

இறைக் கொள்கையும் அரச நிதியும்

6.1 பொதுநோக்கு

அரசிறைத் சேகரிப்பில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டதற்கு மாறாக உயர்வடைந்த ஆரம்ப மிகை மற்றும் தாழ்ந்த வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையுடன் அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்ட தொழிற்பாடுகள் 2018 காலப்பகுதியில் முன்னேற்றத்தினைப் பதிவுசெய்தன. அரசிறை மற்றும் கொடைகளுக்கும் வட்டியல்லாத செலவினங்களுக்குமிடையிலான வேறுபாட்டினைப் பிரதிபலிக்கின்ற ஆரம்ப மிகை 2017இல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 0.02 சதவீதத்திலிருந்து (ரூ.2.1 பில்லியன்) 2018இல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 0.6 சதவீதத்திற்கு (ரூ.91.4 பில்லியன்) அதிகரித்தது. அரசாங்கமானது ஒரு தொடர்ந்திருக்கும் மிகையுடன் அதன் வட்டியல்லாத செலவினங்களை அரசிறைப் பெறுகைகளிலிருந்து முற்றுமுழுதாகப் பூர்த்தி செய்துகொண்டுள்ளதனால் ஒரு உயர்ந்த ஆரம்ப நிலுவையின் மிகையானது போற்றுதற்குரிய அபிவிருத்தியொன்றாகும். எனினும், அரசிறையிலான ஒரு வீழ்ச்சிக்கு மத்தியில் இது பெருமளவில் மூலதனச் செலவினத்திலான சுருக்கத்தினூடாக அடையப்பட்டுள்ளது.

முக்கியமாக இறக்குமதித் தீர்வைகள், பெறுமதி சேர் வரி, பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் மதுபான இறக்குமதிகளின் மீதான கலால் தீர்வை, பிடித்து வைத்தல் வரி மற்றும் செஸ் தீர்வை போன்றவற்றிலான தாழ்ந்த வரியரசிறை சேகரிப்பின் காரணமாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசிறை 2017இன் 13.6 சதவீதத்திலிருந்து 2018இல் 13.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை 2018இற்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதிலான தாமதமும் 2018இல் அரசிறைச் சேகரிப்பினைப் பாதித்தது. இதேவேளை, அரசு முதலீட்டிலானதொரு வீழ்ச்சியினால் மொத்தச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக

கடந்த ஆண்டின் 19.2 சதவீதத்திலிருந்து இவ்வாண்டில் 18.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. உயர்ந்த வட்டிக் கொடுப்பனவுகளினால் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் 2018இல் மிதமானளவு அதிகரித்தது. 2018இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீண்டெழும் செலவினமானது 14.5 சதவீதமாக இருந்ததுடன் உயர்ந்த வட்டிக் கொடுப்பனவுகள் காரணமாக சிறிதளவு அதிகரிப்பைக் காட்டியது. இதன் விளைவாக, அரசு அரசிறைக்கும் மீண்டெழும் செலவினத்திற்கிடையிலான வேறுபாட்டினைப் பிரதிபலிக்கின்ற நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2017இல் 0.7 சதவீதத்திலிருந்து 2018இல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 1.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

எவ்வாறாயினும் மூலதனச் செலவினத்தின் கணிசமானளவான குறைப்பினால் வரவுசெலவுத் திட்டப்பற்றாக்குறை 2017இல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 5.5 சதவீதத்திலிருந்து 2018இல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 5.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை 2018இற்கான வரவுசெலவுத் திட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட இலக்கிடப்பட்ட மட்டமான மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 4.8 சதவீதத்திலிருந்து விலகிச் சென்றது. வரவுசெலவுத் திட்டப்பற்றாக்குறைக்கு நிதியிடுவதில் அரசாங்கம் உள்நாட்டு மூலங்களில் பெருமளவு தங்கியிருந்ததுடன் இது 2018இன் மொத்த நிதியிடலில் 57.5 சதவீதத்திற்கு வகைகூறியது. உள்நாட்டு மூலங்களில் வங்கியல்லாத துறையிலிருந்தான நிதியிடல் அதிகரித்த வேளையில் வங்கித்தொழில் துறையிலிருந்தான நிதியிடல் வீழ்ச்சியடைந்தது. ரூபாவின் தேய்மானத்தின் தாக்கம், ஒப்பீட்டளவில் தாழ்ந்த பெயரளவு மொ.உ.உற்பத்தி மற்றும் உயர்ந்த தேறிய கடன்பாடுகளைப் பிரதிபலித்து மத்திய

அரசின் வெளிநின்ற படுகடன் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2017 இறுதியில் 76.9 சதவீதத்திலிருந்து 2018 இறுதியில் 82.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

தீவிரப்பொறுப்பு முகாமைத்துவச் சட்டம் இயற்றப்பட்டமை மற்றும் நடுத்தர கால படுகடன் முகாமைத்துவ உபாயம் உருவாக்கப்பட்டமை போன்றவை நடுத்தர காலத்தில் அரசின் படுகடன் முகாமைத்துவத்திற்கு வசதியளிக்கும். அரசபடுகடனின் கடுமையான உயர்வு குறிப்பாக தேர்தல் வட்டத்திற்கு முன்னால் இறைத்திரட்சி வழிமுறைகள் தொடரவேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகின்றது. எதிர்பார்க்கப்பட்ட இறைத்திரட்சிப் பாதையிலிருந்தான ஏதாவது விலகல்கள் பேரண்டப் பொருளாதார அடிப்படையினை முறைகேடு செய்வதற்கு இட்டுச்செல்வதுடன் அதன்மூலம் முதலீட்டாளரது மனப்பாங்கினை வலுவிழக்கச் செய்யக்கூடும். இது நடுத்தர காலத்தில் செலுத்தப்படவேண்டிய பாரிய படுகடன் பணிக்கடப்பாடுகளை மீள்நிதியிடுவதற்கான இடர்நேர்வினைத் தீவிரப்படுத்தக்கூடும்.


ஆரம்பநிலுவை மற்றும் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையிலானதொரு முன்னேற்றத்திற்கு மாறாக எதிர்பார்க்கப்பட்டதனை விட தாழ்ந்த அரசிறைச் சேகரிப்பு மற்றும் அரச முதலீட்டிலான குறிப்பிடத்தக்களவான மெதுவடைதல், அரச படுகடனிலானதொரு கடுமையான அதிகரிப்பு போன்றவற்றை உள்ளடக்கி 2018 காலப்பகுதியில் முக்கிய பாதகமான இடர்நேர்வுகள் தேற்றம் பெற்றன. அரசிறையை உயர்த்துகின்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதிலான தாமதங்கள், வரி ஏய்ப்பு, வரித்தவிர்ப்பு மற்றும் மோசமான வரி நிருவாகம் போன்றவற்றின் விளைவாக தாழ்ந்த அரச அரசிறை ஒரு கரிசனையாக தொடர்ந்திருக்கிறது. ஆதலால் புதிய உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் காத்திரமான நடைமுறைப்படுத்தல் மற்றும் அரசிறை நிருவாகத்தினை மேலும் வினைத்திறனாக்குவதற்கான முயற்சிகள் மற்றும் முக்கிய அரசிறை சேகரிப்பு முகவரணமைகளின் தன்னியக்கப்படுத்தல் செய்முறையினை விரைவுபடுத்தல் உள்ளடங்கலாக வலிமையான அரசிறை சீர்திருத்தங்களினூடாக வரித்தளத்தினை பரந்ததாக்குவதற்கான வலுவான தேவைப்பாடுள்ள வருவாய் வீதத்தினை உச்சப்படுத்துவதனையும் கசிவுகளைக் குறைப்பதனூடாக பணத்திற்கான பெறுமதியினை முன்னேற்றுவதல் போன்றவற்றில் ஒருமுகப்படுத்துவதன் மூலம் அரச செலவினத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்கு திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளுக்கான சீர்திருத்தங்கள், செலவு மீட்சி விலையிடல் பொறிமுறை மற்றும் முக்கிய அரசிற்குப் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளை வர்த்தகமயமாக்குவதற்கு தேவைப்படுகின்ற ஏனைய பொருத்தமான வழிமுறைகளை உள்ளடக்கி அதன்மூலம் அவற்றின் நிதியியல் ஆற்றலினை மேம்படுத்த வேண்டும்.

6.2 இறைக் கொள்கையின் போக்கும் வழிமுறைகளும்


2018இல் இறைத்திரட்சி செயன்முறையினை வலுப்படுத்தும் நோக்குடன் அரச இறைக் கொள்கை உபாயம் வகுக்கப்பட்டது. அதற்கமைய இறை வழிமுறைகளானவை அரசிறைச் சேகரித்தலினை அதிகரித்து செலவினத்தினை சிக்கனப்படுத்துகின்ற அதேவேளை வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையினையும் செலுத்தவேண்டிய அரசாங்கப் படுகடன்களையும் இலக்கிடப்பட்ட மட்டங்களுக்குள் மட்டுப்படுத்தும் பொருட்டு அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளை மறுசீரமைத்து மீள்கட்டமைப்பதனையும் நோக்காகக் கொண்டிருந்தன. அதற்கமைய 2018இற்கான வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையும் அரசாங்கப் படுகடனும் முறையே மொ.உ.உற்பத்தியின் 4.8 சதவீதமாகவும் 77.4 சதவீதமாகவும் இலக்கிடப்பட்டிருந்தன.

2018 ஏப்பிரல் 1ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வந்த 2017இன் 24ஆம் இலக்க புதிய உண்ணாட்டரசிறைச் சட்டமானது தற்போது காணப்படுகின்ற வருமான வரி கட்டமைப்பினை எளிதாக்கி வினைத்திறன்மிக்கதாக்குதல், நேரடி வரித்தளத்தினை விரிவுபடுத்தி நிருவாக அதிகாரங்களை வலுப்படுத்துகின்ற அதேவேளை சர்வதேச சிறந்த நடைமுறைகளை இலங்கையின் வரிமுறைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் அரசிறை திரட்சி முயற்சிக்கு துணையளித்தது. தொழில் வருமானத்திற்காக வருடாந்த வரி செலுத்தாத எல்லை ரூ.750,000 இலிருந்து ரூ.1.2 மில்லியனாக அதிகரித்திருந்த போதிலும் தனிப்பட்ட வருமான வரிக்கான வரி செலுத்தாத எல்லை ரூ.500,000 கொண்ட அதே மட்டத்திலே பேணப்பட்டது. மேலும், தொழில் வருமானம் உள்ளடங்கலாக தனிப்பட்ட வருமான வரிக்கான வரிப்பிரிவுகள் ரூ.100,000 இனால் ரூ.600,000 வரையான துணைப் பிரிவாக விரிவுபடுத்தப்பட்டிருந்த அதேவேளை உச்ச எல்லை வரிவீதம் 16 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக புதிய சட்டமானது நிறுவன வருமான வரிக்கட்டமைப்பினை மூன்று அடுக்கு வரிக்கட்டமைப்பொன்றாக அதாவது மதுபானம், புகையிலை மற்றும் பந்தயம் மற்றும் சூதாட்டம் என்பவற்றிற்காக 40 சதவீத வரிவீதம், வங்கித்தொழில், நிதி, காப்புறுதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 28 சதவீத நியம வரி வீதம், ஏனைய அனைத்து துறைகளுக்காகவும் 14 சதவீத வரி வீதம் என சீரமைத்தது. மேலும், மூலதன சொத்துக்களின் தேறல் மீது 10 சதவீதம் கொண்ட மூலதன ஈட்டல் வரியொன்று அறிமுகப்படுத்தப்பட்ட அதேவேளை வதிகின்ற தனிப்பட்டவர்களின் வட்டி உழைப்புகள் மீதான பிடித்துவைத்தல் வரியும் 2.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. எவ்வாறாயினும், சிரேஷ்ட பிரசைகளின் வங்கி வைப்புகள் மீது ஆண்டொன்றுக்கு ரூ.1.5 மில்லியன் வரையான வட்டி வருமானம் பிடித்து வைத்தல் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டது. அதேவேளை, 2018 ஏப்பிரலில் புதிய


2018 - இறைத்திரட்சி கலப்பு செயலாற்றத்தை வெளிக்காட்டியது



2019 - வரவு செலவு திட்டம்



நடுத்தரகால இலக்குகள் சவாலனவையாக உள்ளன



(ஆ) நடுத்தரகால இறைக் கட்டமைப்பானது 2019 மூன்றாம் காலாண்டு பகுதியில் திருத்தியமைக்கப்படும்

வரிக் கையேடு ஒன்று வெளியிடப்பட்டதுடன் புதிய சட்டம் பற்றி பொதுமக்களின் விழிப்புணர்வினை அதிகரிப்பதற்காக வரி சார்ந்த துறையிலுள்ள தொழில் வல்லுனர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டது.


அத்தகைய துறைகளில் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் இனங்காணப்பட்ட துறைகளுக்கு வரி விலக்களிப்புக்களை வழங்கும் பொருட்டு பெறுமதிசேர் வரி மற்றும் நாட்டைக் கட்டியெழுப்பும் வரிச் சட்டங்களுக்கு 2018இல் பல திருத்தங்கள் செய்யப்பட்ட அதேவேளை சுற்றுலாத் துறையினை ஊக்குவிப்பதற்குச் சுற்றுலாப் பயணிகளுக்கு பெறுமதிசேர் வரி மீளளிப்புத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கமைய 2018இன் 25ஆம் இலக்க பெறுமதிசேர் வரி (திருத்தம்) சட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு வைத்தியசாலை அறைக்கட்டணம் தவிர தனியார் மருத்துவ சேவை வழங்குதற்கான விலக்களிப்புக்கள் வழங்கப்பட்டன. மேலும், இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தினால் நிதியியல் சேவைகளை வழங்குதல், ஏற்றுமதியினைக் நோக்காகக் கொண்ட கம்பனிகளினால் சில ஆடைகளை உள்ளாட்டில் விற்பனை செய்யப்படுதல் மற்றும் குழந்தைகளுக்கான பால்மாவின் வழங்கல், புத்தகங்கள், சஞ்சிகைகள், இதழ்கள் அல்லது பருவகால வெளியீடுகளை வழங்குதல் என்பனவும் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிப்பட்டன. மேலும், இத்திருத்தச் சட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்காக பெறுமதி சேர் வரி மீளளிப்புத் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் பெறுமதி சேர் வரி மீளளிப்பு முறைமை, 2018 செத்தெம்பரில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டதுடன் சுற்றுலாப் பயணிகள் பெறுமதி சேர் வரி மீளளிப்பு முறைமையின் கீழ் 31 கம்பனிகள் பதிவுசெய்யப்பட்டன. இதற்கு மேலதிகமாக, 2018இன் 20ஆம் இலக்க நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (திருத்தம்) சட்டத்தின் கீழ் பல விலக்களிப்புக்கள் வழங்கப்பட்ட அதேவேளை 2018இல் மதுபானம் மீது ஏற்புடையதான நாட்டைக் கட்டியெழுப்பும் வரி விலக்களிப்பு நீக்கப்பட்டது.

உயர்வடைகின்ற பன்னாட்டு விலைகளுக்குப் பதிலிறுத்தி ஏற்புடைய தீர்வைகளைக் குறைப்பதற்கும் ஆண்டின் முன்னைய பகுதியில் விரைவான வேகத்தில் வளர்ச்சியடைந்த தங்க இறக்குமதிகளை ஊக்கமிழக்கச் செய்யவும் ஆண்டுக்காலப்பகுதியில் சுங்கத் தீர்வை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய முன்னைய மாதங்களில் அவதானிக்கப்பட்ட மிதமிஞ்சிய தங்க இறக்குமதிகளை ஊக்கமிழக்கச் செய்யும் நோக்குடன் 2018 ஏப்பிரலில் தங்க இறக்குமதிகள் மீது 15 சதவீத சுங்கத் தீர்வை விதிக்கப்பட்டது. பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி மீது சுங்கத்தீர்வை மற்றும் தீர்வை தளர்த்தல் என்பன 2018 மே 11 அன்று எரிபொருளுக்கான விலையிடல் சூத்திரத்தின் அறிமுகத்துடன் திருத்தம் செய்யப்பட்டதுடன் 2018இலும் 2019இன் இதுவரையிலும் மேலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய, 2019 சனவரி இறுதியில் பெற்றோல் (92 ஓக்டேன்) இறக்குமதி மீதான சுங்கத் தீர்வை மற்றும் தீர்வைத் தளர்த்தல் முறையே லீற்றொன்றுக்கு ரூ.35 ஆகவும் லீற்றொன்று ரூ.19 ஆகவும் இருந்தது. அதேபோன்று தன்னியக்க டீசலுக்கான சுங்கத் தீர்வையும் தீர்வைத் தளர்த்தலும் முறையே லீற்றொன்றுக்கு ரூ.5.85 ஆகவும் லீற்றொன்றுக்கு ரூ.3 ஆகவும் காணப்பட்டது. மேலும் பெற்றோல் (95 ஓக்டேன்) மற்றும் சிறப்பு டீசல் மீதான ஏற்புடைய தீர்வைத் தளர்த்தல் மீளப்பெறப்பட்டதுடன் லீற்றொன்றுக்கு முறையே ரூ.35 ஆகவும் லீற்றொன்றுக்கு ரூ.10.55 ஆகவும் குறைக்கப்பட்டன. உள்ளாட்டு விலைகளின் மீது உயர்வடைகின்ற பன்னாட்டு எரிபொருள் இறக்குமதி மீதான ஏற்புடைய சுங்கத் தீர்வைகள் குறைக்கப்பட்டன. 2019 சனவரி இறுதியில் தன்னியக்க டீசல், சிறப்பு டீசல், பெற்றோல் (95 ஓக்டேன்) மற்றும் பெற்றோல் (92 ஓக்டேன்) என்பவற்றின் இறக்குமதி மீது ஏற்புடைய சுங்கத் தீர்வைகள் முறையே லீற்றொன்றுக்கு ரூ.2.85, லீற்றொன்றுக்கு ரூ.10.55, லீற்றொன்றுக்கு ரூ.16 மற்றும் லீற்றொன்றுக்கு ரூ.35 ஆகக் காணப்பட்டன.

ஆண்டின் போது சென்மதி நிலுவை மீது கணிசமான அழுத்தங்களைத் தோற்றுவித்த அதிகரித்த உந்து ஊர்திகளினது இறக்குமதியினைக் கட்டுப்படுத்துவதையும் ஆரோக்கியம் சார்ந்த கரிசனைகளின் காரணமாக இனிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் சிகரெட் என்பவற்றினையும் முக்கிய நோக்காகக் கொண்டு கலால் தீர்வைகளுக்கு பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய 2018 ஓகத்து 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 1,000 கனசென்றிமீற்றர் எஞ்சின் கொள்ளளவினைவிடக் குறைந்த இயந்திரத்துடனான உந்து ஊர்திகள் மீது கலால் தீர்வையில் திருத்தம் செய்யப்பட்டது. 2019 இற்கான வரவு செலவுத்திட்டத்தின் அறிவித்தலினைத் தொடர்ந்து 2,000 கனசென்றி மீற்றருக்குக் குறைவான இயந்திரக் கொள்ளளவுடன்கூடிய உந்து ஊர்திகள் மீதான கலால் தீர்வையானது 2019 மார்ச் 6ஆம் திகதி நடைமுறைக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டது. எனினும், சிறிய மற்றும் நடுத்தர

6

வரைபடம் 6.2
முக்கிய இறைக் குறிக்காட்டிகள்
(மொ.உ.உ. இன் சதவீதமாக)



தொழில்முயற்சிக்கு வசதியளிப்பதற்கும் சுற்றாடல் நட்புமிக்க போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பதற்கும் மரண ஊர்வல வண்டி, கலப்பு மற்றும் மின்சார வேன்கள், தனி கெப் வண்டிகள், 2,000 கி.கிராமிற்குக் குறைந்த சரக்குக் கொள்ளளவினைக் கொண்டு செல்லக்கூடிய சிறிய ரக சரக்கு வண்டிகள் என்பன மீதான கலால் தீர்வை 2019 மாச்சு 0ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் குறைக்கப்பட்டது. கலால் தீர்வைகளின் திருத்தங்களுக்கு மேலதிகமாக அரசிறையினை அதிகரித்தல் அத்துடன் இறக்குமதிச் செலவினத்தினைக் குறைத்தல் ஆகிய நோக்குடன் ஆடம்பர வரி செலுத்தாத எல்லையினை விஞ்சிய இறக்குமதிகளின் செலவு, காப்புறுதி மற்றும் கப்பற் செலவுப் பெறுமதி அல்லது உள்நாட்டு உற்பத்திகளைப் பொறுத்தவரையில் தயாரிப்பாளர்களின் விலை மீது உந்து ஊர்திகளின் மீதான ஆடம்பர வரியொன்றும் முன்மொழியப்பட்டது. அதேவேளை, காபன் வரிக்கான திருத்தங்களும் முன்மொழியப்பட்டன. 2018இல் சீனி இறக்குமதி மீது கலால் தீர்வையொன்று விதிக்கப்பட்ட அதேவேளை உற்பத்தியின் சீனி உள்ளடக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு குடிபானங்கள் மீது கலால் தீர்வை திருத்தம் செய்யப்பட்டது. அதேவேளை, 2019 மாச்சில் குடிபானங்கள் மீதான கலால் தீர்வை அதிகரிக்கப்பட்டது. 2018இல் குடிக்கமுடியாத அற்ககோல் இறக்குமதி மீதான கலால் தீர்வைத் தொகையான கிலோ ஒன்றுக்கு ரூ.15 இலிருந்து தொகையாக கிலோ ஒன்றுக்கு ரூ.6 ஆகக் குறைக்கப்பட்ட அதேவேளை முதலீட்டுச் சபை அனுமதித்த கம்பனிகள் மூலமான குடிக்க முடியாத மதுசார இறக்குமதிக்கு விலக்களிக்கப்பட்டது. அதேவேளை 2019 மாச்சு 6 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் வருடாந்த பணவீக்கம் மற்றும் மொ.உ.உற்பத்தி வளர்ச்சி என்பவற்றைப் பிரதிபலிக்கின்ற குறைந்தபட்ச வருடாந்தத் தீர்வை அதிகரிப்பொன்றுடன் கூடிய சுட்டெண்மயமாக்கல் முறையை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டில் தயாரிக்கப்படும் சிகரெட் மற்றும் மதுபானம் மீதான கலால் தீர்வை அதிகரிக்கப்பட்டது. இது அரசாங்க அரசிறையினை குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும். மேலும், இறக்குமதி செய்யப்படும் உற்பத்தி மீதான இறக்குமதி வரியும் 2019 மாச்சு இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டது. மேலும், கள்ளெடுத்தலுக்காக உரிமக்கட்டணம் விதிக்கப்பட்ட அதேவேளை, கள்ளினை போத்தலில் அடைப்பதற்கான உரிமக்கட்டணம் ரூ.1,000,000 இலிருந்து ரூ.500,000 ஆகக் குறைக்கப்பட்டது. அதேவேளை சிகரெட் நுகர்வினை ஊக்கமிழக்கச் செய்யும் பொருட்டு ஆண்டின் பிந்திய காலப்பகுதியில் போது சிகரெட்கள் மீதான கலால் தீர்வை அதிகரிக்கப்பட்டது. மேலும், உயர்வடைகின்ற உலக பெற்றோலிய விலைக்குப் பதிலிறுத்தி உள்நாட்டுச் சந்தையில் எரிபொருள் விலைகளின் தளம்பலினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தன்னியக்க டீசல் மீதான கலால் தீர்வை லீற்றரொன்றுக்கு ரூ.13 இலிருந்து ரூ.6 ஆகக் மேலும் குறைக்கப்பட்ட அதேவேளை மண்ணெண்ணெய் மீதான கலால் தீர்வை நீக்கப்பட்டது.

அட்டவணை 6.1
அரசு இறைத் தொழிற்பாடுகளின் சுருக்கம்

விடயம்	2016	2018		2019 ஒப்பீட்ட அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்(ஆ)
		ஒப்பீட்ட அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மானவை	
ரூபா மில்லியன்				
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	1,839,562	2,227,200	1,932,459	2,357,000
மொத்த அரசிறை	1,831,531	2,217,200	1,919,973	2,344,000
வரி அரசிறை	1,670,178	2,034,000	1,712,318	2,077,000
வரியல்லா அரசிறை	161,353	183,200	207,656	267,000
கொடைகள்	8,031	10,000	12,486	13,000
செலவினமும் மீள் கொடுப்பனவுகளைக் கழித்த கடன் வழங்கலும்	2,573,056	2,902,200	2,693,228	3,042,000
மீண்டெழும்	1,927,693	2,152,000	2,089,713	2,308,000
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	645,363	750,200	603,515	734,000
இதில் அரசு முதலீடு	657,386	761,000	624,970	756,000
நடைமுறைக்கணக்கு மிகை	-96,162	65,200	-169,740	36,000
முதன்மைக்கணக்கு மிகை	2,071	145,000	91,421	228,000
தீர்ண்ட இறை மிகை	-733,494	-675,000	-760,769	-685,000
மொத்த நிதியிடல்	733,494	675,000	760,769	685,000
வெளிநாட்டு நிதியிடல் (ஆ)	439,243	360,000	323,535	235,000
உள்நாட்டு நிதியிடல்	294,251	315,000	437,234	450,000
சந்தைக் கடன்பாடுகள்	249,574	315,000	329,351	450,000
வங்கியல்லா வங்கி	61,841	195,000	219,885	362,000
நாணய அதிகார சபை	187,733	120,000	109,466	88,000
வர்த்தக வங்கிகள்	-187,931	வி.கி.	246,068	வி.கி.
வர்த்தக வங்கிகள்	375,663	வி.கி.	-136,601	வி.கி.
சந்தையில்லா கடன்பாடுகள் (இ)	44,677	-	107,883	-
மொ.உ.உ இன் சதவீதமாக (%)				
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	13.7	15.7	13.4	15.1
மொத்த அரசிறை	13.6	15.6	13.3	15.0
வரி அரசிறை	12.4	14.3	11.9	13.3
வரியல்லா அரசிறை	1.2	1.3	1.4	1.7
கொடைகள்	0.1	0.1	0.1	0.1
செலவினமும் மீள் கொடுப்பனவுகளைக் கழித்த கடன் வழங்கலும்	19.2	20.4	18.6	19.5
மீண்டெழும்	14.4	15.2	14.5	14.8
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	4.8	5.3	4.2	4.7
இதில் அரசு முதலீடு	4.9	5.4	4.3	4.8
நடைமுறைக்கணக்கு மிகை	-0.7	0.5	-1.2	0.2
முதன்மைக்கணக்கு மிகை	0.02	1.0	0.6	1.5
தீர்ண்ட இறை மிகை	-5.5	-4.8	-5.3	-4.4
மொத்த நிதியிடல்	5.5	4.8	5.3	4.4
வெளிநாட்டு நிதியிடல் (ஆ)	3.3	2.5	2.2	1.5
உள்நாட்டு நிதியிடல்	2.2	2.2	3.0	2.9
சந்தைக் கடன்பாடுகள்	1.9	2.2	2.3	2.9
வங்கியல்லா வங்கி	0.5	1.4	1.5	2.3
நாணய அதிகார சபை	1.4	0.8	0.8	0.6
வர்த்தக வங்கிகள்	-1.4	வி.கி.	1.7	வி.கி.
வர்த்தக வங்கிகள்	2.8	வி.கி.	-0.9	வி.கி.
சந்தையில்லா கடன்பாடுகள் (இ)	0.3	-	0.7	-
(அ) 2019 வரவு செலவுத்திட்ட உரையின் அடிப்படையிலானது மூலம்: நிதி (மாகாண சபைகளுக்கான அரசிறை மற்றும் செலவின பரிமாறல்கள் தவிர்ந்த)				அமைச்சு
(ஆ) வெளிநாட்டு முதலீட்டாளர்களிற்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்ததைக்கப்பட்ட திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களை உள்ளடக்கியது				
(இ) 2017 மற்றும் 2018இல் அட்பாந்தோட்டை துறைமுகத்தின் நீண்டகால குத்தகையிலிருந்து பெறுகைகளை உள்ளடக்கியது.				
(ஈ) 2017இற்கு திருத்தப்பட்ட மொ.உ.உ.உற்பத்தி அளவீடுகள் பயன்படுத்தப்பட்டன. 2019 மாச்சு 19இல் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவெறுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டதன் படி				

உள்நாட்டுச் சந்தையில் விலை தளம்பலினைக் குறைக்கின்ற அதேவேளை உள்நாட்டு வேளாண்மை உற்பத்தியாளர்களுக்கு அவசியமான பாதுகாப்பினை வழங்குவதற்காக ஆண்டின்போது பல உணவுப்பொருட்களின் இறக்குமதி மீது சிறப்பு பண்டத்தீர்வைகள் காலத்திற்கு காலம் திருத்தம் செய்யப்பட்டன. அதேவேளை, மரக்கறி எண்ணெய்

இறக்குமதி மீதான சிறப்பு பண்டத் தீர்வை ஆண்டுக்காலப்பகுதியில் 2018 யூன் மற்றும் ஓகத்து மாதங்களில் இரண்டு தடவைகள் மேல் நோக்கி திருத்தம் செய்யப்பட்டன. மேலும் உள்நாட்டு நுகர்வுக்கான நிவாரண வழிமுறையொன்றாக பருப்பு, கடலை மற்றும் பட்டாணிக்கடலை உள்ளடங்கலாக பல அத்தியாவசியப் பொருட்கள் மீது ஏற்புடைய சிறப்புப் பண்டத் தீர்வை குறைப்பு 2018 நவம்பர் தொடக்கம் அறிவிக்கப்பட்ட அதேவேளை உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மீதான சிறப்புப் பண்டத் தீர்வை 2018 திசம்பரிலிருந்து குறைக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக உள்நாட்டு வேளாண்மையாளர்களுக்கு பாதுகாப்பளிக்கும் பொருட்டு சோளம், உருளைக்கிழங்கு இறக்குமதி மீதான சிறப்புப் பண்டத் தீர்வை மேல்நோக்கி 2019 பெப்புருவரியில் திருத்தம்செய்யப்பட்டது, மேலும், வர்த்தகத் தாராள மயமாக்கல் மீதான அரசாங்கக் கொள்கைக்கு அமைவாக 2018 வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு 2018இல் 253 பொருட்கள் மீதான செஸ் வரியினையும் 253 பொருட்கள் மீதான துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டினையும் அரசாங்கம் அகற்றியது, இது, சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய பெறுமதி சேர் கைத்தொழில்கள் போன்ற உபாய ரீதியான முக்கிய துறைகளுக்கு வசதியளிக்கும். அதேவேளை 2019 மார்ச்சில் பல எண்ணிக்கையான பொருட்கள் மீதான செஸ் வரியும் அகற்றப்பட்ட அதேவேளை, நிருமாணக் கைத்தொழிலுக்கு வசதியளிப்பதற்கு நிருமாணப் பொருட்கள் மீதான செஸ் வரி குறைக்கப்பட்டது.

வரித்தளத்தின் விரிவாக்கம் மற்றும் அதிகரித்த வரி இணங்குவிப்பு ஊடாக அரசிறை திரட்டலினை மேம்படுத்தும் நோக்கில் அரசிறை முகாமைத்துவ தகவல் முறைமை, தேசியத் தனி சாளரம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமை என்பன உள்ளடங்கலாக வரி நிர்வாகத்தினை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் இவ்வருடகாலத்தில் போது தொடர்ந்தும் இடம்பெற்றன. அதற்கமைய உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அரசிறை நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமையானது 2017இன் 24ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளைக் கூட்டிணைக்கும் விதத்தில் தரமுயர்த்தப்பட்டது. அரசிறை நிருவாக முகாமைத்துவத் தகவல் முறைமையானது பொருளாதார சேவைக் கட்டணம், முத்திரைத் தீர்வை மற்றும் பந்தய மற்றும் சூதாட்ட வரி தவிர அனைத்து வரி வகைகளையும் கண்காணிக்கின்றது. நிதியியல் பணிகள் மீதான பெறுமதி சேர் வரி மற்றும் தனிப்பட்ட வருமான வரிப் பதிவுகள் என்பன இவ்வாண்டு காலப்பகுதியில் முறைமையில் உள்ளடக்கப்பட்டன. மேலும், அரசிறை நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமை தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுகளை அதிகரிப்பதற்கு பல நிகழ்ச்சித் திட்டங்கள் ஆண்டுகாலப்பகுதியில் நடாத்தப்பட்டன. இது புதிய பதிவுகளுடன் ஒன்றிணைந்து வருமான வரிகள் தொடர்பாக பல பதிவுசெய்யப்பட்ட வரிக்கோவைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பொன்றினைத் தோற்றுவித்தது.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வரி நிருவாகத்தினை நவீன மயப்படுத்துவதற்கு நிறுவனம்சார் மற்றும் தொழில் நடைமுறை மறுசீரமைப்புகளை அமுல்படுத்துவதற்கு ஆரம்பித்தது. இவை தொழிற்பாட்டு பிரிவுகளுடாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினை மீள்கட்டமைத்தல், வடிவமைப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவொன்றினை உருவாக்குதல், வரி செலுத்துனர்களுடான இடைத்தொடர்புகளை விரைவுபடுத்துவதற்கு மிகவும் வினைத்திறன்மிக்க முகாமைத்துவக் கட்டமைப்பு, பாரியளவு வரிசெலுத்துனர் பிரினை வலுப்படுத்தல், கட்டாய இ-கோவைப்படுத்தலினை அறிமுகப்படுத்தல் மற்றும் வரி செலுத்துனர் அடையாள இலக்கங்களை பயன்படுத்துவதனை அதிகரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. அதேவேளை இறக்குமதியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் வசதியளிப்பதற்காக தேசிய தனி சாளரம் ஒன்றினை நிறுவுவதற்காக இலங்கைச் சுங்கம் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

செலவினப் பக்கத்தில் சமூக செலவினம் மற்றும் அரசாங்க முதலீடு என்பவற்றிற்கு கிடைக்கப்பெறும் மட்டுப்படுத்தப்பட்ட இறை இடைவெளியினைக் கருத்திற்கொண்டு அரசாங்க செலவினத்தின் சிறந்த முகாமைத்துவத்தினை உறுதிசெய்து அரசு செலவினத்தின் கண்காணிப்புச் செயல்முறையினை மேம்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கமைய, அரசாங்க நிதிகள் மீதான பாராளுமன்றக் கட்டுப்பாட்டினை வலுப்படுத்தும் பொருட்டு 2017 இற்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு 2018இன் முதல் காலாண்டுக்காக காலாண்டு செலவினம் மற்றும் வருமானப் பெறுபேற்று அறிக்கையானது பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், காலாண்டு வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள் முதற்றடவையாக 2018 இற்கான வரவுசெலவுத் திட்டத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன. அதற்கமைய 263/2017ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் கீழ் வருடாந்த வரவுசெலவு ஏற்பாடுகளின் முறைமை சார்ந்த பயன்படுத்தலினை உறுதிசெய்வதற்காக 2018 இற்காக காலாண்டு அடிப்படையில் தமது வருடாந்த வரவுசெலவுத் திட்டங்களைத் தயாரிக்குமாறு அனைத்து செலவிடுகின்ற முகவரணமைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரசாங்க நிறுவனங்கள் ஆகியவற்றின் உந்து ஊர்திகள் பெறுகைச் செயல்முறையினை ஒழுங்குபடுத்துவதற்கு 03/2018ஆம் இலக்க தேசிய வரவுசெலவுத்திட்ட சுற்றறிக்கையின் கீழ் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. 2018இன் பிற்பகுதியில் இடம்பெற்ற அரசியல் நிலைமைகளைத் தொடர்ந்து பாராளுமன்ற அனுமதிக்காக 2019 இற்கான புதிய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தினைச் சமர்ப்பிப்பதற்கான காலவரையறை காரணமாக 2018 திசம்பர் 21 அன்று 2019இன் முதல் 4 மாதங்களுக்காக கணக்கு வாக்கெடுப்பொன்றுக்கு பாராளுமன்றத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. செயலாற்றுகையினை அடிப்படையாகக்

கொண்ட வரவுசெலவுத் திட்டம் அமைத்தல் அணுகுமுறையினால் 4/2018ஆம் இலக்க தேசிய வரவுசெலவுச் சுற்றறிக்கையிலுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 2019 இற்கான வரவுசெலவுத் திட்டம் 2019 மார்ச் 5ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. நிதியமைச்சிலுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமையானது இலங்கையில் அரசு நிதி முகாமைத்துவத்தினை நவீனமயப்படுத்துவதற்கு பங்களித்தது. அதற்கமைய 2019 இற்கான வரவுசெலவுத்திட்ட தயாரிப்புப் பணிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமை பயன்படுத்தப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமை தொடர்பாக அரசாங்க அலுவலர்களுக்கு அறிவுட்டும் பொருட்டு நாடளாவிய ரீதியில் வழிப்புணர்வுச் செயலம்வுகள் நடாத்தப்பட்டன.

தன்னியக்கமாக்கப்பட்ட செயன்முறையொன்றினூடாக ஆண்டுகாலப்பகுதியில் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுடன் தொடர்புபட்ட பணி வழங்கலின் விளைத்திறன் மேம்படுத்தப்பட்ட அதேவேளை 2019 தொடக்கம் ஓய்வூதிய முரண்பாடுகள் தீர்க்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் அரசாங்கத் துறை சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டன. பொது நிருவாக சுற்றறிக்கை 7/2018ஆம் இலக்கத்தின் கீழ் ஓய்வூதிய கொடுப்பனவு செயன்முறையின் விளைத்திறனை அதிகரிப்பதற்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. அதற்கமைய பாரிய நிறுவனங்களில் ஓய்வூதியப் பிரிவொன்றினை நிறுவுவதற்கும் ஓய்வு வயதை அடைகின்ற ஊழியர்கள் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கலாக தரவுத் தளமொன்று ஏற்கனவே கிடைக்கப் பெறவில்லையாயின் அத்தகைய தரவுத் தளத்தினைத் தயாரிப்பதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும் 09/2015 (திருத்தம் III)ஆம் இலக்க ஓய்வூதிய சுற்றறிக்கையின் கீழ், 2018 யூன் 01ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் மரணப் பணிக்கொடை கொடுப்பனவுகளை இணையத்தளமுடாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் 2018 யூன் 30ஆம் திகதி தொடக்கம் விதவைகளின்/விதூரர்களின் மற்றும் அநாதைகளின் பங்களிப்புகளுக்காக விண்ணப்பங்களை இணையத்தளமுடாக சேகரிப்பதற்காக முறைமையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 01/2018ஆம் இலக்க ஓய்வூதியச் சுற்றறிக்கையின் கீழ், வெளிநாட்டில் வதிகின்ற ஓய்வூதியம் பெறுவோர் தமது ஓய்வூதியக் கொடுப்பனவுகளை உரிய திகதியில் அவர்கள் பெற்றுக்கொள்வதனை இயல்புசெய்கின்றவாறு கொடுப்பனவு

நடைமுறையினை மேம்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 08/2018ஆம் இலக்க பொது நிருவாக சுற்றறிக்கையின் கீழ், அலுவலர் அபாயகரமான தொழிலில் ஈடுபட்டுள்ளபோது அல்லது உத்தியோகபூர்வ கடமைகளைச் செயலாற்றுகின்ற போது மரணப்பாராயின், அலுவலர் நிரந்தரமான மற்றும் ஓய்வூதியமுடைய பதவியொன்றினை வகிப்பவரா என்பதைக் கருத்திற்கொள்ளாது மரணித்த எவரேனும் அரசாங்க அலுவலரின் தங்கியிருப்போருக்கு நட்டஈடு செலுத்துவதற்கு தீர்மானமொன்று எடுக்கப்பட்டது. 2016 சனவரி 1ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற ஓய்வூதியம் பெறுவோரினால் பெறப்படும் ஓய்வூதியத்தில் ஏற்றத்தாழ்வு காணப்படுவதனால் ஓய்வூதிய முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை 2019 இற்கான வரவுசெலவுத் திட்டம் முன்மொழிந்தது. எனவே, 2019 யூலை 1 தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் ஓய்வு பெறுகின்ற நேரத்தில் ஓய்வூதியம் பெறுவோரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைச் சம்பளத்திற்கு 03/2016ஆம் இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கையின் முதல் இரு கட்டங்களை கூட்டிணைக்கின்ற திருத்தமொன்று மேற்கொள்ளப்படும். மேலும், 2019 யூலை 01 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் அரசாங்கத் துறை ஊழியர்களுக்கு மாதமொன்றிற்கு ரூ.2,500 இடைக்கால உதவுதொகை வழங்கப்படும்.

ஆண்டுகாலத்தில் அரசாங்க முதலீடு வீழ்ச்சியடைந்த போதிலும் நகரப் பிரதேசங்களிலும் அதேபோன்று பின்தங்கிய பிராந்தியங்களிலும் மிக முக்கிய உட்கட்டமைப்புத் தேவைகளைத் தீர்க்கும் பொருட்டு அரசாங்கம் பல உட்கட்டமைப்பு கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. அதற்கமைய 2018ஆம் ஆண்டில், அரசாங்கமானது நாட்டின் போக்குவரத்து வலையமைப்பினை மேம்படுத்தி போக்குவரத்து நெரிசலினைக் குறைக்கும் வகையில் வீதி நிர்மாணம், புளரமைப்பு, காணிகையகப்படுத்தல் என்பவற்றில் முதலிட்டது. மொரகஹகந்த பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டம் 2018 சனவரியில் பொதுமக்களுக்கு உரித்தளிக்கப்பட்ட அதேவேளை வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கு வசதியளிக்கும் நோக்குடன் 2018 யூலையில் களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு நீர் நிறைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாண்டின் போது கல்வித்துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் “அருகிலுள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை” என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மனித வள மற்றும் பௌதீக உட்கட்டமைப்பு இரண்டினதும் அபிவிருத்தினை நோக்கியிருந்த அதேவேளை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புளரமைப்பதற்கு வழிப்படுத்தப்பட்டிருந்தன. அதேவேளை, குருநாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் இரு புதிய தேசிய பாடசாலைகளின் நிர்மாணப் பணி 2018இல்

1. குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள், வீதித் துறை உட்கட்டமைப்பு, சிறியவிலான பாலங்களின் நிர்மாணம், பாடசாலை சுகாதார வசதிகள், விளையாட்டுகளுடன் தொடர்புபட்ட உட்கட்டமைப்பு மேம்படுத்தல்கள் ஏனைய சமூக - பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்தி, “வாராந்தச் சந்தை” அபிவிருத்தி சிறுவர் பூங்காங்களை நிர்மாணித்தல், வறிய வீட்டல்களுக்கு மின்சார வசதிகளை வழங்குதல், விகாரைகள், கோயில்கள், ஆலயங்கள் மற்றும் பள்ளிவாயில்கள் புனரூபிப்பதன் மதஸ்தானங்களுக்கான சூரிய மின்சக்தி வசதிகளை நிறுவுதல், கிராமிய மற்றும் நகர பிரதேசங்களில் வீடமைப்பு அபிவிருத்தி.

2. சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம், 75 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்களுக்கான நிதியுதவி, குறைந்த வருமானமுடைய மாற்றுத்திறனாளிக்கான உதவி மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான நிதியுதவி

தொடங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக ஆண்டுசாலப்பகுதியில் அரசாங்கமானது உட்கட்டமைப்பின் தரத்தினை மேம்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தினை தரமுயர்த்தும் அதேவேளை கிராமங்களை வளர்ச்சி மையங்களாகவதற்கு துணையளிக்கின்ற “கம்பெரலிய” என்ற பெயரில் துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றினை ஆரம்பித்தது. 2018இல் ஆரம்பிக்கப்பட்ட “கம்பெரலிய” நிகழ்ச்சித் திட்டமானது நாடு முழுவதும் 12 அபிவிருத்தித் துறைகளை¹ உள்ளடக்குகின்றது. மேலும், நாட்டின் உட்கட்டமைப்பு தேவைப்பாடுகளைத் தீர்ப்பதில் தேசிய உபாயமொன்றாக அரசாங்கம் தனியார் பங்காண்மைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் நிதியமைச்சின் ஆலோசனைகளுடன் அரசாங்க தனியார் பங்காண்மைகளுக்கான வழிகாட்டல்களை அரசாங்க தனியார் பங்காண்மைகளுக்கான தேசிய முகவராண்மை மீளாய்வு செய்து இறுதிப்படுத்தியது.

அரசாங்கமானது பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய வகுப்பினர்களுக்காக அதன் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்த அதேவேளை உதவுதொகை நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் வழிமுறைகளை எடுக்கின்றது. பிரதான நலன்புரித் திட்டங்களானவை சமூர்த்தி நிகழ்ச்சித் திட்டம், உரமானியம், 70 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்களுக்கான நிதியுதவி, குறைந்த வருமானமுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி, சிறுநீர்க நோயாளிகளுக்கான நிதியுதவி, ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டம், மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள், இலவச பருவகாலச் சீட்டுக்கள் என்பவற்றை உள்ளடக்கியிருந்தன. கர்ப்பிணி மற்றும் குழந்தை ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் நோக்குடன் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உணவுப்பொதி, திரிபோஷ நிகழ்ச்சித்திட்டம், பாடசாலை ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் இவ்வாண்டில் தொடர்ந்தும் இடம்பெற்றன. இலங்கையில் அனைத்து நலன்புரிகளுடனும் தொடர்புபட்ட நன்மைகளுக்கான அவசியமான சட்டக் கட்டமைப்பு மற்றும் வெளிப்படையான தெரிவுச் செயல்முறை போன்றவற்றை வழங்குவதற்கு தாபிக்கப்பட்ட நலன்புரி நன்மைகள் சபையானது நான்கு பிரதான நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களுக்காக² நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டங்களை வரைந்து 2018 ஒத்தோபரில் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது. மேலும், நலன்புரி

நன்மைகள் சபையானது நலன்புரிக்கு கொடுப்பனவுத் திட்டங்களின் தெரிவுமுறையியலினை உருவாக்குவதில் ஈடுபட்டது. இதற்கு மேலதிகமாக நலன்புரி நன்மையாளர்களைத் தெரிவுசெய்யும் மற்றும் கொடுப்பனவு நோக்கங்களுக்காக வேறுபட்ட நலன்புரி நிகழ்ச்சித்திட்ட நன்மையாளர் தொடர்பான தரவுகளை சேமித்து வைக்கும் இலத்திரனியல் தரவுத் தளமொன்றான ஒருங்கிணைக்கப்பட்ட சமூக பதிவகத் தகவல் முறைமையினை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதேவேளை பணம் வழங்குதல் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதிலிருந்து தோன்றிய பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு வளமாக்கி மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் பணம் வழங்குதலினை முடியுறுத்தி வேளாண்மையாளர்களுக்கு வளமாக்கி வழங்குவதன் மூலம் அதனை பதிலீடு செய்வதற்கு 2018 மார்ச்சில் அமைச்சரவையினால் தீர்மானமொன்று எடுக்கப்பட்டது. அதற்கமைய 2018 சிறுபோகம் தொடக்கம் நெற்பயிருக்கு 50 கி.கி பைக்கர் ஒன்றுக்கு ரூ.500 மற்றும் ஏனைய பயிர்களுக்காக (உருளைக்கிழங்கு, வெங்காயம், கறிமிகளாய், சோளம், சோயா போன்ற) 50 கி.கி பைக்கர் ஒன்றுக்கு ரூ.1,500 கொண்ட சலுகை விலையில் அனுமதிக்கப்பட்ட தொகை வளமாக்கி வேளாண்மையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

மத்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் மீதான சமையினைக் குறைக்கும் பொருட்டு பிரதான அரசுக்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளின் நிதியியல் ஆற்றலினை மேம்படுத்துவதற்கு 2018 காலப்பகுதியில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்கமைய, 2017 மார்ச்சில் கம்பனி நோக்கக் கூற்றினை கைச்சாத்திட்ட ஐந்து அரசிற்கு சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளின் 2017இன் முதலரையாண்டுக்கான செயலாற்றுகை அறிக்கைகள் 2018 மேயில் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டன. மேலும், தமது தொழிற்பாடுகளின் விளைத்திறனை மேம்படுத்துவதற்காக மேலும் 10 அரசுக்கு சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகள்³ கம்பனி நோக்கக் கூற்றினை அண்மிய எதிர்காலத்தில் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியியல் ஆற்றலினை மேம்படுத்துகின்ற அதேவேளை பெற்றோலிய விலையிடலில் வெளிப்படாததன்மையினை உறுதிசெய்யும் பொருட்டு சூத்திரத்தினை அடிப்படையாகக் கொண்ட எரிபொருள் விலையிடல் பொறிமுறையினை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை 2018 மேயில் ஒப்புதலளித்தது. இதன் விளைவாக செலவு மீட்டும் மட்டங்களுக்கு அமைவாக எரிபொருள் விலைகளைக் கொண்டு வருவதற்கு மாதாந்த அடிப்படையொன்றில் சூத்திரத்தினை அடிப்படையாகக் கொண்ட விலை சீராக்கங்கள் 2018 மே தொடக்கம் செயற்பாட்டிற்கு வந்தன. மேலும், இலங்கை மின்சார சபையின் நிதியியல் செயலாற்றுகையினை மேம்படுத்தும் பொருட்டு 2019இல் மின்சாரத்திற்காக தன்னியக்க விலையிடல் பொறிமுறையொன்றுக்கான அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டது. மின்சாரத்திற்கு தன்னியக்க விலையிடல் பொறிமுறையினை

3. நகர அபிவிருத்தி அதிகார சபை, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், அரச மரக்கூட்டுத்தாபனம், மில்கோ, தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை, மத்திய பொறியியல் உசாத்துணைவுப் பணியகம், லங்கா சத்தோச பிறைவேட் லிமிடெட், புவிச்சரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கப் பணியகம், குருநாகல் பிளாண்டேசன் லிமிடெட்.

4. மொத்தக் கொடுக்கல்வாங்கல் கணக்கு என்பது இலங்கை மின்சார சபையின் அனைத்துக் கொடுக்கல்வாங்கல்களும் மேற்கொள்ளப்படுகின்ற அதன் மின்கடத்தல் வர்த்தகம் தொடர்பான கணக்கொன்றாகும். அதற்கமைய மொத்த வழங்கல் கொடுக்கல்வாங்கல் கணக்கானது பிறப்பாக்க மற்றும் விநியோக உரிமப் பத்திரதாரர்கள் மற்றும் ஏனைய மின்கடத்தல் வாடிக்கையாளர்கள் ஆகியோருடனான மின்கடத்தல் உரிமப் பத்திரதாரர்கள் கொடுக்கல்வாங்கல்களைத் தீர்ப்பனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படவுள்ளது.

நடைமுறைப்படுத்துவதற்கான முன் நிபந்தனையொன்றாக 2018 மேயில் மொத்த வழங்கல் கொடுக்கல்வாங்கல் கணக்கு⁴ ஒன்று நிறுவப்பட்டது. மேலும், உள்நாட்டு பால் கைத்தொழிலினைப் பாதுகாக்கின்ற அதேவேளை பால்மாிற்கான பன்னாட்டு விலைகள் மற்றும் செலாவணி வீதம் என்பவற்றிலுள்ள அசைவுகளுக்கிணங்க இறக்குமதி செய்யப்பட்ட பால்மாிற்கான விலையிடல் சூத்திரத்தினை நடைமுறைப்படுத்துகின்ற 2019 மார்ச்சில் அமைச்சரவையினால் ஒப்புதலளிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக திரவப் பெற்றோலிய வாயுவுக்கும் விலையிடல் சூத்திரமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்மதிமிக்க படுகடன் முகாமைத்துவ உபாயமொன்றினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2018இன் 8ஆம் இலக்க தீவிரப்பொறுப்பு முகாமைத்துவச் சட்டம் இயற்றப்பட்டதுடன் நடுத்தர கால படுகடன் முகாமைத்துவ உபாயத்தினை வகுத்தல் முன்னெடுக்கப்பட்டன. 2018 மார்ச்சில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட தீவிரப் பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தினூடாக அரசாங்கப் படுகடன் முகாமைத்துவம் மேலும் வலுப்படுத்தப்பட்டு மீள்நிதியிடல் தேவைப்பாடுகளின் ஒரு பகுதியினை முன்கூட்டியே (மீண்டும் மீண்டும் கடனைப் பயன்படுத்தும் உச்சங்களைக் குறைத்தல்) தீர்ப்பதன் மூலம் அரசாங்கப் படுகடனை மேலும் முன்னேற்பாட்டுடன் முகாமைத்துவம் செய்வதற்கும் அத்துடன் நாட்டுக்கான பன்னாட்டு முறிகள் மற்றும் ஏனைய படுகடன் பிணையங்களின் முதிர்ச்சிக் காலத்தினை நீடிப்பதற்கும் மீள்கொடுப்பனவுகள் கட்டமைப்பினைச் சீர்படுத்துவதற்கும் அரசாங்கத்தினை இயலச் செய்கின்றது. பொதுவாக, பொறுப்பு முகாமைத்துவமானது முதலீட்டு தளத்தினைப் பன்முகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு உதவியளிக்கின்றது, சந்தை நிபந்தனைகளின் அடிப்படையில் கடன்பெறுதல் செலவினை சிக்கனப்படுத்துவதற்கு வாய்ப்புகளை வழங்குகின்றது. அண்மிய காலத்தில் மீள்நிதியிடல் இடர்நேர்வுகளைக் குறைப்பதுடன் புதிய வழங்கல் மீது சாதகமான விலை வழிகாட்டலொன்றினைத் தோற்றுவிக்கின்றது. மேலும், தீவிரப் பொறுப்பு முகாமைத்துவச் சட்டமானது தாங்கியிருப்புகளைக் கட்டியெழுப்புதல், நிலைமாறச் செய்தல், மீண்டும் கொள்வனவு செய்தல் மற்றும் திரும்பல் ஏலங்கள் போன்ற வடிவில் உள்நாட்டு அத்துடன் வெளிநாட்டுச் சந்தைகளில் பொறுப்பு முகாமைத்துவ நடைமுறைகளை ஆரம்பிப்பதற்கு மத்திய வங்கியினையும் அரசாங்கத்தினையும் இயலச்செய்யும். நடுத்தரகால படுகடன் முகாமைத்துவ உபாயமானது மத்திய அரசின் படுகடன் தோற்றப்பாட்டின் வெளிநாட்டுப் பொறுப்புக்களை குறைக்கின்ற அதேவேளை ஏதேனும் மீள்நிதியிடல் இடர்நேர்வுகளைக் குறைக்கும் பொருட்டு முதிர்ச்சிக்கான சராசரி காலத்தினை நீடித்து அரசாங்கப் படுகடனை நிலைத்துநிற்கும் மட்டத்திற்கு குறைக்கச் செய்வதன் மீது பிரதானமாக மையப்படுத்தப்பட்டிருந்தது.

அரசாங்க பிணையங்கள் சந்தையில் வெளிப்படைத் தன்மையினையும் வினைத்திறனையும் மேம்படுத்துவதற்கு ஆண்டின்போது இலங்கை மத்திய வங்கியினால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. 2017 யூலையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திறைசேரி முறி வழங்கல் முறைமையானது வழங்கல் அதன் செயலாற்றுகையினையும் சந்தைப் பங்கேற்பாளர்களிடமிருந்தான பின்னூட்டலையும் கருத்திற்கொண்டு இதனூடாக அரசாங்கப் பிணையங்களின் வழங்கல் செயல்முறையின் வினைத்திறனையும் வெளிப்படைத் தன்மையினையும் மேலும் அதிகரிப்பதற்கு 2018இன் முதல் காலாண்டின் இறுதியில் மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், உலக நிதியியல் சந்தைகளில் காணப்படும் அதிகரித்த தளம்பல்களைக் கருத்திற்கொண்டு ரூபாயில் குறித்துரைக்கப்பட்ட அரசாங்க பிணையங்களில் வெளிநாட்டு முதலீட்டிற்கான அடிப்படை அளவினை மத்திய வங்கி 2019 சனவரி 18ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் வெளிநின்ற அரசாங்கப் பிணையங்கள் இருப்பின் 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்தது.

2018 காலப்பகுதியிலும் 2019இன் இதுவரையிலும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் வழங்குவதனூடாக அரசாங்கம் ஐ.அ.டொலர் 4.9 பில்லியனை திரட்டியது. இலங்கையினால் வழங்கப்பட்ட கரைகடந்த முறிகளில் பாரியதாகவிருந்த 12 ஆவது நாட்டிற்கான பன்னாட்டு முறியினை அரசாங்கம் 2018 ஏப்பிரலில் வழங்கியதுடன் ஐ.அ.டொலர் 2.5 பில்லியனைத் திரட்டியது. இவ்வழங்கல் ஒவ்வொன்றும் 5.75 சதவீத விளைவு வீதத்தில் 5 வருட முதிர்ச்சியுடனும் மற்றும் 6.75 சதவீத விளைவு வீதத்தில் 10 வருட முதிர்ச்சியுடன் கூடிய ஐ.அ.டொலர் 1.25 பில்லியன் கொண்ட 2 நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை உள்ளடக்கியிருந்தது. 2019 மார்ச்சில் முறையே ஆண்டுக்கு 6.85 சதவீத விளைவு வீதத்தில் 5 வருட முதிர்ச்சியுடன் கூடிய ஐ.அ.டொலர் 1.0 பில்லியனுக்கும் 7.85 சதவீத விளைவு வீதத்தில் 10 வருட முதிர்வுடன் கூடிய ஐ.அ.டொலர் 1.4 பில்லியனுக்கும் இரு முதிர்ச்சிக் காலங்களுடன் கூடிய ஐ.அ.டொலர் 2.4 பில்லியன் தொகைக்கான 13ஆவது நாட்டிற்கான பன்னாட்டு முறி வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக 2018 ஒத்தோபரில் ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட வெளிநாட்டு நாணயத் தவணை நிதியளித்தல் வசதி பெற்றுக்கொள்ளப்பட்டது.

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஆரம்ப நிலுவை இலக்கு - கணியம்சார் செயலாற்றப் பிரமாணம் 2018 யூன் இறுதிக்காக அரசாங்கத்தினால் எய்தப்பட்டது. நாட்டின் வெளிநாட்டுத் துறையினை வலுப்படுத்தும் அதேவேளை அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் 2016 யூனில் பன்னாட்டு நாணய நிதியத்தின் மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டம் பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டமானது வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகளை மீளக்கட்டியெழுப்பி

படுகடன் திரட்சியினைக் கட்டுப்படுத்துவதற்கு இறைப் பற்றாக்குறையினைக் குறைக்கின்ற அதேவேளை ஒட்டுமொத்த பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மீளமைத்தலை உள்ளடக்கியிருந்தது. 2018 சனவரி-யூன் காலப்பகுதிக்கான ஆரம்ப நிலுவை தொடர்பில் கணியம்சார் செயலாற்றப் பிரமாணம் ரூ.45.6 பில்லியன் பதிவினை அடையப்பெற்றிருந்த போதிலும், ரூ.141 பில்லியன் கொண்ட திசெம்பரிற்கான கணியம்சார் செயலாற்றப் பிரமாண இலக்கு ரூ.49.6 பில்லியனால் தவறவிடப்பட்டிருந்தது.

இலங்கைக்கான கொடுகடன் தரமிடல் 2018இல் பன்னாட்டுத் தரமிடல் முகவராண்மைகளால் திருத்தப்பட்டன. 2018 பெப்புருவரி 6 அன்று இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய வழங்குனர் தவணை தவறுதல் தரமிடலினை “B+” இல் “உறுதியான” தோற்றப்பாட்டுடன் பிடஜ் உறுதிப்படுத்தியது. அதேவேளை மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ் நிறுவனமும் இலங்கையின் பன்னாட்டுத் தரமிடலினை 2018 யூலை 26 அன்று “B1” ஆகத் தரப்படுத்தி “எதிர்மறையான” தோற்றப்பாட்டுடன் பேணிய அதேவேளை ஸ்டேன்டட் அன்ட் புவோர்ஸ் இன் நீண்டகாலத் தரமிடலானது “B+” உடன் “உறுதியானதாகக்” காணப்பட்டது. எனினும் 2018 நவம்பர் 20 அன்று மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விசஸ் இறுக்கமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிதியிடல் நிலைமைகளையும் ஆண்டின் பிற்பகுதியின் போது காணப்பட்ட அரசியல் உறுதியின்மையுடன் கூடிய குறைந்த ஒதுக்குப் போதுமை என்பவற்றையும் எடுத்துக்காட்டி “B1” (எதிர்மறை) இலிருந்து “B2” (உறுதியானது) ஆக இலங்கையின் நாட்டிற்கான தரமிடலினை கீழ் நோக்கித் திருத்தியது. மேலும், ஸ்டான்டட் அன்ட் புவோர்ஸ் அத்துடன் பிடஜ் ரேடிங்ஸ் என்பன இரண்டும் முறையே 2018 திசெம்பர் 4 அன்றும் 2018 திசெம்பர் 21 அன்றும் “B+” (உறுதியானது) “B” (உறுதியானது) ஆக இலங்கையின் நாட்டிற்கான தரமிடலைக் குறைத்தன. அத்தகைய தரம் குறைத்தலுக்கு எதிர்வுகூறப்பட்ட உச்சமடைந்த வெளிநாட்டு மீள்நிதியிடல் இடர்நேர்வுகள், நிச்சயமற்ற கொள்கைத் தோற்றப்பாடு மற்றும் அக்காலப்பகுதியில் நிலவிய அரசியல் உறுதியின்மையுடன் இணைந்த இறைத்திரட்சி மெதுவடைவின் இடர்நேர்வு என்பன பிரதான காரணங்களாக அமைந்திருந்தன.

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இறைத் தொழிற்பாடுகளை மேம்படுத்துவதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் 2018 இற்கான வரவுசெலவுத் திட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட முக்கிய இறை இலக்குகளிலிருந்து அரசாங்கம் விலகிச் சென்றது. கடந்த அண்மைக் காலங்களில் பல்வேறு அரசிறை மற்றும் மறுசீரமைப்பு வழிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டமைக்கு மத்தியிலும், அரசிறை சேகரித்தலில் குறைவான செயலாற்றுகை மற்றும் செலவினத்தினைச் சிக்கனப்படுத்துவதன் கடினமான தன்மை என்பன எதிர்பார்க்கப்பட்ட இறை இலக்குகளிலிருந்து வரவுசெலவுத் திட்டப் பெறுபேறுகள் விலகிச் செல்வதற்கு

வழிவகுத்துள்ளன. ஏதேனும் மீண்டெழும் செலவினத்தின் மிகையினை எதிரீடு செய்யும் பொருட்டு பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு மீதான மூலதன செலவினத்தினை குறைப்பது எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியினை மந்தமாக்கக்கூடியது என்பதனால் அது விரும்பத்தகாததாக இருந்தது. மீண்டெழும் செலவினத்தில் வட்டிக் கொடுப்பனவுகள், தனியொரு பாரிய வகையாகத் தொடர்ந்தும் இருந்த அதேவேளை அரசாங்கத் துறை சம்பளங்களும் கூலிகளும் செலவின முகாமைத்துவம் மீது அழுத்தத்தினை உருவாக்கின. அரசாங்கத் துறையின் அளவில் கணிசமான அதிகரிப்புடன் குடித்தொகை தோற்றப்பாட்டின் துரிதமான மாற்றங்கள், மீண்டெழும் செலவினத்தின் (9.3 சதவீதம்) கொண்ட கணிசமான பங்கொன்றுக்கு வகைகூறுகின்ற ஓய்வூதியக் கொடுப்பனவுகளில் அதிகரிப்பொன்றினை ஏற்படுத்தியுள்ளன. அதற்கமைய தொடர்ச்சியாக உயர்வான மீண்டெழும் செலவினமானது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளிலிருந்து இறைச் செயலாற்றுகை கணிசமாக விலகிச் செல்வதற்கு வழிவகுத்தது. இதனூடாக மீண்டெழும் செலவினத்தை மேலும் வினைத்திறன்மிக்ககாதகுவதற்கான தேவை எடுத்துக்காட்டப்பட்டது. இதற்கு மேலதிகமாக, உயர்வான மானியக் கொடுப்பனவு மட்டம் மற்றும் நலன்புரிக் கொடுப்பனவுகள் மீதான செலவினம் என்பன அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் தொடர்ந்தும் சமையாகவிருந்தன. அதிகரித்த இயற்கை அனர்த்த நிகழ்வுகளிலிருந்து தோன்றிய வழமைக்கு மாறான திட்டமிடப்படாத செலவினம் (உதாரணம்: வெள்ளப் பெருக்கு, வறட்சி மற்றும் படைப்புழு மூலம் தோற்றுவிக்கப்பட்ட சேதங்கள் காரணமான நட்புட்டு மற்றும் தணிப்புச் செலவுகள்) என்பன அரசாங்க செலவினத்தை முகாமை செய்வதில் மேலதிக அழுத்தத்தினை உருவாக்கின. வானிலையுடன் தொடர்புபட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு எதிராக நிகழ்த்தக்க வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தினை இது கோட்டுக் காட்டியது. அரசாங்கத்தின் மொத்த அரசிறைக்கு மேலதிகமான மீண்டெழும் செலவினத்தின் உயர்வான மட்டமும் அதன் விளைவான வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையும் அரசாங்கத்தின் படுகடன் முகாமைத்துவ முயற்சிகளின் மீது தாக்கமேற்படுத்தி அரசாங்கத்தின் நிதியிடல் தேவைப்பாடுகளை விரிவுபடுத்தியிருந்தன. மேலும், வெளிநாட்டுப் படுகடன்படுதலின் அதிகரிப்பானது உலக நிதியியல் சந்தை நிலைமைகள் இறுக்கமடைதல் போன்ற நாட்டின் வெளிநாட்டு இடர்நேர்வுக்கு பாதிக்கப்படும் தன்மையினை அதிகரிக்கும் அதேசந்தர்ப்பத்தில் உள்நாட்டு மூலங்கள் மீது அதிகளவில் தங்கியிருத்தலானது உள்நாட்டு வட்டிவீதங்கள் மீது குறிப்பாக சகநாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்ற இறுக்கமான திரவத்தன்மை நிலைமைகள், அதனூடாக அரசாங்கப் படுகடன் மட்டம் உயர்வடைதல் என்பவற்றுக்கு மத்தியில் உள்நாட்டு வட்டிவீதங்கள் மீதான மேல்நோக்கிய அழுத்தம்

சிறப்புக்குறிப்பு 8


நடுத்தர காலப்பகுதியில் உறுதித்தன்மை வாய்ந்த படுகடன் மட்டத்தினை உறுதிப்படுத்துவதற்குப் போதுமான ஆரம்ப மிகையினைப் பேணுதல்

அறிமுகம்

இலங்கையின் அரசு படுகடன், சுதந்திரத்தின் பின்னர் உறுதியாக உயர்வடைந்து செல்லும் போக்கைக் கொண்டிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அரசு படுகடன் விகிதம் 1950 - 2018 காலப்பகுதியில் 2.8 சதவீதம் கொண்ட ஆண்டுச் சராசரியில் வளர்ச்சியடைந்ததுடன் நாட்டின் பெயரளவு வருமானத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இச்சராசரி இதே காலப்பகுதியில் ஏறத்தாழ 4.5 சதவீதமாகக் காணப்பட்டது. அரசு படுகடனின் அத்தகைய விரிவாக்கம் மிகவும் கவனிக்கத்தக்கதாகும். அரசு படுகடனில் காணப்படும் அத்தகைய வளர்ச்சி உறுதித்தன்மை வாய்ந்த இறைப் பற்றாக்குறையின் தாக்கம், தலைக்குரிய வருமானம் படிப்படியாக உயர்வடைந்தமையின் காரணமாக சலுகைரீதியான நிதியிடலைப் பெற்றுக் கொள்வதில் கட்டுப்பாடு மற்றும் செலாவணி வீதத்தின் தேய்வு என்பனவற்றைப் பிரதிபலிக்கிறது. சலுகை ரீதியான நிதியிடல் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, வெளிநாட்டு நாணய நிதியிடல், நாட்டிற்கான பன்னாட்டு முறிகள், கூட்டுக் கடன்கள், உள்நாட்டு வங்கிகளின் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்தான குறுங்காலப் படுகடன் என்பன மூலமான கடன்கள் மொத்த வெளிநின்ற படுகடனில் வெளிநாட்டு நாணயப் படுகடனின் பங்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைத் தோற்றுவித்துள்ளன.

வரைபடம் சி.கு.8.1 படி 1950 இறுதியில் மொ.உ.உற்பத்தியின் 16.9 சதவீதமாகக் காணப்பட்ட அரசு படுகடன் இருப்பு தொடர்பான காலப்பகுதியில் உறுதியாக அதிகரித்து 2012 இறுதியில் 68.7 சதவீதத்திற்கு மிதமடைவதற்கு முன்னதாக ஒரு சில சந்தர்ப்பங்களில் மொ.உ.உற்பத்தியில் 100 சதவீதம் கொண்ட உச்ச மட்டத்தினை அடைந்தது. எனினும், அரசு படுகடனில் மற்றொரு மேல் நோக்கிய போக்கு 2013 இலிருந்து தோன்றியதுடன் 2018 இறுதியளவில் 82.9 சதவீதத்தினை அடைந்தது.

வரைபடம் சி.கு. 8.1
இலங்கையின் மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதம் 1950 - 2018



அரசு படுகடனை உறுதித்தன்மை வாய்ந்ததொரு மட்டத்தில் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தினை அங்கீகரிக்கின்ற விதத்தில் அரசாங்கம் அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சி உபாயமொன்றினை ஏற்படுத்தியது. அதன் நோக்கம் மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதத்தினை நடுத்தர காலத்தில் 70 சதவீதத்திற்கும் கீழே குறைப்பதாகும். அரசாங்கத்தின் நடுத்தர கால இறை உபாயத்தின் முக்கிய கூறு யாதெனில் ஆரம்ப நிலுவையில் மிகையினை அடைவதேயாகும். இதனை 1992இற்குப் பின்னர் முதற்தடவையாக எய்தியதுடன் 2017இன் பின்னர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் தொடர்ந்தது. ஆரம்ப மிகையானது படுகடன் தீர்ப்பனைவுக் கடன்பாடுகளின் முழுச் சமையினையும் எதிர்காலக் கடன்பாடுகளின் மீது மாற்றுவதற்குப் பதிலாக மீள்நிதியிடல் கடன்பாடுகளின் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

வரவு செலவுத்திட்டத்தின் ஆரம்ப நிலுவை என்பது வட்டிக் கொடுப்பனைவைக் கழித்த இறை நிலுவை என வரைவிலக்கணம் செய்யப்படுவதுடன் அரசு படுகடன் இயக்கவாற்றலினை முக்கியமாக தீர்மானிக்குமொன்றாகவும் கருதப்படுகிறது (அரசு நிதி புள்ளிவிபர கைநூல் 2014 ப.நா.நிதியம்). ஆரம்ப நிலுவையின் பற்றாக்குறை என்பது அரசிறைக்கும் வட்டியல்லா செலவினத்திற்குமிடையிலான வேறுபாட்டிற்குச் சமமானதாகவுள்ள வேளையில், இது, அரசாங்கம் வட்டிக் கொடுப்பனைவுகள் தவிர்ந்த அதன் செலவினத்திற்கான கடன்பாடுகளின் அளவினை நிர்ணயிக்கின்றது. படுகடன் மட்டம் மற்றும் ஆரம்ப நிலுவைக்குமிடையிலான கோட்பாட்டு ரீதியான தொடர்பினை மற்றைய முக்கிய மாறிகளுடன் சேர்ந்து படுகடன் இயக்கவாற்றல் சமன்பாட்டின் மூலம் சுருக்கமாக ஆராயமுடியும்.

அரசு படுகடனின் இயக்கவாற்றல்

அரசு வரவு செலவுத்திட்டத்திற்குக் காணப்படும் தடைகளின் அடிப்படையில், நடைமுறையாண்டில் நாட்டின் படுகடன் இருப்பின் மாற்றங்களை, படுகடன் இருப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தும் முக்கிய மாறிகளை இணைப்பதன் மூலம் பின்வரும் சமன்பாட்டில் விளக்க முடியும்.

$$\Delta d_t = \left\{ \frac{1 + i_t + \epsilon_t \alpha^f (1 + i_t)}{(1 + g_t)(1 + \pi_t)} - 1 \right\} d_{t-1} - b_t \quad (1)$$

இங்கு, d_t என்பது அந்நேரத்தில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக படுகடனாகும். t, b_t என்பது அந்நேரத்தில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக ஆரம்ப மிகையின் விகிதமாகும். t, i_t என்பது பயனுறு பெயரளவு வட்டி வீதமாகும். t, ϵ_t என்பது அந்நேரத்தில் செலாவணி வீத அசைவாகும்.

1 திறந்த பொருளாதாரமொன்றில் பயனுறு வட்டி வீதம் என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீதங்கள் மற்றும் செலாவணி வீத அசைவுகள் என்பனவற்றின் நிறையேற்றப்பட்ட சராசரியாகும். இதனைப் பின்வருமாறு காட்டலாம் $i_t = \alpha^f i_t^f + \alpha^c (i_t^c = \epsilon_t + i_t^c)$ (லே, 2010 உலக வங்கி)



$t, {}^2\pi_t$ என்பது அந்நேரத்தில் பணவீக்க வீதமாகும். t, α_t என்பது வெளிநாட்டுப் படுகடனின் பங்கு மற்றும் g_t என்பது அந்நேரத்தில் மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி வீதமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வட்டி வீதங்களின் நிறையேற்றப்பட்ட சராசரி $i_t = \alpha^h i_t^h + \alpha^f i_t^f$ என வரைவிலக்கணம் செய்யப்படுவதுடன் $i_t \approx i_t^h$ என எடுகோள் கொள்ளப்படுவதுடன் வெளிநாட்டு வட்டி வீதம் i_t^f இல் நிர்ணயிக்கப்படுகிறது. திறந்த பொருளாதாரமொன்றிற்கான படுகடன் இயக்கவாற்றலைப் பின்வருமாறு வழங்க முடியும்.


$$\Delta d_t = \left\{ \frac{i_t^h - \pi_t(1 + g_t) - g_t + \alpha_t \epsilon_t(1 + i_t^f)}{(1 + g_t)(1 + \pi_t)} - 1 \right\} d_{t-1} - b_t \quad (2)$$

சமன்பாட்டில் (2) ஆரம்ப நிலுவை படுகடன் இயக்கவாற்றலில் வலுவான தன்மையினைக் கொண்டுள்ளது. இதன்படி, ஆரம்ப மிகை மொ.உ.உற்பத்திக்கான படுகடன் மிகையின் மாற்றத்தினைக் குறைக்க உதவுகின்றவிடத்து, ஆரம்பப் பற்றாக்குறை நிலைமையை மோசமடையச் செய்கிறது. மேலும், மற்றைய காரணிகளினால் ஏற்படுத்தப்பட்ட வட்டிக் கொடுப்பனவுகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் போதுமான ஆரம்ப மிகையினைப் பெற்றுக்கொள்ளுமாயின், அப்பொழுது மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதம் அப்போதுள்ள மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டு, மூலதனக் கொடுப்பனவின் மாறிச் செல்லும் தேவைப்பாடுகளுக்கு அப்பால் புதிய கடன்பாடுகள் இருக்கக்கூடாது என்ற விடயத்தினை பிரதிபலிக்கிறது. ஆரம்ப மிகை மேலும் அதிகரிக்குமிடத்து, அப்பொழுது மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதம் குறிப்பிட்ட காலப்பகுதியில் மறுதலையாக வீழ்ச்சியடையும்.

இலங்கையில் படுகடன் இயக்கவாற்றலின் நடத்தை

திறந்த பொருளாதாரமொன்றில், மொ.உ.உற்பத்தி வளர்ச்சி, உண்மை வட்டி வீதங்கள் மற்றும் செலாவணி வீதங்கள் போன்ற முக்கிய பேரண்ட பொருளாதார மாறிகளின் நடத்தை படுகடன் உறுதிப்பாட்டுத் தன்மையினைப் பகுப்பாய்வு செய்வதற்கான பெறுமானம் மிக்க உள்ளீடுகளை வழங்குகிறது². வரைபடம் 2, குறைவடைந்த பொருளாதார வளர்ச்சி, உயர்ந்த உண்மை வட்டி வீதங்கள்³, ரூபாவின் குறிப்பிடத்தக்க தேய்வு மற்றும் விடாப்பிடியான ஆரம்பப் பற்றாக்குறை என்பன 2000களின் தொடக்கத்திலிருந்து பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டதன் பின்னர் மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதத்தில் அதிகரிப்புக்களைத் தோற்றுவித்திருப்பதனை எடுத்துக் காட்டுகின்றது. எனினும், மொ.உ.உற்பத்திக்கான படுகடனில் காணப்பட்ட அதிகரித்துச் செல்லும் போக்கு 2001 இலிருந்து 2008 வரை மாற்றமடைந்தது. இதற்கு ஒப்பீட்டளவில்

வரைபடம் சி.கு. 8.2
வெளிநின்ற அரசு படுகடன் மற்றும் முக்கிய தீர்மானங்கள்



உயர்ந்த மொ.உ.உற்பத்தி, எதிர்மறையான அல்லது குறைந்த உண்மை வட்டி வீதங்கள் மற்றும் ஒப்பீட்டளவில் உறுதியான செலாவணி வீதங்கள் மற்றும் தாழ்ந்த ஆரம்பப் பற்றாக்குறை என்பனவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம். அதேவேளை, 2009 இலிருந்து மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதத்தில் ஏற்பட்ட உயர்வு குறைந்த மொ.உ.உற்பத்திக்கான வளர்ச்சியின் இணைந்த தாக்கம், உயர்ந்த உண்மை வட்டி வீதங்கள் மற்றும் மோதல்களுக்குப் பின்னைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான அதிகரித்த வட்டியல்லாச் செலவினங்களின் பேரில் ஏற்பட்ட உயர்ந்த ஆரம்பப் பற்றாக்குறை என்பனவற்றினால் பிரதிபலிக்கப்பட்டது. மேலும், 2010 இலிருந்து ஆரம்ப நிலுவை, 2014 மற்றும் 2015 நீங்கலாக மற்றைய ஆண்டுகளில் மேம்பட்டு 2017 இறுதியில் மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதம் 80 சதவீதத்திற்குக் கீழே குறைவடைவதற்குப் பகுதியளவில் பங்களித்தது. எனினும், 2018இல் ஆரம்ப நிலுவையிலுள்ள மிகை மொ.உ.உற்பத்தியின் 0.6 சதவீதமாகக் காணப்பட்ட போதும் மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதம் 2018 இறுதியில் 82.9 சதவீதத்திற்கு அதிகரித்து கடுமையான ரூபாத் தேய்வு, ஒப்பீட்டு ரீதியில் தாழ்ந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் உயர்ந்த உண்மை வட்டி வீதங்கள் என்பனவற்றின் தாக்கத்தினை முக்கியமாகப் பிரதிபலித்தது.

நடுத்தர காலத்தில் இலங்கைக்கான படுகடன் சமநிலைப்படுத்தல் ஆரம்ப நிலுவை

படுகடனை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் முக்கிய இலக்கு, உரிய காலத்தில் படுகடன் இருப்பில் எதிர்பார்க்கக்கூடிய குறைப்பினை ஏற்படுத்தக்கூடிய ஆரம்ப மிகையின் சரியான மட்டத்தினைத் தீர்மானித்துக் கொள்வதேயாகும். படுகடன் இயக்கவாற்றலின் அடிப்படையில் (2) உருவாக்கப்பட்ட அழுத்தப் பரிட்சிப்புக்களைப் பயன்படுத்தி, பன்னாட்டு நாணய நிதியத்தினால் அணுகுமுறையொன்று முன்மொழியப்பட்டிருக்கிறது. இதற்கமைய, படுகடன் உறுதிப்படுத்தல் ஆரம்ப நிலுவையினை, படுகடன் இயக்கவாற்றல் பாதையினைப் பாதிக்கின்ற மற்றைய மாறிகள் மீது எடுகோள்களை வழங்குவதன் மூலம்

2 இலக்குபடுத்தலுக்காக ஒரு வெளிநாட்டு நாணயம் மற்றும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
3 உண்மை வளர்ச்சி வீதம், உண்மை வட்டி வீதம் மற்றும் படுகடன் மட்டம் என்பனவற்றிற்கிடையேயான தொடர்புகள் சமன்பாட்டினைப் (2) பின்வருமாறு மீள எழுங்குபடுத்தவதன் மூலம் பெறப்படுகிறது.
$$\Delta d_t = \left(\frac{d_t - d_{t-1}}{d_{t-1}} \right) \cdot d_{t-1} - b_t$$

இங்கு d_t என்பது $d_t = \frac{(1 + \alpha_t) d_{t-1} + \alpha_t \epsilon_t (1 + i_t^f)}{1 + \alpha_t + \beta (1 + \pi_t)}$ (3) இங்குச் சமமானதாகும்.
மேலும், சமன்பாடு (3) $\Delta d_t = \left(\frac{d_t - d_{t-1}}{d_{t-1}} \right) \cdot d_{t-1} - b_t$ இங்கு r_t என்பது அந்நேரத்தின் உண்மை வட்டி வீதமாகும் t மற்றும் g_t என்பது t நேரத்தில் உண்மை மொ.உ.உற்பத்தி வீதமாகும்.
4 கொ.நு.வி. கட்டுண்ணின் பணவீக்கத்தின் சீராக்கம் செய்யப்பட்ட 91 நாள் திறைசேரி உண்டியல் விளைவு, பகுப்பாய்வில் உண்மை வட்டி வீதங்களுக்கான பதிலியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அட்டவணை சி.கு. 8.1
அடிப்படைத் தோற்றப்பாட்டின் கீழ் நடுத்தர காலப்பகுதியில் படுகடனைச் சமநிலைப்படுத்துகின்ற ஆரம்ப நிலுவை


மாறிகள்	அடிப்படைத் தோற்றப்பாடு (%)				
	2019	2020	2021	2022	2023
ஆரம்ப நிலுவை (p_t)	1.9	2.4	2.0	2.0	1.9
உள்நாட்டு வட்டி வீதம் (i_t^i) (அ)	11.4	11.5	11.6	11.7	11.8
வெளிநாட்டு வட்டி வீதம் (i_t^f) (ஆ)	3.0	3.0	3.0	3.0	3.0
மொ.உ.உற்பத்தி வளர்ச்சி (g_t) (இ)	4.0	4.5	5.0	5.0	5.0
பணவீக்க வீதம் (π_t) (ஈ)	5.0	5.0	5.0	5.0	5.0
செலாவணி வீதம் (e_t)	0.5	3.0	3.5	3.5	3.5
வெளிநாட்டுப் படுகடனின் விகிதம் (a_t)	50.0	48.0	45.0	43.0	42.0
மொ.உ.உற்பத்திக்கான படுகடன் (d_t)	83.0	81.0	75.0	72.0	70.0

- (அ) உள்நாட்டுப் படுகடன் இருப்பினால் வகைப்படுத்தப்பட்ட உள்நாட்டு வட்டிக் கொடுப்பனவுகள் என வரைவிலக்கணம் செய்யப்பட்டவை.
- (ஆ) அனைத்துக் காலங்களுக்கும் கைத்திருக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட வெளிநாட்டு வட்டி வீதம் (தற்போதைய இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் மற்றும் நிலையான அளவு என எடுக்கோள் கொள்ளப்படுகிறது). எவ்வழியிலேனும், வெளிநாட்டு வட்டி வீதங்களின் குறுக்கு அளவு மாறுபாடுகளை உத்வேகப்படுத்துகின்றன.
- (இ) இலங்கை மத்திய வங்கியின் ஏறிவுகளை அடிப்படையாகக் கொண்டது.

கண்டறிந்து கொள்ளமுடியும். எனவே, நடுத்தர காலத்தில் அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்படும் பாதையுடன் இணைந்த அரசாங்கத்தின் மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதத்தில் ஏற்படும் நம்பகமான வீழ்ச்சியை உறுதிப்படுத்தும் ஆரம்பமாக, மூன்று முறைகளின் கீழ், அதாவது, மொ.உ.உற்பத்தி வளர்ச்சியின் வேறுபட்ட வீதங்கள், வட்டி வீதம் மற்றும் நாணயத் தேய்வு என்பனவற்றின் கீழ் கணிக்கப்படுகிறது. 2019 - 2023 காலப்பகுதிக்காகத் தயாரிக்கப்பட்ட ஏறிவுகள் மற்றும் நடைமுறைச் சந்தை நிலைமைகளின் அடிப்படையில் ஏனைய மாறிகள் பற்றிய எடுக்கோள்கள் என்பன அட்டவணை சி.கு. 8.1இல் காட்டப்பட்டுள்ளன.

பெறுபேறானது, ரூபாவின் மிதமான தேய்மானமொன்றினை எடுக்கோளாகக் கொள்கின்ற அடிப்படையான தோற்றப்பாட்டின் கீழ், 2023, இறுதியளவில் மொ.உ.உற்பத்தியின் படுகடன் விகிதத்தினை மொ.உ.உற்பத்தியின் 70 சதவீதத்திற்குக் கீழ், கொண்டு வருவதற்காக 2019-2023 காலப்பகுதியில் அரசாங்கம் ஆரம்ப மிகையினை மொ.உ.உற்பத்தியின் 1.9 - 2.4 சதவீத வீச்சில் பேணுவது அவசியமென்பதனை எடுத்துக்காட்டுகின்றது.

வரைபடம் சி.கு. 8.3
வேறுபட்ட தோற்றப்பாடுகளின் கீழ் நடுத்தர காலத்தில் இலங்கைக்கான ஆரம்ப நிலுவையினைப் படுகடன் சமநிலைப்படுத்தல்




மேலும் வளர்ச்சி வீதம் (தோற்றம் I), வட்டி வீதம் (தோற்றப்பாடு II), செலாவணி வீதத் தேய்வு (தோற்றம் III) என்பன மீது 10 சதவீத அதிர்வினை ஏற்படுத்துவதற்காக மூன்று வேறுபட்ட தோற்றப்பாடுகள் பரிசீலனையில் கொள்ளப்பட்டன. தோற்றப்பாடு I இன் கீழ், அரசு படுகடனை மொ.உ.உற்பத்தியின் 70 சதவீதத்திற்குக் குறைப்பதற்குத் தேவையான ஆரம்ப மிகை மொ.உ.உற்பத்தியின் 2.2 - 2.8 சதவீத வீச்சிற்கு அதிகரிக்கப்படுகிறது. தோற்றப்பாடு II இன் கீழ், வட்டி வீதத்திற்கு ஏற்படும் அதிர்வினைத் தொடர்ந்து ஆரம்ப மிகை அதிகரிப்புக்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2.1 - 2.7 வீச்சில் இருக்க வேண்டுமென தேவைப்படுத்தப்படுகிறது. தோற்றப்பாடு III இன் கீழ், தேய்வு வீதத்திற்கான அதிர்வு அதிகரிப்புக்கள் மொ.உ.உற்பத்தியின் 1.9 - 2.5 சதவீத வீச்சில் இருக்க வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்டது. எனவே, தேவைப்படுத்தப்பட்ட ஆரம்ப நிலுவை மீதான பொருளாதார வளர்ச்சிக்கான அதிர்வுகளின் தாக்கம் வட்டி வீதம் மற்றும் செலாவணி வீதம் மீதான அதிர்வுகளிலும் பார்க்க மிகக் குறிப்பிடத்தக்கது என்பதனை பெறுபேறுகள் எடுத்துக்காட்டின. எனவே, பெறுபேறுகள், படுகடன் உறுதிப்பாட்டிற்கான ஆரம்ப நிலுவையின் தேவைப்படுத்தப்பட்ட மட்டத்தினைத் தீர்மானிப்பதில் வட்டி வீதம் மற்றும் வளர்ச்சி வேறுபாடுகளின் வகிபாகத்தின் முக்கியத்துவத்தினை குறைத்து மதிப்பிடுகின்றன. அத்தகைய பின்னணியில், வட்டி வீதத்திற்கும் மொ.உ.உற்பத்திக்குமிடையிலான வளர்ச்சியின் இடைவெளி உரிய காலப்பகுதியில் விரிவடையுமாயின் அரசாங்கம் பாரிய ஆரம்ப மிகையினைப் பேண வேண்டியிருக்கும். ப.நா.நிதியத்தின் நாட்டு அறிக்கை (உறுப்புரை IV) யூன் 2018 இன்படி, நடுத்தர காலத்தில் ஏறிவு செய்யப்பட்ட ஆரம்ப மிகை இலக்கு மொ.உ.உற்பத்தியின் 2.0 - 2.1 சதவீதமாகும். அரசாங்கத்தின் நடுத்தர கால இறைக் கட்டமைப்பின்படி (2018 - 2023), அரசாங்கம் 2020 - 2023 காலப்பகுதியில் ஆரம்ப மிகையினை 1.5 - 2.8 சதவீத வீச்சில் பேணுவதனை இலக்காகக் கொண்டுள்ளது. எனவே, அழுத்தப் பரீட்சிப்பிலிருந்து பெறப்பட்ட பெறுமதிகள் ப.நா. நிதியத்தின் ஏறிவுகளுடனும் அரசாங்கத்தின் ஏறிவுகளுடனும் கூடியளவிற்கு ஒப்பிடத்தக்கனவாகும்.

முன்னோக்கிய பயணித்தல்

மொ.உ.உற்பத்திக்கான அரசு படுகடன் விகிதத்தினை சமநிலைப்படுத்துவதும் அதனைத் தொடர்ந்து குறைவடைந்து செல்லும் பாதையில் கொண்டு செல்வதற்கு வட்டி வீத வளர்ச்சி வேறுபாடுகள் நேர்க்கணியமானதாக இருக்குமாயின், நடுத்தர காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு பாரிய ஆரம்ப மிகையினை உருவாக்க வேண்டியிருக்கும். அத்தகைய ஆரம்ப மிகையினை, தற்போது இடம்பெற்று வரும் அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சிப்படுத்தல் கட்டமைப்புடன் இசைந்து செல்லும் விதத்தில் அரசிறை அதிகரிப்பினை உத்வேகப்படுத்துவதன் மூலம் முக்கியமாக பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். எனினும், எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப நிலுவைப் பாதையுடன் சேர்ந்து பயணிக்கின்ற முன்னேற்றம், அரசு அரசிறையின் உண்மையான சேகரிப்பு

வரைபடம் சி.கு. 8.4
ஆரம்ப நிலுவை எதிர் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக
அரசு முதலீடுகள்



அண்மைய ஆண்டுகளில் பெரும்பாலும் அவதானிக்கப்பட்டவாறு மதிப்பீடுகளிலும் பார்க்கக் குறைவாக வீழ்ச்சியடையுமாயின் அது சவாலுக்குரியதாக விளங்கும். செலவினப் பக்கத்தில், வட்டியல்லா மீண்டெழும் செலவினத்தினைச் சிக்கனப்படுத்துவது, அரசு துறைச் சம்பளங்கள் மற்றும் கூலிகள், உதவுதொகைகள் மற்றும் சமூக நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களுடன் இணைந்த செலவுகள் என்பன மீதான பாரிய கடப்பாடுகளின் உயர் காரணமாக மீண்டெழும் செலவினம் அதிகரித்து வருவதன் விளைவாக அடிக்கடி சவாலுக்குரியதாகக் காணப்படுகிறது.

வீழ்ச்சியடைந்துவரும் அரசு அரசிறை மற்றும் கடுமையான வட்டியல்லா மீண்டெழும் செலவினம் என்பனவற்றிற்கு மத்தியில், ஆரம்ப மிகையினை உறுதிப்படுத்துகின்ற அண்மைய அனுபவங்கள் அரசு முதலீடுகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகளின் மூலம் சாத்தியமாகியிருப்பதனை அவதானிக்க முடிகிறது. வரைபடம் 4 காட்டுகின்றவாறு, மொ.உ.உற்பத்தியின் பங்காக அரசு முதலீடுகள் 2015இன் 5.5 சதவீதத்திலிருந்து 2018இல் 4.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில், ஆரம்ப மிகை 2015இன் 2.9 சதவீதம் கொண்ட பற்றாக்குறையிலிருந்து 2018இல் 0.6 சதவீதத்திற்கு மேம்பட்டது. ஆரம்ப மிகை முக்கியமாக அரசிறை சீர்திருத்தங்களை உத்வேகப்படுத்துவதற்குப் பதிலாக அரசு முதலீடுகளைக் குறைப்பதனூடாக முக்கியமாக ஆதரவளிக்கப்படுமாயின் அத்தகைய நடவடிக்கைக்காக பொருளாதாரத்தின் வளர்ச்சி வாய்ப்புக்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் நடுத்தர காலத்தில் உறுதியற்றதன்மையொன்று ஏற்படக்கூடும். குறைந்தமட்ட அரசு முதலீடுகள் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக அமைந்து, மற்றைய காரணிகளுடன், வட்டி வீதம் மாறும் வளர்ச்சி வேறுபாடுகளினூடாகப்

படுகடனின் இயக்கவாற்றலைப் பாதிக்கும். எனவே, உயர்ந்த ஆரம்ப மிகையினை இலக்கிடுகின்ற வேளையில், பாரிய அரசு முதலீடுகளுக்கு திட்டமிடுவது நடுத்தர காலத்தில் இலங்கைக்கு சவால்மிக்கதாக இருக்கும். ஆகவே, ஆரம்ப நிலுவையின் சரியான மட்டமானது அரசு படுகடன் மட்டத்தினைப் படிப்படியாகக் குறைக்கும் நோக்குடன், அரசிறைத் திரட்டலையும் செலவின முகாமைத்துவத்தின் முன்மதியுடைய மட்டத்தினைபும் கூடியளவிற்கு யதார்த்தமான மட்டமொன்றில் பேணுவதன் அவசியத்தினைப் பரிசீலித்தல் வேண்டும்.

எனவே, அரசாங்கத்தின் இறைத் தொழிற்பாடுகளின் மேம்பாடுகள் அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சிச் செயல்முறைகளின் கீழே அடையப்படுதல் அவசியமாகும். இதனைப் பொறுத்தவரை, வரித் தளத்தினை விரிவுபடுத்துவதன் மூலமும் வரி நிருவாகத்தில் அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் அரசாங்கத்தின் அரசிறையினை மேலும் அதிகரிப்பதும் அதேவேளை, மீண்டெழும் செலவினத்தினைச் சிக்கனப்படுத்துவதற்கு வழிமுறைகளை மேற்கொள்வதும் அவசியமாகும். அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சிச் செயல்முறையினை நோக்கிய அதன் கடப்பாட்டினை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமையானது இறைத்திரட்சியை மேலும் விரிவுபடுத்தி நடுத்தர காலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் விடயங்களின் மீது கூடுதலான செலவிடலை அதிகரித்து முக்கியமான சமூக செலவிடல் வகைகளின் மீது காத்திரமான இறைச் செலவுகளை மேற்கொள்ள உதவுவதுடன் இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியின் மீதும் செல்வாக்கினைச் செலுத்துகின்றன. எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியின் பாதையில் இது படிப்படியான அதிகரிப்பினை ஏற்படுத்துவதற்குப் புறம்பாக, போதுமான ஆரம்ப மிகையினை பெற்றுக்கொள்வதற்கு வட்டி வீதங்களையும் செலாவணி வீதத்தினையும் ஒப்பீட்டு ரீதியில் உறுதியாகப் பேணுவது இன்றியமையாததாக இருப்பதுடன் இதன் மூலம் நடுத்தர காலத்தில் உறுதித்தன்மை வாய்ந்த படுகடன் மட்டமும் உறுதிப்படுத்தப்படுகிறது.

உசாத்துணைகள்

Ley, E. (2010), "Fiscal (and External) Sustainability", The World Bank Government Finance Statistics Manual, 2014, International Monetary Fund Panchanan., (2016), "Debt Dynamics, Fiscal Deficit, and Stability in Government Borrowing in India: A Dynamic Panel Analysis", ADBI Working Paper Series, ADB Institute
IMF Country Report No. 18/175, (2018), Article IV, International Monetary Fund

ஒன்றினை விளைவிக்கக் கூடியதாயிருந்தது. அத்தகைய பின்னணியில் பிணிக்கின்ற இறைவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இறை நெறிமுறைகளைப் பேணுவது இறைத் திரட்சிச் செயன்முறையில் இலக்கிடப்பட்ட பெறுபேறுகளை அடைவதற்கு இன்றியமையாததாகவிருக்கும்.

அரசிறை திரட்டுதலினை அதிகரிப்பதனை நோக்கிய முயற்சிகள் நடுத்தர காலத்தில் அரசிறை இலக்குகளை அடைவதற்கு அவசியமானதாகவிருக்கும். வரி இணங்குவித்தலினை மேம்படுத்தல், வரியைத் தவிர்த்தல் மற்றும் வரி ஏய்ப்பு என்பவற்றிற்கு இட்டுச்செல்லும் துவாரங்களை இல்லாதொழித்தல், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இடர்நேர்வு அடிப்படையிலான பெறுமதிசேர் வரி கணக்காய்வுகளை வலுப்படுத்தல் மற்றும் வரி விலக்களிப்புக்களைச் சீரமைத்தல் என்பன வரித்தளத்தினை விரிவுபடுத்துவதில் முக்கிய முன்னுரிமையாகவிருக்கும் என்பதுடன் அதனுடாகவும் அரசிறைச் சேகரித்தல் அதிகரிக்கும். செயல் திறனற்ற அரசாங்க செலவினத்தைச் சிக்கனப்படுத்தல், அரசுக்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளை மீளக்கட்டமைத்தல் மற்றும் வர்த்தக ரீதியாக ஆற்றல்மிக்க நிறுவனங்களாக தொழிற்படுவதற்கு அரசிற்கு சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளை இயலச்செய்யும் பொருட்டு சந்தை அடிப்படையிலான விலையிடல் பொறிமுறைகளை அறிமுகப்படுத்தல், மானியங்களின் மற்றும் உதவுதொகைகளின் வினைத்திறன் மிக்க இலக்கிடல் என்பன அரசாங்கச் செலவினத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்கு தேவையாகவிருக்கும் அதேவேளை முக்கிய சமூக செலவினத்திற்காகவும் அரசாங்க முதலீட்டுக்காகவும் வழியமைக்கும் வயதடைந்துவரும் சனத்தொகை முக்கிய கரிசனையாகவிருந்து வருவதனால் நிதியிடப்படாத அரசாங்கத் துறை ஓய்வூதியத் திட்டத்தின் நிலைத்துநிற்கும் தன்மையை உறுதிசெய்வதற்கு அவசியமான வழிமுறைகளை எடுப்பது அத்தியாவசியமானதாகும். வரவுசெலவுத் திட்ட செயன்முறையினை மேம்படுத்தி இறை இடர்நேர்வுகளை இனங்கண்டு இறை வெளிப்படைத் தன்மையினையும் அத்துடன் அரசாங்கத் தொழிற்பாடுகளின் பொறுப்புக் கூறும் தன்மையினை மேம்படுத்தும் நோக்குடன் சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிலைத்துநிற்கும் பாதையில் அரசாங்கப் படுகடன் மட்டத்தினை நிலைநிறுத்துவது நடுத்தர காலத்தின் மீது ஏற்படுத்தப்படவேண்டிய போதியளவு பாரிய ஆரம்ப மிகையொன்றினை வேண்டுகின்றது. நிதியிடல் இடர்நேர்வுகளிலிருந்து விலகி நாட்டினை வழிநடாத்துவதற்கு கவனமாக வடிவமைக்கப்பட்ட படுகடன் முகாமைத்துவ உபாயமொன்று அவசியமானதொன்றாகவிருக்கும். மேலும், இறைத் திரட்சியானது உறுதியாக பொதுமக்கள் ஆதரவின்றியும் மாற்றமின்றியும் அரசியல் ரீதியான சவால்களாகவிருக்கும் என்பதனால் அரசியல் ஒத்திசைவினை உருவாக்குவதும் பொதுமக்கள் விழிப்புணர்வினை அதிகரிப்பதும் இறை திரட்சி வழியில் எடுத்துரைக்கப்பட்ட இலக்குகளை அடைவதில் முதன்மையானதாகவிருக்கும்.

6.3 அரசாங்க வரவுசெலவுத்திட்டத் தொழிற்பாடுகள்


அரசிறையும் கொடைகளும்

அரசிறை

2018 காலப்பகுதியில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக மொத்த அரசிறையானது வரியல்லாத அரசிறை அதிகரிப்புக்கு மத்தியில் வரி அரசிறையின் குறைவின் காரணமாக வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய மொத்த அரசு அரசிறை 2017இல் பதிவாகிய 13.6 சதவீதத்திலிருந்து 13.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இறக்குமதித் தீர்வைகள், பெறுமதிசேர் வரி, பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் மதுபானம் என்பன மீதான கலால் தீர்வை, மற்றும் பிடித்துவைத்தல் வரி, செஸ் வரி அத்துடன் 2018 இற்கான வரவுசெலவுத் திட்டத்தில், குறிப்பாக நிதிச் சட்டத்துடன் தொடர்புடைய திருத்தங்களில் சில வருமான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் என்பவற்றிலிருந்து குறைந்த அரசிறை சேகரிப்பின் விளைவாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரி அரசிறை 2017 இன் 12.4 சதவீதத்திலிருந்து 2018இல் 11.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. எவ்வாறாயினும் மத்திய வங்கியின் இலாப மாற்றல்கள் அத்துடன் கட்டணங்கள் மற்றும் அறவீடுகளிலிருந்தான வருவாயின் அதிகரிப்பு என்பன காரணமாக வரியல்லா அரசிறை முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 1.2 சதவீதத்திலிருந்து 2018இல் மொ.உ.உற்பத்தியின் 1.4 சதவீதமாக அதிகரித்தது.

பெயரளவு நியதிகளில் மொத்த அரசிறை 2017இல் ரூ.1,831.5 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.1,920.0 பில்லியனாக 4.8 சதவீதத்தினால் அதிகரித்தது. வரி அரசிறையானது கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரிகள், உழைக்கும்போது செலுத்தும் வரி, பொருளாதார சேவைக் கட்டணம் மற்றும் துறைமுகங்கள் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு என்பனவற்றிலிருந்தான அரசிறையில் வளர்ச்சியினைப்

வரைபடம் 6.3
அரசிறையின் உள்ளடக்கம் - 2018



ஆட்டவணை 6.2
அரசிறையின் பொருளாதார வகைப்படுத்தல்

விடயம்	2017	2018		2019 ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள் (அ)
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மானவை	
ரூபா பில்லியன்				
வரி அரசிறை	1,670,178	2,034,000	1,712,318	2,077,000
வருமான வரிகள்	274,562	370,000	310,449	385,000
பெறுமதி சேர் வரிகள்	443,760	550,000	461,740	529,000
கலால் வரிகள்	469,500	535,040	484,287	593,000
இறக்குமதி தீர்வை	136,501	175,000	96,991	140,000
ஏனைய வரிகள்	345,855	403,960	358,851	430,000
வரியல்லா அரசிறை	161,353	183,200	207,656	267,000
மொத்த அரசிறை	1,831,531	2,217,200	1,919,973	2,344,000
மொ.உ.உ இன் சதவீதமாக (ஆ)				
வரி அரசிறை	12.4	14.3	11.9	13.3
வருமான வரிகள்	2.0	2.6	2.1	2.5
பெறுமதி சேர் வரிகள்	3.3	3.9	3.2	3.4
கலால் வரிகள்	3.5	3.8	3.4	3.8
இறக்குமதி தீர்வை	1.0	1.2	0.7	0.9
ஏனைய வரிகள்	2.6	2.8	2.5	2.8
வரியல்லா அரசிறை	1.2	1.3	1.4	1.7
மொத்த அரசிறை	13.6	15.6	13.3	15.0
(அ) 2019 வரவு செலவுத்திட்ட உரையின் அடிப்படையிலானது (மாகாண சபைகளுக்கான அரசிறை மற்றும் செலவின பரிமாறல்கள் தவிர்த்த)				மூலம்: நிதி அமைச்சு
(ஆ) 2017இற்கு திருத்தப்பட்ட மொ.உ.உ.உற்பத்தி அளவீடுகள் பயன்படுத்தப்பட்டன. 2019 மார்ச்சு 19இல் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டதன் படி				

பிரதிபலித்து 2017இல் ரூ.1,670.2 பில்லியனிலிருந்து ரூ.1,712.3 பில்லியனாக 2.5 சதவீதத்தினால் அதிகரித்தது. பெறுமதிசேர் வரி, நாட்டைக் கட்டியழுப்புதல் வரி மற்றும் உந்து ஊர்திகள், சிகரெட் மற்றும் மதுபானம் என்பன மீதான கலால் தீர்வை என்பவற்றிலிருந்தான அரசிறைச் சேகரிப்பானது இவ்வகைகளில் மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக அரசிறை வீழ்ச்சியடைந்த போதிலும் பெயரளவு நியதிகளில் அதிகரித்தது. எனினும், இறக்குமதித் தீர்வைகள், பெற்றோலிய உற்பத்திகள் மீதான கலால் தீர்வை, பிடித்து வைத்தல் வரி மற்றும் செஸ் வரி என்பனவற்றிலிருந்தான அரசிறைச் சேகரிப்பு பெயரளவு நியதிகளில் ஆண்டின்போது வீழ்ச்சியடைந்தது. மறைமுக வரிகளிலிருந்தான அரசிறை 2018இல் மொத்த வரி அரசிறையின் 81.9 சதவீதத்திற்கு வகைசூறி அரசாங்க நிதியத்திற்கான பிரதான பங்களிப்பாளராகத் தொடர்ந்தும் விளங்கியது. எனினும் மொத்த வரி அரசிறையின் நேரடி வரிகளிலிருந்தான அரசிறைப் பங்கானது 2018 ஏப்பிரல் 01ஆம் திகதி நடைமுறைக்கு வந்த புதிய உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் தாக்கத்தினைப் பிரதானமாகப் பிரதிபலித்து, முன்னைய ஆண்டின் 16.4 சதவீதத்திலிருந்து இவ்வாண்டின் போது 18.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, வரியல்லா அரசிறை 2017இல் ரூ.161.4 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.207.7 பில்லியனாக அதிகரித்து மொத்த அரசிறையின் வரி அரசிறையின் பங்கில் 2017இல் 91.2 சதவீதத்திலிருந்து 2018இல் 89.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.

கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரிகள், உழைக்கும்போது செலுத்தும் வரி மற்றும் பொருளாதாரப் பணிக் கட்டணம் என்பவற்றிலிருந்தான அரசிறைச் சேகரிப்பின் அதிகரிப்பின் காரணமாக ஆண்டின் போது மொ.உ.உ.உற்பத்தி நியதிகளிலும் பெயரளவு நியதிகளிலும் வருமான வரிகளிலிருந்தான அரசிறை அதிகரித்தது. அதற்கமைய மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக வருமான வரிகளிலிருந்தான அரசிறை 2017இல் 2.0 சதவீதத்திலிருந்து 2018இல் 2.1 சதவீதமாக சிறிதளவு அதிகரித்த அதேவேளை பெயரளவு நியதிகளில் முன்னைய ஆண்டில் சேகரிக்கப்பட்ட ரூ.274.6 பில்லியனிலிருந்து ஆண்டின் போது ரூ.310.4 பில்லியனாக 13.1 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரிகளிலிருந்தான அரசிறையானது 2018 ஏப்பிரல் 01ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வந்த 2017இன் 24ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் அமுலாக்கம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் கொடுப்பனவு விபரத்திரட்டு கண்காணிப்புச் செயன்முறை வசப்படுத்தப்பட்டமையின் பிரதான காரணமாக 2017இல் ரூ.143.6 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.169.6 பில்லியனாக 18.1 சதவீதமாக அதிகரித்தது. அரசிறை நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமையின் ஆரம்பித்தலுடன் உழைக்கும் போது செலுத்தும் வரி, விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பித்தல் மற்றும் கொடுப்பனவுகள் என்பவற்றுடன் தொடர்புடைய கண்காணித்தல் செயன்முறையின் மேம்படுத்தல்களின் பிரதான காரணமாக உழைக்கும் போது செலுத்தும் வரி 2017இல் ரூ.32.9 பில்லியனிலிருந்து ரூ.41.4 பில்லியனாக 25.7 சதவீதத்தினால் ஆண்டின் போது அதிகரித்தது. மேலும், பொருளாதார சேவைக் கட்டணங்களிலிருந்தான அரசிறையானது உந்து ஊர்திகளின் இறக்குமதி மீது செலுத்தப்படவேண்டிய கலால் தீர்வையின் அடிப்படையில் பொருளாதார சேவைக் கட்டணம் விதிக்கப்பட்டமை மற்றும் 2018 செத்தெம்பர் தொடக்கம் மொத்த எரிபொருள் வழங்கலின் புரள்வின் பத்திலொரு பங்கின் மீது செலுத்தப்படத்தக்க கலால் தீர்வை என்பவற்றின் காரணமாக 2018இல் ரூ.53.0 பில்லியனாக 18.5 சதவீதத்தினால் அதிகரித்தது. மேலும், மூலதன ஈட்டல் வரியிலிருந்தான அரசிறை சேகரிப்பு 2018இல் ரூ.104.0 பில்லியனாக இருந்தது. எனினும், 2018 ஏப்பிரல் 1ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் மீதான வட்டி வருமானத்தின் மீதான பிடித்து வைத்தல் வரி அகற்றப்பட்டமையின் விளைவாக 2017இல் ரூ.53.3 பில்லியனாக இருந்த பிடித்துவைத்தல் வரியிலிருந்தான அரசிறை 2018இல் ரூ.46.4 பில்லியனாக 13.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறை 2018இல் சிறிதளவு வீழ்ச்சியடைந்த போதிலும் பெயரளவு நியதிகளில் இது ஆண்டுகாலப்பகுதியில் அதிகரித்தது. அதற்கமைய, மொ.உ.உ.உற்பத்தியின்

சதவீதமொன்றாக பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறை 3.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை பெயரளவு நியதிகளில் பெறுமதிசேர் வரி அரசிறையானது ரூ.461.7 பில்லியனாக 4.1 சதவீதத்தினால் அதிகரித்தது. இதற்கு நிலக்கரி, பால்மா, சீமெந்து, உராய்வு நீக்கிகள் போன்ற இறக்குமதிகளின் அதிகரிப்பு மற்றும் பல எண்ணிக்கையான பொருட்கள் மீது பெறுமதிசேர் வரி விலக்களிப்புக்களை அகற்றியமை என்பன பிரதான காரணமாக இருந்தன. மேலும், அரசிறை நிருவாக முகாமைத்துவத் தகவல் முறைமை நடைமுறைப்படுத்தலுடன் கொடுப்பனவுகள் மற்றும் பெறுகைகளைக் கண்காணித்தல், அதிகரிக்கப்பட்ட வரிக்கணக்காய்வுகள் மற்றும் உண்ணாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி நிருவாகச் செயன்முறையினை வலுப்படுத்தல் என்பன பெயரளவு நியதிகளிலான இவ்வளர்ச்சிக்கு துணையளித்தன. உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைககள் மீதான பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறை சேகரிப்பு 2017இல் ரூ.275.4 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.282.6 பில்லியனாக 2.6 சதவீதத்தினால் அதிகரித்தது. அதேவேளை இறக்குமதிகளுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் மீதான பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறையும் ஆண்டுக்காலப்பகுதியில் ரூ.179.2 பில்லியனாக 6.4 சதவீதத்தினால் அதிகரித்தது. அதற்கமைய, மொத்த வரி அரசிறையின் சதவீதமொன்றாக பெறுமதிசேர் வரி அரசிறை 2017இன் 26.6 சதவீதத்திலிருந்து இவ்வாண்டில் 27.0 சதவீதமாக சிறிதளவு அதிகரித்தது. எனினும் மொத்த அரசிறைக்கான பெறுமதிசேர் வரி அரசிறையின் பங்களிப்பு 2017இல் 24.2 சதவீதத்திலிருந்து 2018இல் 24.0 சதவீதமாக சிறியளவில் வீழ்ச்சியடைந்தது.

கலால் தீர்வையிலிருந்தான அரசிறை 2018இல் பெயரளவு நியதிகளில் அதிகரித்த போதிலும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய, மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக உற்பத்தி கலால் தீர்வையிலிருந்தான அரசிறை முன்னைய ஆண்டின் 3.5 சதவீதத்திலிருந்து இவ்வாண்டில் 3.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. எனினும் பெயரளவு நியதிகளில் கலால் தீர்வையிலிருந்தான அரசிறைச் சேகரிப்பானது பிரதானமாக பெற்றோலிய உற்பத்திகள் மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசிறை வீழ்ச்சிக்கு மத்தியிலும் உந்து ஊர்திகள் மற்றும் சிகரெட்டுக்கள் மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசிறையின் அதிகரிப்பின் காரணமாக ரூ.469.5 பில்லியனிலிருந்து ரூ.484.3 பில்லியனாக 3.1 சதவீதத்தினால் அதிகரித்தது. இறக்குமதிகளைக் குறைப்பதற்காக அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் எடுக்கப்பட்ட வழிமுறைகளின் காரணமாக ஆண்டின் பிற்பகுதியில் உந்து ஊர்திகள் இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்த போதிலும் 2018இன் ஆரம்பத்தில் உந்து ஊர்தி இறக்குமதி உயர்வின் விளைவாக 2017 உடன் ஒப்பிடுகையில் உந்து ஊர்திகளின் இறக்குமதி மீதான கலால் தீர்வை கணிசமாக அதிகரித்தது. அதற்கமைய, உந்து ஊர்திகள் மீதான கலால் தீர்வையிலிருந்து சேகரிக்கப்பட்ட

வருடாந்த அரசிறை 2017இன் ரூ.189.7 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.204.1 பில்லியனாக அதிகரித்தது. மேலும், 2018இன் நடுப்பகுதியில் பிரதானமாக சிகரெட் மீதான கலால் தீர்வை வீதங்களின் அதிகரிப்பின் காரணமாக சிகரெட் மற்றும் புகையிலை மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசிறை ரூ.92.2 பில்லியனாக 7.3 சதவீதத்தினால் அதிகரித்தது. மென்மதுபான உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக மதுபானம் மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசிறை 2018இல் ரூ.113.9 பில்லியனாக 0.2 சதவீதம் கொண்ட சிறிய அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. அதேவேளை பெற்றோலிய உற்பத்திகள் மீதான கலால் தீர்வையிலிருந்தான அரசிறையானது ஆண்டுக்காலத்தில் டீசல் இறக்குமதிகளின் வீழ்ச்சி மற்றும் 2018இன் பிற்பகுதியில் தன்னியக்க டீசல் இறக்குமதி மீதான கலால் தீர்வைக் குறைப்பு என்பன காரணமாக ரூ.66.3 பில்லியனாக 10.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. 2018இல் கலால் தீர்வையிலிருந்தான அரசிறை சேகரிப்பு, மொத்த வரி அரசிறைக்கான தனியொரு பாரிய பங்களிப்பாளராக விளங்கிய அதேவேளை மொத்த வரி அரசிறையில் கலால் தீர்வை அரசிறையின் பங்கு முன்னைய ஆண்டில் பதிவாகிய 28.1 சதவீதத்திலிருந்து 2018இல் 28.3 சதவீதமாக அதிகரித்தது.

பெயரளவு நியதிகளில் 2018இல் இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான அரசிறை சேகரிப்புக் குறைவாகவிருந்த அதேவேளை 2017 உடன் ஒப்பிடுகையில் சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறை அதிகரித்தது. இறக்குமதித் தீர்வையிலிருந்தான அரசிறையானது பெற்றோல், டீசல், பால்மா போன்றன மீது ஏற்படைய வரி வீதங்களின் குறைவு மற்றும் டீசல் இறக்குமதிகளில் வீழ்ச்சி என்பவற்றைப் பிரதிபலித்து ஆண்டின் போது வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான அரசிறை 2017இன் 1.0 சதவீதத்திலிருந்து 2018இல் 0.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்ததுடன் பெயரளவு நியதிகளில் இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான அரசிறை 2018இல் ரூ.97.0 பில்லியனாக 28.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. வரி அரசிறையில் இறக்குமதித் தீர்வையின் பங்கு 2017இல் பதிவாகிய 8.2 சதவீதத்திலிருந்து 2018இல் 5.7 சதவீதமாக மெதுவடைந்தது. அதேவேளை சிறப்பு பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறையானது பல பண்டங்களுக்கு ஏற்படைய சிறப்புப் பண்டத் தீர்வையின் அதிகரிப்பின் விளைவொன்றாக பெயரளவு நியதிகளில் ரூ.71.4 பில்லியனிலிருந்து ரூ.75.8 பில்லியனாக 6.2 சதவீதத்தினால் அதிகரித்தது. வரி அரசிறையில் சிறப்புப் பண்டத் தீர்வையின் பங்கு முன்னைய ஆண்டின் 4.3 சதவீதத்திலிருந்து 2018இல் 4.4 சதவீதமாக அதிகரித்தது.

ஏனைய வரிகளிலிருந்தான அரசிறை சேகரித்தல் ஆண்டு காலப்பகுதியில் கலப்பான செயலாற்றத்தினைக் காண்பித்தது. துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அறவீட்டுக்கு உட்படுகின்ற பல இடைநிலைப் பொருட்களின் இறக்குமதிகளுக்கு பதிலிறுத்தி துறைமுகங்கள் விமான

நிலைய அபிவிருத்தி அறவீட்டிலிருந்தான அரசிறை 2017இல் ரூ.102.4 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.114.0 பில்லியனாக 11.3 சதவீத அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தது. எனினும், செஸ் அறவீட்டிலிருந்தான அரசிறையானது பல பொருட்களின் இறக்குமதி மீது ஏற்புடைய மேலதிக தீர்வைகளை கட்டும் கட்டமாக அகற்றும் நோக்குடன் 2018இற்கான வரவுசெலவுத் திட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் 253 பொருட்கள் மீது செஸ் அறவீட்டினை அகற்றியமையின் காரணமாக 2017இல் ரூ.59.6 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.53.4 பில்லியனாக ஆண்டு காலப்பகுதியில் 10.4 சதவீதத்தினால் குறைவடைந்தது. நாட்டைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்தான அரசிறையானது உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிபுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இரண்டிலும் அதிகரிப்பின் காரணமாக ஆண்டின்போது பெயரளவு நியதிகளில் ரூ.71.4 பில்லியனாக 3.4 சதவீதத்தினால் அதிகரித்தது. அதற்கமைய ஆண்டுக்காலத்தில் இறக்குமதி தொடர்புபட்ட பொருளாதார நடவடிக்கைகளிலிருந்தான நாட்டைக் கட்டியெழுப்பும் வரி அரசிறை ரூ.20.2 பில்லியனாக 4.4 சதவீதத்தினால் அதிகரித்த அதேவேளை உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் இருந்தான அரசிறை ரூ.51.2 பில்லியனாக 3.0 சதவீதத்தினால் அதிகரித்தது. எவ்வாறாயினும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக நாட்டைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்தான அரசிறை முன்னைய ஆண்டைப் போன்று 0.5 சதவீதமாக மாற்றமடையாமல் இருந்தது. தொலைத் தொடர்புட்டல் அறவீட்டிலிருந்தான அரசிறையானது அழைப்புக்களின் வீழ்ச்சியுடன் ஒன்றிணைந்த இணையத்தள சேவைகளுக்கான வரிகள் அகற்றப்பட்டமையின் காரணமாக 2017இன் ரூ.33.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.28.3 பில்லியனாக 15.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

வரியல்லா அரசிறை மொ.உ.உற்பத்தி நியதிகளிலும் பெயரளவு நியதிகளிலும் 2018இல் அதிகரித்தது. அதற்கமைய மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக வரியல்லா அரசிறை 2017இல் 1.2 சதவீதத்திலிருந்து 2018இல் 1.4 சதவீதமாக அதிகரித்த அதேவேளை பெயரளவு நியதிகளில் 2018இல் மத்திய வங்கியின் இலாப மாற்றல்கள் மற்றும் கட்டணங்கள் மற்றும் விதிப்பனவுகளிலிருந்தான அதிகரிக்கப்பட்ட அரசிறை போன்றவற்றின் பிரதான காரணமாக 2017இல் ரூ.161.4 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.207.7 பில்லியனாக 28.7 சதவீதத்தினால் அதிகரித்தது. 2018இல் மத்திய வங்கியின் இலாப மாற்றல்கள் ஊடாக ஈட்டப்பட்ட அரசிறை ரூ.15.0 பில்லியனாகவிருந்தது. இதற்கு மேலதிகமாக கட்டணங்கள் மற்றும் விதிப்பனவுகளிலிருந்தான அரசிறை 2018 வரவுசெலவுத் திட்டத்தில் கட்டணங்கள் மற்றும் விதிப்பனவுகளின் மேல்நோக்கிய திருத்தத்தின் காரணமாக 2017இல் பதிவாகிய ரூ.66.6 பில்லியனிலிருந்து ரூ.101.1 பில்லியனாக 51.8 சதவீதத்தினால் அதிகரித்தது. அதேவேளை வாடகை மற்றும் வட்டி வருமானத்திலிருந்தான அரசிறை 2018இல் ரூ.13.7

பில்லியனாக 15.9 சதவீதத்தினால் அதிகரித்தது. சமூக பாதுகாப்பு பங்களிப்பிலிருந்தான அரசிறையானது அரசாங்க அலுவலர்களின் அடிப்படை சம்பளத்தின் அதிகரிப்பின் பிரதான காரணமாக 2017இல் ரூ.22.9 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.22.5 பில்லியனாக 9.9 சதவீதத்தினால் அதிகரித்தது. எனினும், அரசுக்கு சொந்தமான பாரிய வியாபாரத் தொழில் முயற்சிகளிலிருந்து இலாபம் மற்றும் பங்கிலாப மாற்றல்கள் முன்னைய ஆண்டின் ரூ.54.0 பில்லியனிலிருந்து 2018ஆம் ஆண்டின்போது ரூ.41.8 பில்லியனாக 22.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. ஒட்டுமொத்தமாக மொத்த அரசிறையில் வரியல்லாத அரசிறையின் பங்கு ஆண்டுகாலப்பகுதியில் 2017இல் 8.8 சதவீதத்திலிருந்து 10.8 சதவீதமாக அதிகரித்தது.

கொடைகள்

ஆண்டுகாலப்பகுதியில் பல்புடை மற்றும் இருபுடை மூலங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற மொத்த வெளிநாட்டுக் கொடைகள் 2017இல் ரூ.8.0 பில்லியனிலிருந்து ரூ.12.5 பில்லியனாக அதிகரித்தது. எவ்வாறாயினும் பல்புடை மூலங்களிலிருந்தான கொடைகளின் 2017இல் பதிவாகிய ரூ.5.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2018இல் ரூ.3.8 பில்லியனாக 30.3 சதவீதத்தினால் கணிசமாக வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய, பல்புடை மூலங்களிலிருந்தான கொடைகளின் பங்கு 2017இல் பதிவாகிய 68.2 சதவீதத்திலிருந்து 30.6 சதவீதமாக கணிசமாக வீழ்ச்சியடைந்தது. அதேவேளை இருபுடை மூலங்களிலிருந்தான கொடைகள் 2017இல் ரூ.2.6 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.8.7 பில்லியனாக குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. ஆண்டுகாலத்தில் கொடைகளை வழங்கியிருந்த பிரதான அபிவிருத்திப் பங்களாளர்களாக யப்பான் அரசாங்கம், இந்திய அரசாங்கம் மற்றும் உலக வங்கி என்பன காணப்பட்டன.

செலவினமும் தேறிய கடன் வழங்கலும்

மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக மொத்தச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் முக்கியமாக அரசாங்க முதலீட்டின் மெதுவடைதல் காரணமாக 2017இன் 19.2 சதவீதத்திலிருந்து 2018இல் 18.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்தன. அதற்கமைய, மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக மீண்டெழும் செலவினம், 2017இல் 14.4 சதவீதத்திலிருந்து 2018இல் 14.5 சதவீதமாக சிறிதளவு அதிகரித்த அதேவேளை, மூலதனச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் முன்னைய ஆண்டில் பதிவாகிய 4.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018இல் 4.2 சதவீதமாகக் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது. மூலதனச் செலவினத்தையும் அரசாங்கத்தின் மூன்றாம் தரப்பினருக்கான கடன்வழங்கலையும் உள்ளடக்குகின்ற அரசாங்க முதலீடானது 2017இன் 4.9 சதவீதத்திலிருந்து 2018இல் 4.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்தன. எவ்வாறாயினும் பெயரளவு நியதிகளில் மொத்தச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் 2017இல் ரூ.2,573.1 பில்லியனிலிருந்து 2018இல்

அட்டவணை 6.3

மீன் கொடுப்பனவுகளைக் கழித்த செலவினம் மற்றும் கடன் வழங்கலின் பொருளாதார வகைப்படுத்தல்

விடயம்	2017	2018		2019
		ஒப்பீதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மாளவை	ஒப்பீதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள் (ஆ)
ரூபா மில்லியன்				
மீன்டெழும் செலவினம்	1,927,693	2,152,000	2,089,713	2,308,000
பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம்	756,591	862,954	806,002	849,000
இதில் சம்பளங்கள் மற்றும் கூலிகள்	588,518	630,000	626,045	690,000
வட்டிக் கொடுப்பனவுகள்	735,566	820,000	852,190	913,000
வெளிநாடு	164,942	170,000	212,708	220,000
உள்நாடு	570,623	650,000	639,482	693,000
நடைமுறை மாற்றல்களும் மாணியங்களும்	435,536	469,046	431,521	546,000
இதில் குடும்ப அலகுகளும் ஏனைய துறைகளும்	350,420	392,632	342,546	445,000
சமுர்த்தி	39,707	43,950	39,239	50,000
ஒய்வுதியம்	181,059	197,659	194,495	215,000
வளமாக்கி மாணியம்	30,361	32,000	26,948	35,000
ஏனையவை	99,293	119,023	81,864	145,000
மூலதனச் செலவினம்	638,343	746,863	612,561	741,000
உண்மைச் சொத்துக்களின் கையேப்பு	360,333	528,499	355,763	463,000
மூலதன மாற்றல்கள்	278,010	218,364	256,798	278,000
மீன் கொடுப்பனவுகளை கழித்த கடன் வழங்கல்	7,021	3,336	-9,046	-7,000
மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	2,573,056	2,902,200	2,693,228	3,042,000

மொ.உ.உ இன் சதவீதமாக (ஆ)

மீன்டெழும் செலவினம்	14.4	15.2	14.5	14.8
பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம்	5.6	6.1	5.6	5.4
இதில் சம்பளங்கள் மற்றும் கூலிகள்	4.4	4.4	4.3	4.4
வட்டிக் கொடுப்பனவுகள்	5.5	5.8	5.9	5.9
வெளிநாடு	1.2	1.2	1.5	1.4
உள்நாடு	4.3	4.6	4.4	4.4
நடைமுறை மாற்றல்களும் மாணியங்களும்	3.2	3.3	3.0	3.5
இதில் குடும்ப அலகுகளும் ஏனைய துறைகளும்	2.6	2.8	2.4	2.9
சமுர்த்தி	0.3	0.3	0.3	0.3
ஒய்வுதியம்	1.3	1.4	1.3	1.4
வளமாக்கி மாணியம்	0.2	0.2	0.2	0.2
ஏனையவை	0.7	0.8	0.6	0.9
மூலதனச் செலவினம்	4.8	5.3	4.2	4.8
உண்மைச் சொத்துக்களின் கையேப்பு	2.7	3.7	2.5	3.0
மூலதன மாற்றல்கள்	2.1	1.5	1.8	1.8
மீன் கொடுப்பனவுகளை கழித்த கடன் வழங்கல்	0.1	...	-0.1	...
மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	19.2	20.4	18.6	19.5


(அ) 2019 வரவு செலவுத் திட்ட உரையின் அடிப்படையிலானது (மாகாண சபைகளுக்கான அரசிறை மற்றும் செலவின பரிமாறல்கள் தவிர்த்த) (ஆ) 2017இற்கு திருத்தப்பட்ட மொ.உ.உ.உற்பத்தி அளவீடுகள் பயன்படுத்தப்பட்டன. 2019 மார்ச்சு 19இல் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டதன் படி

ரூ.2,693.2 பில்லியனாக 4.7 சதவீதத்தினால் அதிகரித்த அதேவேளை மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2017இன் ரூ.645.4 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.603.5 பில்லியனாக பெயரளவு நியதிகளிலும் கூட வீழ்ச்சியடைந்தன.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக மீன்டெழும் செலவினம் 2017இல் 14.4 சதவீதத்திலிருந்து 2018இல் 14.5 சதவீதமாக சிறிதளவு அதிகரித்தது. எனினும், பெயரளவு நியதிகளில் மீன்டெழும் செலவினம், 2017இல் ரூ.1,927.7 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.2,089.7 பில்லியனாக 8.4 சதவீதத்தினால் அதிகரித்தது. வட்டிக் கொடுப்பனவுகளின் அதிகரிப்பு பெயரளவு நியதிகளில் மீன்டெழும் செலவினத்திற்குப் பிரதானமாக பங்களித்தது. மொ.உ.உற்பத்தியின்

வரைபடம் 6.4

அரச மீன்டெழும் செலவினத்தின் உள்ளடக்கம் - 2018



சதவீதமொன்றாக வட்டிக் கொடுப்பனவுகளின் அதிகரிப்பானது, சம்பளங்கள் மற்றும் கூலிகள் அத்துடன் நடைமுறைக் கணக்கு மாற்றல்கள் மற்றும் உதவுதொகைகள் என்பன மீதான குறைந்த செலவினத்துக்கு மத்தியிலும் மீன்டெழும் செலவினத்தில் சிறிய அதிகரிப்பிற்கு பங்களித்தது.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக வட்டிக் கொடுப்பனவுகள், 2017இன் 5.5 சதவீதத்திலிருந்து 2018 இல் 5.9 சதவீதமாக அதிகரித்தன. பெயரளவு நியதிகளில் வட்டிச் செலவினமானது வட்டி வீதங்கள் மற்றும் கடன்பாடுகளின் அதிகரிப்பின் காரணமாக 2017இல் ரூ.735.6 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.852.2 பில்லியனாக 15.9 சதவீதத்தினால் அதிகரித்தது. 2017இல் ரூ.570.6 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.639.5 பில்லியனாக 12.1 சதவீதத்தினால் அதிகரித்த உள்நாட்டு படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள், 2018இல் மொத்த வட்டிக் கொடுப்பனவுகளில் 75.0 சதவீதத்திற்கு வகைகூறின. திறைசேரி முறிகள் மீதான வட்டிச் செலவினமானது 2018இல் பிரதானமாக திறைசேரி முறிகளின் தேறிய வழங்கல் அதிகரித்தமையின் காரணமாக 14.4 சதவீத அதிகரிப்பொன்றுடன் 2018இல் ரூ.501.5 பில்லியனுக்கு வகைகூறியிருந்தது. ஆண்டின் பிற்பகுதியில் வட்டிவீதங்கள் அதிகரித்திருந்த போதிலும் திறைசேரி உண்டியல்கள் மீதான வட்டிக்கொடுப்பனவுகள், 2018இன் முதலரைப்பகுதியில் நிலவிய குறைவான வட்டிவீதங்களின் காரணமாக 2017இல் ரூ.81.3 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.74.5 பில்லியனாக 8.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இதற்கு மேலதிகமாக இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் ரூபாய்க் கடன்கள் என்பன மீதான வட்டிக்கொடுப்பனவுகள் 2018இல் முறையே ரூ.41.0 பில்லியன் மற்றும் ரூ.2.9 பில்லியனாகவிருந்தன. கடந்த அண்மைக் காலங்களில் பன்னாட்டுச் சந்தைகளில் அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் மற்றும் வெளிநாட்டு கடன்பாடுகளின் குறிப்பிடத்தக்க உயர்வு என்பன காரணமாக வெளிநாட்டுப் படுகடன் மீதான வட்டிச் செலவினம், 2017இல் ரூ.164.9 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.212.7 பில்லியனாக



அட்டவணை 6.4
செலவினத்தின் தொழிற்பாட்டு பகுப்பாய்வு (அ)

விடயம்	2017	2018	
		ஒப்பீதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிகமானவை
ரூபா மில்லியன்			
மீண்டெழும் செலவினம்	1,927,693	2,152,000	2,089,713
அரசு பொதுப்பணிகள்	424,975	484,732	422,432
பொது நிர்வாகம்	113,175	153,432	107,847
பாதுகாப்பு	228,013	239,091	228,235
பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு	83,787	92,209	86,350
சமூக பணிகள்	640,368	709,535	685,739
கல்வி	187,628	205,049	195,168
சுகாதாரம்	161,312	180,977	180,568
நலன்புரி	264,510	303,369	276,773
சமூகப் பணிகள்	26,919	20,139	33,230
பொருளாதார பணிகள்	126,310	132,288	127,052
வேளாண்மை மற்றும் நிர்வாகம்	71,460	71,997	63,451
வலு மற்றும் நிர்வாகம்	1,478	1,589	1,483
போக்குவரத்து மற்றும் தொடர்புட்பட்ட	34,657	41,729	41,805
ஏனையவை	18,715	16,973	20,313
ஏனையவை	736,040	825,445	854,490
இதில் வட்டி கொடுப்பனவுகள்	735,566	820,000	852,190
மூலதன செலவினம் மற்றும் கடன் வழங்கல்	657,386	761,000	624,970
அரசு பொதுப்பணிகள்	46,348	55,853	50,261
பொது நிர்வாகம்	41,362	47,445	44,275
பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு	4,986	8,408	5,986
சமூக பணிகள்	135,306	207,371	133,233
கல்வி	69,705	105,707	71,748
சுகாதாரம்	35,509	52,867	37,893
வீடமைப்பு	9,553	24,006	9,493
சமூகப் பணிகள்	20,493	24,791	14,098
பொருளாதார பணிகள்	474,118	494,333	437,897
வேளாண்மை மற்றும் நிர்வாகம்	66,663	77,550	58,895
வலு மற்றும் நிர்வாகம்	54,872	49,204	39,107
போக்குவரத்து மற்றும் தொடர்புட்பட்ட	228,847	176,199	216,147
ஏனையவை	123,736	191,380	123,748
ஏனையவை	1,614	3,443	3,579
மொத்த செலவினமும் கடன் வழங்கலும்	2,585,079	2,913,000	2,714,683
மொ.உ.உ இன் சதவீதமாக (ஆ)			
அரசு பொதுப்பணிகள்	3.5	3.8	3.3
சமூக பணிகள்	5.8	6.5	5.7
பொருளாதார பணிகள்	4.5	4.4	3.9
ஏனையவை	5.5	5.8	5.9
இதில் வட்டி கொடுப்பனவுகள்	5.5	5.8	5.9
மொத்த செலவினமும் கடன் வழங்கலும்	19.3	20.5	18.8
(அ) 2019இற்கான பூர்வாங்க மதிப்பீடுகள் கிடைக்கப் பெறவில்லை	மூலம்: நிதி அமைச்சு		
(ஆ) 2017இற்கு திருத்தப்பட்ட மொ.உ.உ. உற்பத்தி அளவீடுகள் பயன்படுத்தப்பட்டன. 2019 மார்ச்சு 19இல் தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டதன் படி			

29.0 சதவீதத்தினால் அதிகரித்தது. வட்டிக் கொடுப்பனவுகள், 2018இல் மீண்டெழும் மொத்தச் செலவினத்தின் 40.8 சதவீதத்திற்கும் அரசாங்க அரசிழையின் 44.4 சதவீதத்திற்கும் வகைகூறி தனியொரு பாரிய மீண்டெழும் செலவின வகையாக தொடர்ந்தும் இருந்துவந்தது.


பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம் முன்னைய ஆண்டைப்போன்று 2018இல் மொ.உ.உ.உற்பத்தியின் 5.6 சதவீதமாக மாற்றமடையாது இருந்தது. எனினும் பெயரளவு நியதிகளில் பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம் 2017இல் ரூ.756.6 பில்லியனிலிருந்து ரூ.806.0 பில்லியனாக

6.5 சதவீதமாக அதிகரித்தது. இவ்வகையில் பாரிய செலவின வகையான சம்பளங்கள் மற்றும் கூலிகள் முன்னைய ஆண்டின் மொ.உ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதத்திலிருந்து 2018இல் மொ.உ.உ.உற்பத்தியின் 4.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், சம்பளங்கள் மற்றும் கூலிகள் பெயரளவு நியதிகளில் 2017இல் பதிவாகிய ரூ.588.5 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.626.0 பில்லியனாக 6.4 சதவீதத்தினால் அதிகரித்தன. பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு செலுத்தப்பட்ட சம்பளங்கள் மற்றும் கூலிகளானது 464 பில்லியனாக 5.7 வீதத்தினால் அதிகரித்தது. இதற்கு, அரசாங்க ஊழியர்களுக்கு 2016 சனவரி முதல் புதிய சம்பளக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியதுடன் இடைக்கால கொடுப்பனவை அடிப்படையில் சம்பளத்தில் உள்ளடக்குதல் தொடர்ந்தமை பிரதான காரணமாக அமைந்திருந்தது. சம்பளங்கள் மற்றும் கூலிகள், 2017இன் 30.5 சதவீதத்திலிருந்து 2018இல் 30.0 சதவீதமாக அதன் பங்கு சிறிதளவு குறைந்து மீண்டெழும் செலவினத்தில் இரண்டாவது பாரிய மீண்டெழும் செலவினமாக தொடர்ந்தும் விளங்கியது. பெயரளவு நியதிகளில், ஏனைய பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம் மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக 2017இல் 1.3 சதவீதத்திலிருந்து 2018இல் 1.2 சதவீதமாக குறைந்தபோதிலும் பெயரளவு நியதிகளில் ரூ.180.0 பில்லியனாக 7.1 சதவீதத்தினால் அதிகரித்தது.

மொத்த நடைமுறைக் கணக்கு மாற்றல்களும் உதவு தொகைகளும் பெயரளவு நியதிகள் மற்றும் மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதம் என்ற இரண்டிலும் ஆண்டுக்காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய, மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக வீட்டுத்துறைக்கான நடைமுறைக் கணக்கு மாற்றல்களில் வீழ்ச்சியின் காரணமாக மொத்த நடைமுறைக்கணக்கு மாற்றல்கள் உதவுதொகைகள் 2017இல் 3.2 சதவீதத்திலிருந்து 2018 இலிருந்து 3.0 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இதேபோன்று பெயரளவு நியதிகளில் நடைமுறைக்கணக்கு மாற்றல்களும் உதவுதொகைகளும் வீட்டுத்துறை மற்றும் அரசாங்க கூட்டுத்தாபனங்கள் என்பவற்றுக்கான நடைமுறைக் கணக்கு மாற்றலின் குறைப்பின் காரணமாக 2017இல் ரூ.435.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2018இன் ரூ.431.5 பில்லியனாக 0.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. வீட்டுத்துறை மற்றும் ஏனைய துறைகளுக்கான நடைமுறைக் கணக்கு மாற்றல்கள் 2018இல் மொத்த நடைமுறைக் கணக்கு மாற்றல்களில் 79.4 சதவீதத்திற்கு வகைகூறிய அதேவேளை அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்கக் கூட்டுத்தாபனங்களுக்கான மாற்றல்கள் முறையே 14.3 சதவீதத்திற்கும் 6.3 சதவீதத்திற்கும் வகைகூறின.

ஓய்வூதியக் கொடுப்பனவுகளை உள்ளடக்குகின்ற வீட்டுத்துறைக்கான நடைமுறைக் கணக்கு மாற்றல்கள் 2017இல் மொ.உ.உ.உற்பத்தியின் 2.6 சதவீதத்திலிருந்து 2018இல் மொ.உ.உ.உற்பத்தியின் 2.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

வரைபடம் 6.5
தொழிற்பாடுகளின்படி மொத்தச் செலவினம் - 2018



இதேபோன்று பெயரளவு நியதிகளில் வீட்டுத்துறைக்கான நடைமுறைக் கணக்கு மாற்றல்கள் 2017 இல் ரூ.350.4 பில்லியனில் இருந்து 2018இல் ரூ.342.5 பில்லியனாக 2.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. வீட்டுத்துறைக்கான மாற்றல்களுக்கு கீழ் உள்ள பாரிய விடயமான ஓய்வூதியக் கொடுப்பனவுகள், ஆண்டுகாலப்பகுதியில் ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை 22,986 இனால் 622,508 ஆக அதிகரித்தமை மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான அடிப்படைச் சம்பள உயர்வு என்பனவற்றின் காரணமாக 2018இல் ரூ.194.5 பில்லியனாக 7.4 சதவீதத்தினால் அதிகரித்தது. எனினும், சமூகத்தி நிகழ்ச்சித்திட்டம் மீதான செலவினம் 2018இல் ரூ.39.2 பில்லியனுக்கு வகைகூறியதுடன் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.2 சதவீத சிறிய வீழ்ச்சியொன்றாகும். இதற்கு மேலதிகமாக மாற்றுத்திறன்மிக்க படையினருக்கான நலவழி நிகழ்ச்சித்திட்டங்கள் மீதான செலவினம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018இல் ரூ.30.4 பில்லியனாக 9.2 சதவீதத்தினால் அதிகரித்தது. அதேவேளை வளமாக்கி உதவுதொகைகள் மீதான செலவினம், வறட்சி நிலைமைகளால் ஏற்பட்ட நெற்பயிர்ச் செய்கை குறைவின் காரணமாக முன்னைய ஆண்டுக்கு எதிராக 2018இல் ரூ. 26.9 பில்லியனாக 11.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மேலும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மீது ஏற்பட்ட மீண்டெழும் செலவினம் 2018இல் மொ.உ.உற்பத்தியின் சுமார் 0.1 சதவீதமாக இருந்தது.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக அரசாங்க நிறுவனங்களுக்கும் அரசாங்க கூட்டுத்தாபனங்களுக்குமான நடைமுறைக் கணக்கு மாற்றல்கள் முன்னைய ஆண்டிலிருந்ததைப் போன்று மாற்றமடையாமல் இருந்தது. அதற்கமைய, சதவீதமொன்றாக அரசு நிறுவனங்கள், அரசாங்க கூட்டுத்தாபனங்களின் நடைமுறைக் கணக்கு மாற்றல்கள் மொ.உ.உற்பத்தியின் முறையே 0.4 சதவீதமாகவும் 0.2 சதவீதமாகவும் காணப்பட்டன. எனினும், பெயரளவு நியதிகளில் அரசாங்க நிறுவனங்களுக்கான நடைமுறைக் கணக்கு மாற்றல்கள் அதிகரித்த அதேவேளை ஆண்டுகாலத்தில்

பிரதானமாக அரசாங்கக் கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறைக் கணக்கு மாற்றல்கள் வீழ்ச்சியடைந்தன. அதற்கமைய, அரசாங்க நிறுவனங்களுக்கான நடைமுறைக் கணக்கு மாற்றல்கள் கல்வித்துறைக்கான நடைமுறைக் கணக்கு மாற்றல்களின் அதிகரிப்பின் காரணமாக ஆண்டுகாலத்தில் ரூ.61.6 பில்லியனாக 13.3 சதவீதத்தினால் அதிகரித்தது. எவ்வாறாயினும் அரசாங்கக் கூட்டுத்தாபனங்களில் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட வழிமுறைகளை பிரதிபலித்து போக்குவரத்துத் துறைக்கான நடைமுறைக் கணக்கு மாற்றல்களின் குறைவின் காரணமாக அரசாங்கக் கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறைக் கணக்கு மாற்றல்கள் ரூ.27.3 பில்லியனாக 11.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இலங்கைப் புகையிரதத் திணைக்களம் மற்றும் அஞ்சல் திணைக்களம் என்பவற்றின் தொழிற்பாட்டு நடடங்களைச் சமாளிப்பதற்கு வழங்கப்பட்ட மாற்றல்கள் முறையே ரூ.7.0 பில்லியனாகவும் ரூ.5.2 பில்லியனாகவும் ஆண்டுகாலத்தில் வீழ்ச்சியடைந்தன.

மூலதன கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தலில் வேகம் குறைந்தமையின் காரணமாக பெயரளவு நியதிகள் மற்றும் மொ.உ.உற்பத்தியின் சதவீதம் ஆகிய இரண்டிலும் மூலதனச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் வீழ்ச்சியடைந்தன. அதற்கமைய, மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக மூலதனச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் 2017இல் 4.8 சதவீதத்திலிருந்து 2018இல் 4.2 சதவீதமாக குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தன. அதேபோன்று பெயரளவு நியதிகளில் ஆண்டுகாலத்தில் மூலதனச் செலவினமும் தேறிய கடன் வழங்கலும் முன்னைய ஆண்டின் ரூ.645.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஆண்டுகாலத்தில் ரூ.603.5 பில்லியனாக 6.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை மூலதனச் செலவினம் மற்றும் அரசாங்கத்தின் கடன் வழங்கல் என்பவற்றை உள்ளடக்கிய அரசாங்க முதலீடு முன்னைய ஆண்டின் 4.9 சதவீதத்திலிருந்து 2018இல் 4.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. பெயரளவு நியதிகளில் அரசாங்க முதலீடு 2017இல் ரூ.657.4 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.625.0 பில்லியனாக 4.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மூலதன சொத்துக்களை கொள்வனவு செய்தல் மற்றும் நிலையான சொத்துக்களை நிர்மாணித்து அபிவிருத்தி செய்தல் உள்ளடங்கலாக உண்மைச் சொத்துக்களை கையகப்படுத்தல் மீது அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களினால் உறப்பட்ட செலவினமும் 2018இல் ரூ.355.8 பில்லியனாக 1.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மேலும், அரசாங்க நிறுவனங்களுக்கான மூலதனக் கணக்கு மாற்றல்களில் 7.1 சதவீத வீழ்ச்சியின் காரணமாக மூலதனக் கணக்கு மாற்றல்கள் ரூ.256.8 பில்லியனாக 7.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை அரசாங்க கூட்டுத்தாபனங்களுக்கான அரசாங்கத்தின் கடன் வழங்கல் 2018இல் 12.4 பில்லியனுக்கு வகைகூறியதுடன் இது 2017இல் பதிவாகிய ரூ.19.0 பில்லியனிலிருந்து 34.8 சதவீத வீழ்ச்சியொன்றாகும்.

மட்டுப்படுத்தப்பட்ட இறை இடைவெளியின் கிடைப்பவிற்கு மத்தியில் பொருளாதார மற்றும் சமூகப் பணிகளில் முதலீடு ஆண்டுக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய பொருளாதாரப் பணிகளில் அரசாங்க முதலீடுகள் 2017இல் ரூ.474.1 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.437.9 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. அதேபோன்று சமூகப் பணிகளில் அரசாங்க முதலீடு 2017இல் பதிவாகிய ரூ.135.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2018இல் ரூ.133.2 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. பொருளாதாரப் பணிகள் மீதான அரசாங்க முதலீடானது பிரதானமாக நாட்டின் போக்குவரத்து வலையமைப்பை மேம்படுத்துகின்ற அதேவேளை நீர்ப்பாசன முறைமையினை தரமுயர்த்துவதன் ஊடாக வேளாண்மை நடவடிக்கைகளுக்கு வசதியளிப்பதற்கு வழிப்படுத்தப்பட்டிருந்தது. சமூகப் பணிகள் மீதான அரசாங்க முதலீடானது கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் தரத்தினை மேம்படுத்துவதன் மீது பாரியளவு மையப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கமைய, ஆண்டுக்காலப்பகுதியில் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்பினை வழங்கும் நோக்குடன் கல்வித்துறையில் உட்கட்டமைப்பினை வழங்கும் நோக்கில் வழிமுறைகள் எடுக்கப்பட்டன. அதேவேளை சுகாதாரத் துறையில் அரசாங்க முதலீடுகள் சுகாதாரத் துறையின் சேவை வழங்கும் தரத்தினை அதிகரிக்கும் நோக்குடன் வைத்தியசாலைகளை நிர்மாணித்தல் மற்றும் தரமுயர்த்தல் அத்துடன் ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்தல் என்பன மீது பிரதானமாக மையப்படுத்தப்பட்டிருந்தது.

முக்கிய இறை நிலுவைகள்


ஆண்டு காலத்தில் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையும் ஆரம்ப மிகைளும் மேம்பட்ட அதேவேளை நடைமுறைக் கணக்கு பற்றாக்குறை சிறிதளவு அதிகரித்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக அரசிறையில் வீழ்ச்சியொன்றுக்கு மத்தியில் மொத்தச் செலவினத்தில் மெதுவடைதலின் காரணமாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக ஒட்டுமொத்த வரவுசெலவு பற்றாக்குறையானது முன்னைய ஆண்டில் பதிவாகிய 5.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018இல் 5.3 சதவீதமாக மேம்பட்டது. எனினும் 2018 இற்கான வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட 4.8 சதவீத இலக்கிலிருந்து வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை விலகிச்சென்றது. அதேவேளை ஆரம்ப மிகையானது ஆண்டுக்காலப்பகுதியில் மூலதனச் செலவினத்தின் குறைப்பினை பிரதானமாக பிரதிபலித்து 2017இல் பதிவாகிய 0.02 சதவீதத்திலிருந்து (ரூ.2.1 பில்லியன்) 2018இல் 0.6 சதவீதமாக (ரூ.91.4 பில்லியன்) அதிகரித்தது. எவ்வாறாயினும் அரசிறை சேகரித்தலில் நடுவல்கள் மற்றும் மதிப்பிடப்பட்டதை விட வட்டிக்கொடுப்பனவுகள் பாரியளவில் உயர்வாக இருந்தமையின் காரணமாக மிதமிஞ்சிய மீண்டெழும் செலவினங்கள் என்பவற்றைப் பிரதிபலித்து நடைமுறைக்கணக்கு பற்றாக்குறையானது, 2017இல் 0.7 சதவீதத்திலிருந்து 2018இல் 1.2 சதவீதமாக அதிகரித்தது.

வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைக்கு நிதியளித்தல்

ஒட்டுமொத்த வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறைக்கும் 2018இல் பெருமளவில் உள்நாட்டு மூலங்கள் ஊடாக நிதியிடப்பட்டது. உள்நாட்டு மூலங்கள் ஊடாக நிதியிடல், 2017இல் பதிவான மொ.உ.உற்பத்தியின் 2.2 சதவீதத்துடன் ஒப்பிடுகின்ற போது 2018இல் மொ.உ.உற்பத்தியின் 3.0 சதவீதத்திற்கு வகைகூறியது. ஒட்டுமொத்த வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை நியதிகளில் மூலவளத் தேவைப்பாட்டின் 2018இல் 57.5 சதவீதமானவை (ரூ.437.2 பில்லியன்) 2017இல் காணப்பட்ட 40.1 சதவீதத்துடன் (ரூ.294.3 பில்லியன்) ஒப்பிடுகையில் உள்நாட்டு மூலங்கள் ஊடாக நிதியிடப்பட்டிருந்தது. இதன்விளைவாக வெளிநாட்டு மூலங்கள் ஊடான நிதியிடலின் பங்கு 2017இன் 59.9 சதவீதத்திலிருந்து (ரூ.439.2 பில்லியன்) 2018இல் 42.5 சதவீதத்திற்கு (ரூ.323.5 பில்லியன்) குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய, மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக வெளிநாட்டு மூலங்கள் ஊடான நிதியளித்தல் 2017இன் 3.3 சதவீதத்தில் இருந்து 2018இல் 2.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

2018இல் உள்நாட்டு மூலங்கள் ஊடாக வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு நிதியிடுவதில் உள்நாட்டு வங்கித்தொழில் துறையில் தங்கியிருத்தல் குறிப்பிடத்தக்களவு குறைக்கப்பட்ட அதேவேளை உள்நாட்டு வங்கியல்லா மூலங்களை நம்பியிருத்தல் கணிசமானளவு அதிகரித்தது. அதற்கமைய வங்கித்தொழில் துறையிலிருந்து நிதியளித்தலானது 2017இல் ரூ.187.6 பில்லியனிலிருந்து (உள்நாட்டு நிதியிடலின் 63.8 சதவீதம்) 2018இல் ரூ.109.5 பில்லியனான (25.0 சதவீதம்) கணிசமானளவு குறைந்தது. மத்திய வங்கியிடமிருந்தான நிதியிடல் 2017இல் ரூ.187.9 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவொன்றிலிருந்து 2018இல் ரூ.246.1 பில்லியனாக குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. இலங்கை மத்திய வங்கி மூலமான திறைசேரி உண்டியல்களின் கொள்வனவு

வரைபடம் 6.6
பற்றாக்குறைக்கான நிதியிடல் (மொ.உ.உஇன் சதவீதமாக)




அட்டவணை 6.5
உள்நாட்டு நிதியிடல் மூலங்கள் (தேறியது)

விடயம்	ரூ. பில்லியன்			
	2015	2016	2017	2018 (அ)
கருவிகளின் படி	592.7	248.4	294.3	437.2
திறைசேரி முறிகள் (ஆ)	442.6	349.8	109.1	374.5
திறைசேரி உண்டியல்கள் (இ)	-26.4	98.5	-81.7	52.9
ரூபாக் கடன்கள்	-31.4	-	-	-
இலங்கை அபிவிருத்தி முறிகள்	223.0	-120.5	53.3	-129.5
மத்தி வங்கி தற்காலிக முற்பணங்கள்	7.2	-67.8	116.5	-1.2
ஏனையவை (ஈ)	-22.3	-11.5	97.0	140.4
மூலங்களின் படி	592.7	248.4	294.3	437.2
வங்கி	291.8	140.0	187.7	109.5
வங்கியல்லா (ஈ)	300.9	108.5	106.5	327.8

(அ) தற்காலிகமானது
(ஆ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகள் மற்றும் அரசிற்கு சொந்தமான வியாபார தொழில் முயற்சிகளை மீளமைப்பதற்காக 2015இல் திரட்டப்பட்ட நிதிகள் நீங்கலாக
(இ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் நீங்கலாக
(ஈ) 2017 மற்றும் 2018இல் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நீண்டகால குத்தகையிலிருந்து பெறுகைகளை உள்ளடக்கியது.

மூலங்கள்: நிதி அமைச்சு இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 6.7
வங்கி நிதியிடலின் மூலங்கள் (தேறியது)



2018இல் மத்திய வங்கியிடமிருந்தான கடன் பெறுதல்களின் தேறிய அதிகரிப்பிற்கு ஒட்டுமொத்தமாகப் பங்களித்தது. எவ்வாறாயினும், வர்த்தக வங்கிகளுக்களிலிருந்தான நிதியிடலானது 2017இல் ரூ.375.7 பில்லியன் கொண்ட கடன்பாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்காலத்தில் ரூ. 136.6 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவொன்றினைப் பதிவுசெய்தது, ஆண்டுக்காலத்தில் திறைசேரி முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் என்பன முதிர்வடைந்தமையின் காரணமாக வர்த்தக வங்கிகளுக்கான மீள்கொடுப்பனவுகள் பெருமளவில் இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் திறைசேரி முறிகள் போன்றவற்றுக்கானதாகவிருந்த அதேவேளை திறைசேரி உண்டியல்கள் ஊடான கடன்பாடுகள் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தன. எவ்வாறாயினும், வங்கியல்லா மூலங்களிலிருந்தான நிதியிடல் 2017இன் 36.2 சதவீதத்துடன் (ரூ.106.5 பில்லியன்) ஒப்பிடுகையில் 2018இல் மொத்த தேறிய உள்நாட்டு நிதியளித்தலின் 75.0 சதவீதத்திற்கு (ரூ.327.8 பில்லியன்) வகைகூறியது. 2018இல் வங்கியல்லா மூலங்களிலான நிதியிடல் ரூ.107.9 பில்லியன் உரிமைத்துறப்பு பெறுகைகளை உள்ளடக்குகின்றது.

ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களின் வெளிநாட்டு உடைமைகளின் குறிப்பிடத்தக்க வெளிப்பாய்ச்சல்களுடன் வெளிநாட்டு மூலங்கள் ஊடாக திரட்டப்பட்ட நிதியங்கள் 2018இல் வீழ்ச்சியடைந்தன. அதற்கமைய, வெளிநாட்டு கடன்பாடுகள் ஊடாக வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறைக்கு நிதியிடல், 2017 இலிருந்த ரூ.439.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2018இன் ரூ.323.5 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் ஊடான தேறிய கடன்பாடுகள் 2017இன் ரூ.228.5 பில்லியனுடன்

(ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) ஒப்பிடுகையில் 2018இல் ரூ.390.4 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 2.5 பில்லியன்) வகைகூறியது. அரசாங்கப் பிணையங்களின் வெளிநாட்டு உடைமைகள் தொடர்பில் முன்னைய ஆண்டின் ரூ.57.3 பில்லியன் கொண்ட தேறிய உட்பாய்ச்சலுடன் ஒப்பிடுகையில் ரூ.141.1 பில்லியன் கொண்ட தேறிய வெளிப்பாய்ச்சல் பதிவாகியிருந்தது. அதேவேளை, வெளிநாட்டு நாணயத் தவணை நிதியிடல் வசதியினூடான தேறிய கடன்பாடுகள் 2017இன் ரூ.152.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2018இல் ரூ.66.6 பில்லியனைக் கொண்டிருந்தது. வெளிநாட்டுக் கருத்திட்டங்கள் ஊடான தேறிய கடன்பாடுகள் 2017இன் ரூ.779 மில்லியன் கொண்ட வெளிநாட்டு கடன்பாடுகளுடன் ஒப்பிடுகையில் ரூ.7.7 பில்லியனாக அதிகரித்தது. சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி, சர்வதேச அபிவிருத்தி அமைப்பு, யப்பான் அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 2018இல் பிரதான வெளிநாட்டுக் கருத்திட்ட நிதியிடல் மூலங்களாகவிருந்தன.

திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் போன்ற சாதனங்களினூடான அரசாங்கத்தின் உள்நாட்டு கடன்பாடுகள் தேறிய நியதிகளில் குறிப்பிடத்தக்களவு 2018இல் அதிகரித்திருந்தன. அதற்கமைய, உள்நாட்டு சாதனம் சார்ந்த கடன்பாடுகள், பிரதானமாக அரசாங்கப் பிணையங்களினூடான உயர்வான கடன்பாடுகள் காரணமாக 2017இன் ரூ.80.8 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.298.0 பில்லியனாக அதிகரித்தன. திறைசேரி முறிகளுடான கடன்பாடுகள், 2017இல் ரூ.109.1 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.374.5 பில்லியனாகக் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. அதேவேளை, திறைசேரி உண்டியல்களுடான கடன்பாடுகள், 2017இன் ரூ.81.7 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவுகளுக்கு எதிராக 2018இல் ரூ.52.9 பில்லியனுக்கு வகைகூறியது. இலங்கை அபிவிருத்தி முறிகளுடான கடன்பாடுகள், 2017இன் ரூ.53.3 பில்லியன் கொண்ட தேறிய கடன்பாடுகளுடன் ஒப்பிடுகையில் ரூ.129.5 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவொன்றினைப் பதிவுசெய்தது.

அதேவேளை, மத்திய வங்கியின் தற்காலிக முற்பணங்களின் வீழ்ச்சியின் காரணமாக சாதனமல்லாத கடன்பாடுகள் 2017இன் ரூ.213.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2018இல் ரூ.139.3 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது.


இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்தான குறுங்காலக் கடன்கள் என்பவற்றை உள்ளடக்குகின்ற வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகள், 2018இல் ஒட்டுமொத்த தேறிய மீள்கொடுப்பனவு ஒன்றினைப் பதிவுசெய்தன. இலங்கை அபிவிருத்தி முறிகளுடான கடன்பாடுகள் 2018இல் ரூ.129.5 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவு ஒன்றுக்கு வகைகூறிய அதேவேளை, வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவுகள் ஊடான கடன்பாடுகள் தேறிய அடிப்படையில் ரூ.19.1 பில்லியனாக வீழ்ச்சியடைந்தன. ஆண்டு காலத்தில் இலங்கை அபிவிருத்தி முறிகளின் தேறிய மீள்கொடுப்பனவானது ரூ.234.1 பில்லியன் கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகளின் மொத்தக் கடன்பாடுகளுக்கும் (ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) ரூ.363.6 பில்லியன் கொண்ட இலங்கை அபிவிருத்தி முறிகளின் மொத்த மீள்கொடுப்பனவுக்கும் (ஐ.அ.டொலர் 2.3 பில்லியன்) இடையிலான வேறுபாடாக இருந்தது. தேறிய அடிப்படையில், உள்நாட்டு மூலங்களிலிருந்தான வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் 2017இன் ரூ.86.6 பில்லியன் கொண்ட தேறிய கடன்பாட்டுடன் ஒப்பிடுகையில் 2018இல் ரூ.110.4 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவு ஒன்றினை பதிவுசெய்த அதேவேளை ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட தேறிய உள்நாட்டு நிதியிடல் 2017இன் ரூ.207.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.547.6 பில்லியனுக்கு வகைகூறியது.

6.4 அரசு படுகடனும் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளும்

மத்திய அரசாங்கப் படுகடன்

மொ.உ.உற்பத்தி விகிதாசாரத்திற்கான மத்திய அரசாங்கப் படுகடன் 2017இன் இறுதியில் 76.9 சதவீதத்திலிருந்து 2018இன் இறுதியில் 82.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2018இல் மொ.உ.உற்பத்தியின் விகிதாசாரத்திற்கான படுகடன் அதிகரிப்பானது பிரதான நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமானத்தேய்வு, ஒப்பீட்டளவில் குறைவான பெயரளவிலான மொ.உ.உற்பத்தி மற்றும் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு நிதியிடுவதற்கான உயர்வான தேறிய கடன்பாடுகள் என்பவற்றின் இணைந்த விளைவாகும். உண்மை நியதிகளில் மொத்த வெளிநின்ற மத்திய அரசாங்கப் படுகடன் இருப்பு 2018இன் இறுதியில் ரூ.11,977.5 பில்லியனாக 16.1 சதவீதத்தினால் அதிகரித்தது. இந்த அதிகரிப்பு 2018இல் வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபாவின் கடுமையான பெறுமானத்தேய்வின் காரணமாக ரூ.1,063.2 பில்லியன் பெறுமதியான செலாவணி வீத வேறுபாடுகளின் தாக்கத்தினை

வரைபடம் 6.8
மத்திய அரசின் வெளிநின்ற படுகடன்



உள்ளடக்குகின்றது. அதேவேளை, படுகடன் இருப்பானது ஆண்டு காலத்தில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் வழங்கலின் ஏற்றுமதிப்பெறுமதிக்கு முகப்பெறுமதிக்குமிடையிலான வேறுபாட்டின் தேறிய தொகையான கழிவில் காரணியின் காரணமாக ரூ.81.2 பில்லியனால் அதிகரித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக உள்நாட்டுப் படுகடனின் பங்கு 2017 இறுதியில் 41.7 சதவீதத்திலிருந்து 2018 இறுதியளவில் 41.6 சதவீதமாக சிறிதளவு குறைவடைந்த அதேவேளை, வெளிநாட்டுப் படுகடனின் பங்கு 2017 இறுதியில் மொ.உ.உற்பத்தியின் 35.2 சதவீதத்திலிருந்து 2018 இறுதியில் மொ.உ.உற்பத்தியின் 41.2 சதவீதமாக குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது.

வெளிநின்ற மொத்தப் படுகடன் இருப்புக்களின் உள்நாட்டு படுகடனின் பங்கு 2017இன் இறுதியில் 54.2 சதவீதத்திலிருந்து 2018இன் இறுதியில் 50.2 சதவீதத்திற்கு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வீழ்ச்சியடைந்தது. பெயரளவு நியதிகளில், உள்நாட்டுப் படுகடன் 2017இன் 4.7 சதவீதமான அதிகரிப்பொன்றுடன் ஒப்பிடுகையில் 2018இல் 7.6 சதவீதத்தினால் 2018இன் இறுதியில் ரூ.6,018.0 பில்லியனாக அதிகரித்தது. மொத்த உள்நாட்டுப் படுகடனில் குறுங்காலப் படுகடனின் பங்கு 2017இன் இறுதியில் 18.4 சதவீதத்திலிருந்து 2018இன் இறுதியில் 18.9 சதவீதமாக அதிகரித்தது. குறுங்காலப் படுகடனின் அதிகரிப்பானது பெருமளவில் அரசாங்கத்தின் மேலதிகப் பற்று நிலுவைகள் மற்றும் வெளிநின்ற திறைசேரி உண்டியல்களின் இருப்பு என்பவற்றின் அதிகரிப்பில் பிரதிபலிக்கின்றது. குறுங்கால உள்நாட்டுப் படுகடனில் திறைசேரி உண்டியல்களும் 2017இன் இறுதியில் ரூ.697.2 பில்லியனிலிருந்து 2018 இறுதியில் ரூ.746.9 பில்லியனாக சிறிதளவு வீழ்ச்சியடைந்தது. எனினும், தற்காலிக முற்பணங்களின் பேரிலான வெளிநின்ற படுகடன் 2017இன் இறுதியில் ரூ.199.8 பில்லியனிலிருந்து 2018இன் இறுதியில் ரூ.198.6 பில்லியனாக சிறிதளவு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை

அட்டவணை 6.6
மத்திய அரசின் வெளிநின்ற படுகடன்
(ஆண்டு முடிவில் உள்ளவாறு)


விடயம்	2015	2016	2017	2018 (அ)
மொத்த அரசு படுகடன்	8,503,227	9,387,303	10,313,045	11,977,539
உள்ளநாட்டு படுகடன் (ஆ)	4,959,196	5,341,507	5,594,427	6,017,992
முதிரவு காலத்தின்படி				
குறுங்காலம்	913,291	968,396	1,031,181	1,134,553
நடுத்தர மற்றும் நீண்டகால	4,045,905	4,373,111	4,563,246	4,883,439
நிறுவனங்களின்படி				
வங்கி	1,924,036	2,114,901	2,328,544	2,315,320
வங்கியல்லா	3,035,160	3,226,606	3,265,883	3,702,671
வெளிநாட்டு படுகடன்	3,544,031	4,045,796	4,718,618	5,959,547
வகைகளின்படி				
சலுகைக் கடன்கள்	1,729,895	1,897,680	2,130,482	2,705,836
சலுகையற்ற கடன்கள்	507,047	538,859	560,207	268,556
வர்த்தக (இ)	1,307,089	1,609,257	2,027,928	2,985,156
நாணயத்தின்படி				
சி.எ.உ.	734,552	755,614	829,537	954,761
ஐ.அ.டொலர்	1,733,790	2,207,431	2,650,431	3,781,626
யு.பா.னிய யென்	470,109	496,852	516,218	622,852
யூரோ	181,084	183,561	208,075	225,831
ஏனையவை	424,495	402,338	514,356	374,477
குறிப்பு: செலாவணிவீத வேறுபாடுகள்	285,091	286,650	225,223	1,063,218
வெளிநாட்டு படுகடன் மீதான	228,731	161,697	211,868	963,181
வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்ளநாட்டு படுகடன் மீதான	56,360	24,953	13,355	100,037

(அ) தற்காலிகமானது
(ஆ) (i) வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகள், (ii) 2012 சனவரியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.78,447 மில்லியன் திறைசேரி முறிகள் சனவரி 2017 இல் சில முறிகள் முதிர்வடைவதால் சனவரி 2017 இலிருந்து வெளிநின்ற தொகையானது
(இ) ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டாயல் மற்றும் திறைசேரி வெளிநாட்டு முதலீடுகளின் வெளிநின்ற தொகைகளை உள்ளடக்குகின்றது

உள்ளநாட்டுப் படுகடன் இருப்பில் நடுத்தர காலத்திலிருந்து நீண்டகாலப் படுகடனின் பங்கு, 2017இல் 81.6 சதவீதத்திலிருந்து 2018இல் 81.1 சதவீதமாக சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது. இவ்வகையினுள், 2018இன் இறுதியில் ரூ.4,140.7 பில்லியன் பெறுமதியான திறைசேரி முறிகள், 2017இன் இறுதியிலிருந்த 68.3 சதவீதத்துடன் அல்லது ரூ.3,822.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2018இன் இறுதியில் மொத்த உள்ளநாட்டுக் கடனின் 68.8 சதவீதத்திற்கு வகைகூறி வெளிநின்ற உள்ளநாட்டுச் சொத்துப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியது. எனினும், இலங்கை அபிவிருத்தி முறிகளின் இருப்பானது ஆண்டுகாலப்பகுதியில் வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு நிதியிடுவதற்கு இலங்கை அபிவிருத்தி முறிகள் மீது குறைந்தளவு தங்கியிருக்கும் தன்மையினைப் பிரதிபலித்து 2018இன் இறுதியின் ரூ.614.2 பில்லியனாக 3.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

உள்ளநாட்டு வங்கித்தொழில் துறைக்கான மத்திய அரசாங்கத்தின் படுகடன் கடப்பாடானது இலங்கை மத்திய வங்கிக்கு உரித்தான வெளிநின்ற படுகடன் ரூ.244.1 பில்லியனாக அதிகரித்தமைக்கு மத்தியிலும், வர்த்தக


வரைபடம் 6.9
மத்திய அரசின் வெளிநின்ற உள்ளநாட்டு படுகடனின் உள்ளடக்கம் - 2018



வங்கிகளுக்கு சொந்தமான நிலுவையாகவுள்ள படுகடனில் வீழ்ச்சியின் காரணமாக 2018 இறுதியில் ரூ.2,315.3 பில்லியனாக சிறிதளவு வீழ்ச்சியடைந்தது. மொத்த உள்ளநாட்டுப் படுகடனில் வங்கித்தொழில் துறை படுகடனின் பங்கு 2017இன் இறுதியில் 41.6 சதவீதத்திலிருந்து 2018 இறுதியளவில் 38.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. மத்திய வங்கியினால் வைத்திருக்கப்படும் படுகடனில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு 2017இன் ரூ.9.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஆண்டு காலப்பகுதியில் ரூ.45.8 பில்லியனாகவிருந்த திறைசேரி உண்டாயல்கள் காரணமாக அமைந்தன. எனினும் தற்காலிக முற்பணைகளின் வெளிநின்ற நிலுவை 2018இன் இறுதியில் உள்ளவாறு ரூ.198.6 பில்லியனாக சிறிதளவு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, வர்த்தக வங்கிகளுக்குச் சொந்தமான வெளிநின்ற படுகடன் பிரதானமாக 2018இல் திறைசேரி முறிகளில் வர்த்தக வங்கிகளின் குறைவான முதலீடுகளின் காரணமாக 2018 இறுதியில் ரூ.2,071.2 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய, வர்த்தக வங்கிகளினால் வைத்திருக்கப்படும் திறைசேரி முறிகளின் இருப்பு 2017இன் இறுதியில் ரூ.803.5 பில்லியனிலிருந்து 2018இன் இறுதியில் ரூ.658.1 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. மொத்த உள்ளநாட்டுப் படுகடனில் வங்கியல்லாத்துறை படுகடனின் பங்கானது 2018இல் திறைசேரி முறிகளில் வங்கியல்லாத துறையின் உயர்வான முதலீடுகளின் காரணமாக ரூ.3,702.6 பில்லியன் கொண்ட நிலுவை ஒன்றினைப் பதிவுசெய்து முன்னைய ஆண்டின் 58.4 சதவீதத்திலிருந்து 2018இல் 61.5 சதவீதமாக அதிகரித்தது.

வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்ளநாட்டுப் படுகடன், 2017இன் இறுதியில் ரூ.702.1 பில்லியனிலிருந்து (ஐ.அ.டொலர் 4,593.2 மில்லியன்) 2018இன் இறுதியில் ரூ.714.7 பில்லியனாக (ஐ.அ.டொலர் 3,911.0 மில்லியன்) சிறிதளவு அதிகரித்தது. வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவுகளின் பேரிலான வெளிநின்ற நிலுவை 2018 இன் இறுதியில் ரூ.100.5 பில்லியன் (ஐ.அ.டொலர் 550 மில்லியன்) ஆக குறிப்பிடத்தக்களவு உயர்ந்த அதேவேளை, இலங்கை


வரைபடம் 6.10
மத்திய அரசின் வெளிநின்ற வெளிநாட்டு படுகடனின்
உள்ளடக்கம் - 2018



அபிவிருத்தி முறிகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் ரூ.614.2 பில்லியனாக (ஐ.அ.டொலர் 3,361 மில்லியன்) வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன், 2018இன் போது ரூ.410.9 பில்லியனிலிருந்து ரூ.5,303.3 பில்லியனாக அதிகரித்தது.

ரூபா நியதிகளில் மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடனின் மொத்த இருப்பானது முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமானத் தேய்வுடன் 2018இல் தொடர்ந்தும் அதிகரித்தது. வெளிநாட்டுப் படுகடனின் வெளிநின்ற நிலுவையானது 2017இன் இறுதியில் ரூ.4,718.6 பில்லியனிலிருந்து 2018இன் இறுதியில் ரூ.5,959.5 பில்லியனாக குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. நாட்டிற்கான பன்னாட்டு முற்கள் வழங்கல் (ஐ.அ.டொலர் 2.5 பில்லியன்) மற்றும் வெளிநாட்டு நாணய தவணை நிதியிடல் வசதி (ஐ.அ.டொலர் 1.0 பில்லியன்) வழங்கலின் பிரதான காரணமாக வர்த்தக ரீதியான கடன்கள் உள்ளடங்கலாக சலுகையல்லாத கடன்கள் 2018இல் ரூ.3,253.7 பில்லியனாக அதிகரித்தன. இவ்வகையினுள் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் வெளிநின்ற வெளிநாட்டு உடமைகள், பிரதானமாக பெடரல் ரிசேர்வ் வங்கியின் கொள்கை வட்டிவீத அதிகரிப்புடன் அரசாங்கப் பிணையங்கள் சந்தையிலிருந்து கணிசமான வெளிநாட்டு முதலீடுகளின் வெளிப்பாய்ச்சலினைப் பிரதிபலித்து ரூ.158.8 பில்லியனாக ரூ.163.8 பில்லியனால் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, 2018இல் நாட்டிற்கான பன்னாட்டு முற்கள் வழங்கலுடன் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வெளிநின்ற இருப்பு 2018இன் இறுதியில் ரூ.2,220.4 பில்லியனாக (ஐ.அ.டொலர் 12.2 பில்லியன்) குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. எவ்வாறாயினும், வெளிநாட்டுப் படுகடன் பட்டியலில் சலுகையற்ற கடன்களின் பங்கு, 2017இன் இறுதியில் 54.8 சதவீதத்திலிருந்து 2018இன் இறுதியில் 54.6 சதவீதமாக சிறிதளவு வீழ்ச்சியடைந்தது.

வரைபடம் 6.11
மொத்த வெளிநின்ற படுகடனின் நாணய
உள்ளடக்கம் - 2018



வெளிநின்ற சலுகைப் படுகடன் இருப்பு 2017இன் இறுதியில் ரூ.2,130.5 பில்லியனிலிருந்து 2018இன் இறுதியில் ரூ.2,705.8 பில்லியனாக அதிகரித்தது.

பல முக்கிய நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் பெறுமானத்தேய்வு ரூபா நியதிகளில் 2018இன் இறுதியில் மொத்தப் படுகடன் இருப்பில் ரூ.1,063.2 பில்லியனால் அதிகரிப்பொன்றினைத் தோற்றுவித்தது. ஐ.அ.டொலர், யப்பானிய யென், விசேட எடுப்பனவு உரிமைகள், யூரோ, ஸ்ரேலிங் பவுண்ட், இந்திய ரூபா என்பவற்றிற்கெதிராக இலங்கை ரூபா இவ்வாண்டில் முறையே 16.4 சதவீதம், 18.1 சதவீதம், 14.1 சதவீதம், 12.7 சதவீதம், 11.4 சதவீதம் மற்றும் 8.7 சதவீதமாக குறிப்பிடத்தக்களவு பெறுமானத் தேய்வடைந்தது. அரசாங்க வெளிநாட்டுப் படுகடன் இருப்பானது 2018இன் இறுதியில் உள்ளவாறு ஐ.அ.டொலர் (63.5 சதவீதம்), விசேட எடுப்பனவு உரிமை (16.0 சதவீதம்), யப்பானிய யென் (10.5 சதவீதம்), யூரோ (3.8 சதவீதம்) மற்றும் ஏனைய நாணயங்கள் (6.3 சதவீதம்) என்பவற்றில் குறித்துரைக்கப்பட்ட படுகடனை கொண்டிருந்தது. இதன் விளைவாக, முக்கிய நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் பெறுமானத்தேய்வின் காரணமாக முக்கியமாக வெளிநாட்டுப் படுகடனின் வெளிநின்ற இருப்பு ரூ.963.2 பில்லியனால் அதிகரித்த அதேவேளை, வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் இருப்பும் (இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவுகளிலிருந்தான கடன்களும்) ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபாவின் பெறுமானத்தேய்வின் காரணமாக ரூ.100.0 பில்லியனால் அதிகரித்தது. இலங்கை ரூபாவின் பெறுமானத்தேய்வின் தாக்கம் ரூபா நியதிகளில், அரசாங்க வெளிநாட்டு நாணயப் படுகடன் இருப்பில் அதிகரிப்பொன்றாக பிரதிபலிக்கப்பட்டிருந்த போதிலும், வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட ஒன்றுதிரட்டிய படுகடன் இருப்பானது அத்தகைய பெறுமானத்தேய்வை கருத்திற்கொள்ளாது வெளிநாட்டு நாணய நியதிகளில் மாற்றமடையாமல்

இருந்தது. வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட படுகடன் அரசாங்கத்திற்கான வெளிநாட்டு நாணயத்திற்கான உட்பாய்ச்சல்களைப் பயன்படுத்தி தீர்க்கப்படவுள்ளது என்பதனால், ரூபா பெறுமானத்தேய்வின் காரணமாக வெளிநின்ற நிலுவையிலுள்ள அத்தகைய பெயரளவிலான அதிகரிப்பின் தாக்கம் வெளிநாட்டு நாணயப் படுகடன் தீர்ப்பளவு பின்னணியில் முக்கியத்துவம் குறைந்ததாகவிருக்கும்.

மத்திய அரசாங்கப் படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகள்


2018இல் மொத்தப் படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகள், 2017இன் ரூ.1,603.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 30.3 சதவீதம் (ரூ.485.5 பில்லியன்) கொண்ட கணிசமான அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்து பெயரளவு நியதிகளில் ரூ.2,088.6 பில்லியனாக இருந்தது. கடன்தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் ஆகிய இரண்டினதும் அதிகரிப்பு ஆண்டு காலத்தில் மொத்தப் படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகளின் அதிகரிப்பிற்கு பங்களித்தது. மொத்தப் படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகளின் 59.2 சதவீதத்திற்கு வகைக்கூறுகின்ற கடன்தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் 2017இன் ரூ.867.5 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.1,236.4 பில்லியனாக 42.5 சதவீதத்தினால் கணிசமாக அதிகரித்தது. திறைசேரி முறிகள், இலங்கை அபிவிருத்தி முறிகள், வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவுகளிடமிருந்தான கடன்கள், வெளிநாட்டுத் தவணை நாணய நிதியிடல் வசதி என்பவற்றின் முதிர்ச்சியின் அதிகரிப்பு, ஆண்டு காலத்தில் கடன்தீர்ப்பளவுக் கொடுப்பனவுகளின் அதிகரிப்பிற்கு பிரதானமாக பங்களித்த திறைசேரி முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் மீதான கடன்தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் 2018இல் ரூ.510.0 பில்லியன் மற்றும் ரூ.363.6 பில்லியனாக முறையே 43.3 சதவீதத்தினாலும் 27.5 சதவீதத்தினாலும் அதிகரித்தன. இதேபோன்று வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவுகளுக்கான கடன்தீர்ப்பளவுக் கொடுப்பனவுகளும் வெளிநாட்டு

அட்டவணை 6.7 அரசு படுகடன் தீர்ப்பளவுக்கொடுப்பனவுகள்

விடயம்	ரூ.மில்லியன்			
	2015	2016	2017	2018 (அ)
படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகள்	1,317,791	1,352,443	1,603,049	2,088,551
உள்நாடு	918,112	1,056,624	1,213,498	1,561,363
வெளிநாடு	399,679	295,820	389,551	527,188
கடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகள்	808,117	741,549	867,484	1,236,361
உள்நாடு	523,824	572,442	642,875	921,881
வெளிநாடு	284,293	169,107	224,609	314,480
வட்டிக்கொடுப்பனவுகள்	509,674	610,895	735,566	852,190
உள்நாடு	394,289	484,182	570,623	639,482
குறுங்காலம்	57,728	78,787	81,275	74,525
நடுத்தர மற்றும் நீண்டகாலம்	336,561	405,394	489,348	564,957
வெளிநாடு	115,386	126,713	164,942	212,708

(அ) தற்காலிகமானது மூலங்கள்: நிதி அமைச்சு இலங்கை மத்திய வங்கி

வரைபடம் 6.12 மத்திய அரசின் படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகள் (மொ.உ.உ.இன் சதவீதமாக)



நாணய வங்கிப்பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட கடன்களின் மீள்கொடுப்பனவுகளின் காரணமாக 2018இல் ரூ.46.0 பில்லியனால் ரூ.47.8 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்கவாறு அதிகரித்தன. அதேவேளை, வெளிநாட்டுக் கடன்களின் மீள்கொடுப்பனவு 2018இல் பிரதானமாக வழங்கப்பட்ட வெளிநாட்டு நாணயத் தவணை நிதியிடல் வசதிப் பாகத்தின் மீள்கொடுப்பனவின் காரணமாக ரூ.314.5 பில்லியனுக்கு 40.1 சதவீதத்தினால் உயர்ந்தது. மொத்த வட்டிக் கொடுப்பனவுகளும் 2017இல் ரூ.735.6 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.852.2 பில்லியனாக 15.9 சதவீதத்தினால்

அட்டவணை 6.8 மத்திய அரசின் படுகடன் குறிகாட்டிகள்

குறிகாட்டிகள்	2015	2016 (அ)	2017 (அ)	2018 (ஆ)
மத்திய அரசின் படுகடன்/மொ.உ.உ.	77.7	78.3	76.9	82.9
உள்நாட்டு படுகடன்/மொ.உ.உ.	45.3	44.5	41.7	41.6
வெளிநாட்டு படுகடன்/மொ.உ.உ.	32.4	33.7	35.2	41.2
மொத்த வெளிநாட்டு படுகடன்/ஏற்றுமதிகள் (இ)	154.0	159.3	162.2	181.0
மொத்தப்படுகடன் தீர்ப்பளவு/மொ.உ.உ.	12.0	11.3	11.9	14.5
மொத்தப்படுகடன் தீர்ப்பளவு/அரசு அரசிறை (₹)	90.6	80.2	87.5	108.8
இதில் உள்நாட்டு படுகடன் தீர்ப்பளவு/அரசு அரசிறை (₹)	63.1	62.7	66.3	81.3
மொத்தப்படுகடன் தீர்ப்பளவு/அரசு செலவினம் (உ.)	42.5	44.0	46.6	53.1
இதில் உள்நாட்டு படுகடன் தீர்ப்பளவு/அரசு செலவினம் (உ.)	29.6	34.4	35.3	39.7
வெளிநாட்டுப்படுகடன் தீர்ப்பளவு/ஏற்றுமதிகள் (இ)	17.4	11.6	13.4	16.0
மொத்த வட்டி/மொ.உ.உ.	4.7	5.1	5.5	5.9
உள்நாட்டு வட்டி/மொ.உ.உ.	3.6	4.0	4.3	4.6
உள்நாட்டு வட்டி/அரசு மீண்டெழும் செலவினம்	23.2	27.5	29.6	30.6
வெளிநாட்டு வட்டி/ஏற்றுமதிகள் (இ)	5.0	5.0	5.7	6.5

(அ) 19.03.2019 இல் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தால் வழங்கப்பட்டு 2016 மற்றும் 2017 இற்கான திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் அடிப்படையானது. மூலம்: நிதி அமைச்சு இலங்கை மத்திய வங்கி

(ஆ) தற்காலிகமானது

(இ) பொருட்களினதும் பணிகளினதும் ஏற்றுமதிகள்

(₹) அரசிறை பொருளாதார வடிவமைப்பில் உள்ளது

(உ.) அரசு செலவினம் கடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகளை உள்ளடக்குகிறது

அதிகரித்தது. அதிகரிக்கப்பட்ட முறிகள் வழங்கலைப் பிரதிபலித்து உள்நாட்டு வட்டிக் கொடுப்பனவுகளின் அதிகரிப்பிற்கு 2018இல் ரூ.501.5 பில்லியனுக்கு வகைகூறிய 14.4 சதவீதத்தினால் அதிகரித்த வட்டிக் கொடுப்பனவு, பிரதான காரணமாக இருந்தது. வெளிநாட்டு கடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள், வெளிநாட்டு வர்த்தகக் கடன்பாடுகள் மற்றும் முக்கிய நானயங்களுக்கெதிராக ரூபாவின் பெறுமானத்தேய்வு என்பவற்றின் பிரதான காரணமாக 2017 உடன் ஒப்பிடுகையில் 2018இல் ரூ.212.7 பில்லியனாக 29.0 சதவீதத்தினால் (ரூ.47.8 பில்லியன்) உயர்வடைந்தது. உள்நாட்டு மூலங்களுக்கான படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2018இன் போது ரூ.1,561.4 பில்லியனாக 28.7 சதவீதத்தினால் அதிகரித்த அதேவேளை, வெளிநாட்டு மூலங்களுக்கான படுகடன் தீர்ப்பனவுகள் ரூ. 527.2 பில்லியனாக 35.3 சதவீதத்தினால் உயர்வடைந்தது.

2018இல் படுகடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகளுடன் தொடர்புடைய குறிகாட்டிகள் பலவீனமடைந்தன. மொத்தப் படுகடன் தீர்ப்பனவுகள் முன்னைய ஆண்டின் மொத்த உள்நாட்டு

உற்பத்தியின் 11.9 சதவீதத்திலிருந்து 2018இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 14.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக உள்நாட்டுப் படுகடன் மீதான கடன்தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2017இல் 4.8 சதவீதத்திலிருந்து 2018இல் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, வெளிநாட்டுப் படுகடன் மீதான கடன்தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளும் 2017இல் மொ.உ.உற்பத்தியின் 1.7 சதவீதத்திலிருந்து 2018இல் மொ.உ.உற்பத்தியின் 2.2 சதவீதமாக அதிகரித்தது. மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக மொத்த வட்டிக் கொடுப்பனவுகள் 2017இல் 5.5 சதவீதத்திலிருந்து 2018இல் 5.9 சதவீதமாக அதிகரித்தது. உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2017இல் மொ.உ.உற்பத்தியின் 4.3 சதவீதத்திலிருந்து 2018இல் மொ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, வெளிநாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டின் மொ.உ.உற்பத்தியின் 1.2 சதவீதத்திலிருந்து 2018இல் மொ.உ.உற்பத்தியின் 1.5 சதவீதமாக அதிகரித்தது. மேலும், அரசாங்க அரசிணைக்கான படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளின் விகிதாசாரமானது

அட்டவணை 6.9
வெளிநின்ற பொதுப் படுகடன் (ஆண்டிறுதியிலுள்ளவாறு)

	2015	2016	2017	2018 (அ)
ரூ.மில்லியன்				
மத்திய அரசாங்க மொத்த வெளிநின்ற படுகடன்	8,503,227	9,387,303	10,313,045	11,977,539
அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளின் கட்டுப்பாட்டிற்காக வெளியிடப்பட்ட வெளிநின்ற திரைசேரி முறிகள் (ஆ)	95,963	91,566	69,788	56,662
அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வெளிநாட்டு செயற்றிட்ட கடன்கள்	338,064	332,305	330,221	366,130
வரையறுக்கப்பட்ட இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள்	26,284	23,791	23,955	24,964
இலங்கை மின்சார சபை	173,874	166,613	155,535	168,649
இலங்கை துறைமுக அதிகார சபை	137,906	141,901	150,730	172,517
பொது உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடன் (இ)	382,218	497,059	563,742	749,760
வரையறுக்கப்பட்ட இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள்	158	1,386	9,330	10,829
இலங்கை மின்சார சபை	2,937	19,927	15,153	21,376
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்	157,836	74,363	207,622	333,869
இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம்	7,575	11,331	11,436	13,098
ஜேனரல் சேர் ஜேன் கொத்தலை பாதுகாப்புப் பல்கலைக்கழகம்	15,852	20,187	28,060	36,843
இலங்கை நிலக்கரி கம்பனி	5,000	6,000	5,886	11,000
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை	9,130	20,365	63,836	85,541
நெல் சந்தைப்படுத்தல் சபை	6,377	5,377	11,087	11,436
வீதி அபிவிருத்தி அதிகார சபை	135,574	141,948	162,701	189,022
ஏனைய கூட்டுத்தாபனங்கள்	41,780	196,176	48,631	36,746
அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளினால் கட்டுப்பாட்டிற்காக வெளியிடப்பட்ட வெளிநின்ற பன்னாட்டு முறி (ஈ)	25,211	26,215	26,750	31,981
பொதுப்படுகடன்	9,344,682	10,334,448	11,303,545	13,182,072
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக (உ.)				
மத்திய அரசாங்க மொத்த வெளிநின்ற படுகடன்	77.7	78.3	76.9	82.9
அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளின் கட்டுப்பாட்டிற்காக வெளியிடப்பட்ட வெளிநின்ற திரைசேரி முறிகள் (ஆ)	0.9	0.8	0.5	0.4
அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளினால் பெறப்பட்ட வெளிநாட்டு திட்டக் கடன்கள்	3.1	2.8	2.5	2.5
பொது உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடன் (இ)	3.5	4.1	4.2	5.2
அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளினால் வெளியிடப்பட்ட வெளிநின்ற பன்னாட்டு முறிகள் (ஈ)	0.3	0.2	0.2	0.2
பொதுப் படுகடன்	85.3	86.1	84.2	91.2

(அ) தற்காலிகமானது
 (ஆ) (i)கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கான 2003ம் ஆண்டின் நவெம்பர் மாதத்திற்கான மீதியினைச் செலுத்துவதற்கு வெளியிடப்பட்ட ரூ. 4,397 மில்லியன் பெறுமதியான 2016இல் முதிர்ச்சியடைந்த திரைசேரி முறிகள் (ii)இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன 2012ஆம் ஆண்டுக்கான சனவரி மாதத்திற்கான மீதியினை செலுத்துவதற்காக வெளியிடப்பட்ட 78,447 மில்லியன் பெறுமதியான திரைசேரி முறிகள். அவற்றில் சில முறிகள் 2017ம் ஆண்டு சனவரி மாதத்தில் முதிர்ச்சியடைந்த காரணத்தால் ரூ. 56,662 மில்லியன் மிகுதி வெளிநின்ற தொகையாக இருந்தது மற்றும் (iii)சிறிலங்கை எயர்லைன்ஸின் மூலதனவாக்கத்திற்கு வெளியிடப்பட்ட ரூ.13,125 மில்லியன் பெறுமதியான திரைசேரி முறிகள் உள்ளடங்கலாக
 (இ) நிதியல்லா பொதுக் கூட்டுத்தாபனங்களை மட்டும் உள்ளடக்கியுள்ளது
 (ஈ) 2014 யூனில் சிறிலங்கை எயர்லைன்ஸினால் வெளியிடப்பட்ட 175 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான பன்னாட்டு முறியினை உள்ளடக்கியுள்ளது
 (உ.) 2016 மற்றும் 2017 ஆண்டுகளுக்கான திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு 2019ம் ஆண்டு மார்ச்சு மாதம் 19ம் திகதியில் குடித்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் விடுவீக்கப்பட்டது

மூலம்: நிதி அமைச்சு
இலங்கை மத்திய வங்கி

2018இல் அரசாங்கத்தின் மொத்தப் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவானது அரசாங்கத்தின் அரசிறையினை விட பெரிதாக உள்ளதனை எடுத்துக்காட்டி 2017இல் 87.5 சதவீதத்திலிருந்து 2018இல் 108.8 சதவீதமாக கணிசமாக அதிகரித்தது. ஏற்றுமதிகளுக்கான வெளிநாட்டுக் கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளின் விகிதாசாரம் 2017இல் 13.4 சதவீதத்திலிருந்து 2018இல் 16.0 சதவீதமாக அதிகரித்தது.

வெளிநின்ற பொதுப் படுகடன்

மத்திய அரசாங்கப் படுகடன், அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளை மீளக்கட்டமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநின்ற திறைசேரி முறிகள், அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கருத்திட்டக் கடன்கள், அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளால் வழங்கப்பட்ட அரசாங்க உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடன்கள் மற்றும் வெளிநின்ற பன்னாட்டு முறிகள் என்பவற்றை உள்ளடக்குகின்ற வெளிநின்ற பொதுப்படுகடன் 2018இல் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. மொத்த வெளிநின்ற பொதுப்படுகடன் (அரசிற்குச் சொந்தமான வங்கித்தொழில் நிறுவனங்கள் நீங்கலாக) முன்னைய ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 84.2 சதவீதத்திலிருந்து 2018இன் இறுதியளவில் மொ.உ.உற்பத்தியின் 91.2 சதவீதமாக அதிகரித்தது. உண்மை நியதிகளில், வெளிநின்ற மொத்தப் பொதுப் படுகடனானது 2017இன் இறுதியில் ரூ.11,303.5 பில்லியனிலிருந்து 2018இன் இறுதியில் ரூ.13,182.1 பில்லியனாக அதிகரித்தது. மொத்தப் பொதுப்படுகடனின் பாரிய துணைத் தொகுதியான வெளிநின்ற மத்திய அரசாங்கப் படுகடனானது மொத்தப் பொதுப்படுகடனில் 90.9 சதவீத பங்கிற்கு வகைகூறி 2018இன் இறுதியில் ரூ.11,977.5 பில்லியனாக 16.1 சதவீதத்தினால் அதிகரித்தது. அரசாங்க உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடனானது மொத்த வெளிநின்ற பொதுப்படுகடனின் 5.7 சதவீதத்திற்கு வகைகூறி 2017இன் இறுதியில் ரூ.563.7 பில்லியனிலிருந்து 2018இன் இறுதியில் ரூ.749.8 பில்லியனாக 33.0 சதவீதத்தினால் அதிகரித்தது. அதேவேளை, அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகளினால் பெறப்பட்ட வெளிநாட்டு கருத்திட்டக் கடன்களும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளினால் வழங்கப்பட்ட வெளிநின்ற பன்னாட்டு முறிகளும் முறையே ரூ.330.2 பில்லியன் மற்றும் ரூ.26.8 பில்லியனிலிருந்து 2018இன் இறுதியில் முறையே ரூ. 366.1 பில்லியன் ஆகவும் ரூ.32.0 பில்லியனாகவும் அதிகரித்தன. எவ்வாறாயினும், அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளை மீளக்கட்டமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநின்ற திறைசேரி முறிகள், 2018 ஓகத்தில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மூலதனமாக்கலுக்கு வழங்கப்பட்ட திறைசேரி முறிகளின் முதிர்ச்சியின் காரணமாக 2017இன் இறுதியில் ரூ.69.8 பில்லியனிலிருந்து 2018இன் இறுதியில் ரூ.56.7 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது.

6.5 துணைத் தேசிய அரசாங்கங்களின் வரவுசெலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

துணைத் தேசிய அரசாங்கங்களினால் எடுக்கப்பட்ட கொள்கை பணிப்புரைகளும் வழிமுறைகளும்

முன்னைய ஆண்டுகளைப் போன்று உள்ளக மற்றும் உள்ளாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 2018இல் துணைத் தேசிய அரசாங்கங்களில் அபிவிருத்திச் செயல்முறையில் தொடர்ந்தும் இன்றியமையாத பங்காற்றியது. இலங்கையின் துணைத் தேசிய அரசாங்க முறைமையானது 9 மாகாண சபைகளையும் 341 உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கியுள்ளது. 2018இன் இறுதியில் உள்ளூராட்சி மன்ற முறைமை 22 மாநகர சபைகளையும் 43 நகர சபைகளையும் 276 பிரதேச சபைகளையும் உள்ளடக்கியிருந்தது. அதற்கமைய, துணைத் தேசிய மட்டத்தில் அபிவிருத்தித் தேவைகளை அடையாளம் காணுதல் மற்றும் சமநிலையான பிராந்திய அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு நன்கொடை ஒருங்கிணைப்பினூடாக முதலீடுகளுக்கு வசதியளித்தல் போன்றவற்றுக்காக அமைச்சு துணைத் தேசிய அரசாங்க அதிகார சபைகளுடன் சிறந்த ஒருங்கிணைப்பினைப் பேணியது.

துணைத் தேசிய அரசாங்க மட்டத்தில், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை தரமுயர்த்தல் உள்ளடங்கலாக உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதற்கமைய, உள்ளூராட்சி மேம்படுத்தல் துறைக் கருத்திட்டமானது (புறநெரும நிகழ்ச்சித் திட்டம்) பாதுகாப்பானதும் செலவிடக்கூடியதுமான குடிநீர் வசதி கிடைக்கப்பெறும் தன்மையினை மேம்படுத்தும் நோக்குடன் 2018இல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. கல்விக்கான சமமான கிடைப்பனவை உறுதிசெய்கின்ற அதேவேளை, அறிவுக் கேந்திர நிலையமொன்றின் தளமாக பாடசாலைக் கல்வியினை மாற்றமடையச் செய்யும் கருத்திட்டம் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு இவ்வாண்டில் தொடர்ந்தும் இடம்பெற்றது. காப்பிணி மற்றும் குழந்தை நலக் கவனிப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் சுகாதாரத் துறை அபிவிருத்திக் கருத்திட்டமும் ஆண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. மேலும், சுற்றாடலினைப் பாதுகாக்கின்ற அதேவேளை, ஆரோக்கியமான குழலினை உருவாக்கும் பொருட்டு தேசிய தினம் கழிவு முகாமைத்துவக் கருத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை, கூட்டுப்பசளை முற்றங்கள் மற்றும் கழிவு சேகரிக்கும் நிலையங்கள் போன்றவற்றின் நிர்மாணத்தின் உதவியுடன் வீட்டலகு கூட்டுப்பசளை தயாரித்தலையும் கழிவுகளை வேறுபடுத்தலையும் ஊக்குவிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக பாரிய கொழும்பு பிரதேச நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டமும் கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் கருத்திட்டமும் ஆண்டு காலப்பகுதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.

சமத்துவமான பிராந்திய அபிவிருத்தியினை எய்தும் நோக்குடன் ஆண்டு காலப்பகுதியில் நிதி ஆணைக்குழு பல வழிமுறைகளைப் பரிந்துரைத்துள்ளது. தீர்மானம் மேற்கொள்கின்ற செயன்முறையின் செயல்திறன்வாய்ந்த தன்மையினை மேம்படுத்தும் பொருட்டு திட்டமிடல் மற்றும் கண்காணித்தல் என்பவற்றுக்குத் தேவையான தேசிய மற்றும் துணைத் தேசிய மட்ட தகவல்களை உள்ளடக்குகின்ற பொதுவான கட்டமைப்பினைத் தாழ்ப்பதற்கு ஆணைக்குழு பரிந்துரைத்தது. மேலும், அதிகாரம் பகிரப்பட்ட விடயங்களின் கீழ் வருகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதியங்களைப் பகிர்ந்தளித்தலானது நிதியங்களின் காத்திரமான பயன்பாட்டினை உறுதிசெய்யும் பொருட்டும் முதலீடுகள் பற்றிய வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை என்பவற்றைப் பேணுவதற்கும் மாகாண சபைகள் ஊடாக வழிப்படுத்தப்பட வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைத்தது. மேலும், அரிதான வளங்களை காத்திரமான முறையில் பயன்படுத்தும் பொருட்டு தேசிய மற்றும் துணைத் தேசிய அதிகாரிகளுக்கிடையில் வலுவான ஒருங்கிணைப்பினை உறுதிசெய்வதற்கும் ஆணைக்குழு பரிந்துரைத்தது. இதற்கு மேலதிகமாக, சமத்துவமிக்க பிராந்திய அபிவிருத்தியினை எய்தும் பொருட்டு மாகாண சபைகள் மத்தியில் மூலதன நிதியங்களை பகிர்ந்தளிப்பதில் ஆணைக்குழுவின் பரிந்துரைப்புகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

மாகாண சபைகளின் வரவுசெலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

மொ.உ.உற்பத்தியில் சதவீதமொன்றாக மாகாண சபைகளின் மொத்த வருவாய் முன்னைய ஆண்டைப்போன்று அதே மட்டத்தில் காணப்பட்ட போதிலும் பெயரளவு நியதிகளில் அது தொடர்ந்தும் 2018இல் அதிகரித்தது. மாகாண சபைகளின் மொத்த அரசிறையானது வரியல்லா அரசிறையின் வீழ்ச்சிக்கு மத்தியிலும் வரி அரசிறை அதிகரிப்பின் காரணமாக 2017இல் ரூ.87.0 பில்லியனிலிருந்து 2018இல் ரூ.90.9 பில்லியனாக 4.6 சதவீதத்தினால் அதிகரித்தது. எனினும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக மொத்த அரசிறை முன்னைய ஆண்டில் உள்ளவாறு 2018இல் 0.6 சதவீதத்தில் காணப்பட்டது. பெயரளவு நியதிகளில் வரி அரசிறை ரூ.82.4 பில்லியனாக 6.0 சதவீதத்தினால் அதிகரித்த அதேவேளை வரியல்லா அரசிறை 2018இல் ரூ.8.6 பில்லியனாக 7.7 சதவீதத்தினால் அதிகரித்தது. மத்திய அரசாங்கத்திடமிருந்தான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வரி அரசிறை மாற்றல்கள், 2018 யூலையில் மதுபான இறக்குமதி மற்றும் தயாரித்தல் மீது ஏற்புடைய விலக்களிப்புகளின் அகற்றலினைத் தொடர்ந்து அதிகரித்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வரி சேகரிப்பு காரணமாக ரூ.33.9 பில்லியனாக 3.5 சதவீதத்தினால் அதிகரித்தன. முத்திரை தீர்வையிலிருந்தான அரசிறையானது 2018 ஒத்தோபரில் மதுபான உரிமங்கள் மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட கள்ளு விற்பனைக்கான உரிமங்கள் மீதான

அட்டவணை 6.10

மாகாண சபைகளுக்கான வரவு செலவுத்திட்ட வெளிப்பாடு

விடயம்	ரூ.மில்லியன்			
	2015	2016	2017 (அ)	2018 (ஆ)
மொத்த அரசிறை	67,972	79,595	86,978	90,937
வரி அரசிறை	61,476	70,942	77,691	82,362
வரி அற்ற அரசிறை	6,496	8,653	9,287	8,576
மொத்த செலவினம்	269,586	276,147	287,838	294,513
மீண்டெழும் செலவினம்	222,223	237,664	241,338	252,206
இதில் தனிப்பட்ட ஊதியம்	171,871	182,497	187,367	197,395
மூலதனச்செலவினம்	47,363	38,483	46,500	42,307
மத்திய அரசின் மாற்றல்கள்	201,614	196,552	200,860	203,576
மொத்த கொடைகள்	167,551	169,106	166,348	180,095
பிரமாணங்களை அடிப்படையாக கொண்ட கொடைகள்	3,753	3,035	3,236	2,462
குறிப்பாக மாகாணத்திற்கான அபிவிருத்திக் கொடைகள்	13,345	12,177	20,250	13,536
சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான பன்னாட்டு கொடைகள்	16,965	12,234	11,025	7,483

(அ) திருத்தப்பட்டது
(ஆ) தற்காலிகமானது

மூலம்: நிதி அமைச்சு உள்ளக, உள்நாட்டிலுள்ளவர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு

முத்திரைத் தீர்வை விதிப்பின் காரணமாக ரூ.35.1 பில்லியனாக 11.5 சதவீதத்தினால் அதிகரித்தது. உரிமைக் கட்டணங்களிலிருந்தான அரசிறை 2017இல் ரூ.11.0 பில்லியனிலிருந்து 2018இல் 11.7 பில்லியனாக அதிகரித்தது. முத்திரைத் தீர்வை அரசிறை மற்றும் மத்திய அரசாங்கத்திடமிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வரி அரசிறை மாற்றல்கள் என்பன மாகாண சபைகளின் மொத்த வரி அரசிறையின் முறையே 42.6 சதவீதத்திற்கும் 41.2 சதவீதத்திற்கும் வகைகூறின. அனைத்து மாகாண சபைகளினாலும் சேகரிக்கப்பட்ட மொத்த அரசிறையின் மேல் மாகாண சபையின் பங்கு 2017இல் 51.2 சதவீதத்திலிருந்து 2018இல் 51.8 சதவீதமாக அதிகரித்தது. ஏனைய மாகாண சபைகளின் அரசிறை சேகரிப்பில் வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் முறையே 9.4 சதவீதம் மற்றும் 9.3 சதவீதத்திற்கு வகைகூறின. அதேவேளை, சப்ரகமுவ மாகாணத்திலிருந்து அரசிறை சேகரிப்பின் பங்கு 2017இல் 4.9 சதவீதத்திலிருந்து 2018இல் 4.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினம் 2018இல் பெயரளவு நியதிகளில் அதிகரித்த அதேவேளை, ஆண்டு காலப்பகுதியில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக சிறிதளவு வீழ்ச்சியடைந்தது. அதற்கமைய, பெயரளவு நியதிகளில் மீண்டெழும் செலவினம் 2018இல் ரூ.252.2 பில்லியனாக 4.5 சதவீதத்தினால் அதிகரித்த அதேவேளை, மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக மீண்டெழும் செலவினம் முன்னைய ஆண்டினைப் போன்று 1.8 சதவீதத்திலிருந்து 2018இல் 1.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மீண்டெழும் செலவினத்தின் அதிகரிப்பிற்கு தனிப்பட்ட ஊதியங்கள் மீதான அதிகரித்த செலவினம் பிரதான காரணமாக அமைந்திருந்தது. அதற்கமைய, 2018இன் போது தனிப்பட்ட ஊதியங்கள் மாகாண சபைகளின் மொத்த மீண்டெழும் செலவினத்தின்

78.3 சதவீதத்திற்கு வகைகூறி மீண்டெழும் செலவினத்தில் 5.4 சதவீத அதிகரிப்பொன்றுடன் தனியொரு பாரிய விடயமாக ரூ.197.4 பில்லியனாகவிருந்தது. மாகாண சபைகளின் தனிப்பட்ட ஊதியங்களின் ஏறத்தாழ 90 சதவீதத்தினை கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் உள்ளீத்தன. தொழிற்பாட்டு அடிப்படையில், சமூகப் பணிகள் மற்றும் பொருளாதாரப் பணிகள் மீதான மீண்டெழும் செலவினம் 2018இல் முறையே ரூ.227.4 பில்லியன் மற்றும் ரூ.4.5 பில்லியனாக அதிகரித்த அதேவேளை, மாகாண நிருவாகச் செலவினம் ரூ.20.3 பில்லியனாக அதிகரித்தது. 2018இல் உயர்வாக செலவிடுகின்ற மூன்று மாகாண சபைகளாக மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மொத்த மீண்டெழும் செலவினத்தின் முறையே 21.3 சதவீதம், 12.6 சதவீதம் மற்றும் 11.9 சதவீதத்திற்கு வகைகூறின.

மாகாண சபைகளின் மூலதனச் செலவினம் மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக முன்னைய ஆண்டைப்போன்று மாறாதிருந்த போதிலும் பெயரளவு நியதிகளில் வீழ்ச்சியொன்றைப் பதிவு செய்தது. இதன்படி மூலதனச் செலவினமானது பெயரளவு நியதிகளில் 2018இல் ரூ.42.3 பில்லியனாக 9.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இது பிரதானமாக 2018இல் ரூ.14.2 பில்லியனாக 38.7 சதவீதத்தினால் மூலதனப் பொருட்களை கையகப்படுத்தலின் அதிகரிப்புக்கு மத்தியில் மாகாணம் குறித்த அபிவிருத்திக் கருத்திட்டங்களின் செலவினம் 33.2 சதவீதத்தினால் ரூ.13.5 பில்லியன், விசேட கருத்திட்டங்கள் மீதான மூலதனச் செலவினத்தின் 32.1 சதவீதத்தினாலான ரூ.7.5 பில்லியன் மற்றும் உள்நாட்டு அரசாங்கங்களுக்கான மூலதன மாற்றல்களில் 5.1 சதவீதத்தினால் ரூ.3.6 பில்லியனாக

வீழ்ச்சியடைந்ததன் காரணமாக ஏற்பட்டதாகும். எனினும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாக மூலதனச் செலவினம் முன்னைய ஆண்டில் இருந்ததைப் போன்று 0.3 சதவீதமாக மாற்றமடையாமல் இருந்தது.

2018இல் மத்திய அரசாங்கத்திடமிருந்து மாகாண சபைகளுக்கான மாற்றல்கள் பிரதானமாக தொகை வடிவிலான கொடை ரூ.203.6 பில்லியனாக 1.4 சதவீதத்தினால் அதிகரித்த அதேவேளை, விசேட கருத்திட்டங்களுக்கான கொடைகள் மாகாணம் குறித்த அபிவிருத்திக் கொடைகள் மற்றும் பிரமாண அடிப்படையிலான கொடைகள் என்பன ஆண்டு காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. மாகாண சபைகளுக்கான மத்திய அரசாங்க மாற்றல்களின் முக்கிய வடிவமான தொகை வடிவிலான கொடைகள், மாகாண சபைகளின் மீண்டெழும் செலவின நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ள வள இடைவெளியினை நிரப்புவதற்கு வழங்கப்பட்ட மொத்த மாற்றல்களின் 88.5 சதவீதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ரூ.180.1 பில்லியனுக்கு வகைகூறியது. விசேட கருத்திட்டங்களுக்கான கொடைகள், மாகாணம் குறித்த அபிவிருத்திக் கொடைகள் மற்றும் பிரமாண அடிப்படையிலான கொடைகள் என்பவற்றின் கீழான மாற்றல்கள் முறையே ரூ.7.5 பில்லியன், ரூ.13.5 பில்லியன் மற்றும் ரூ.2.5 பில்லியனுக்கு வகைகூறின. ஆண்டு காலப்பகுதியில் மாகாண சபைகளின் செலவினத்தின் 69.1 சதவீதப் பங்கு மத்திய அரசாங்கத்தின் மாற்றல்கள் ஊடாக நிதியளிக்கப்பட்டிருந்ததுடன் இது மாகாண சபை தமது அரசிறை ஈட்டலின் அதிகரிப்பின் வாயிலாக மாகாண சபைகளை வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசாங்கத்தின் இறைத் திரட்சி முயற்சிகளுக்கமைவாக செலவினத்தைச் சீரமைப்பதற்குமான அவசியமான தேவையினை எடுத்துக்காட்டுகின்றது.

6